

ஒல்க்கியச் சுர்த்தினாகன்



த. நாகலாக்ஷ்மி

67

Parthipan
Uhlandstr. 40
44147 Dortmund
Germany

முதற் பதிப்பு : ஜெனவரி 1983.

பதிப்புரிமை : திருமதி. ச. கைலாசபதி

கால்பநியா
கால்பநியா
கால்பநியா
கால்பநியா

— பொதுக்கலை வினாக்கள் —
நாவூல்களிலிருந்து நாவூல்களிலிருந்து
நாவூல்களிலிருந்து நாவூல்களிலிருந்து நாவூல்களிலிருந்து
இந்நால் கிடைக்கும் பிற இடங்கள் :

திருமதி. ச. கைலாசபதி
35, கிள்கூலஸ் அவனியு,
பம்பலப்பிட்டி,
கொழும்பு-4.

*

பூபாலசிங்கம் புத்தகாலை,
பஸ் நிலையம்,
யாழ்ப்பாணம்.

விலை ரூ. 15/-



Printed at :

THE KUMARAN PRESS,
201, DAM STREET,
COLOMBO-12.

115/54

முதலுரை

பேராசிரியர் கைலாசபதி மறைந்தார் என்ற துயரச் செய்தி தமிழ் உலகையே கவலைக்கடலில் மூழ்கச் செய்தது. கண்ணே சிந்தாத தமிழ் நெஞ்சமே இல்லை. கடைக் கண்ணில் நீர் இன்னமும் காயவில்லை. ஆனால் ஒரு மாத காலம் உருண்டோடிவிட்டது.

நாட்டின் பல பகுதிகளிலும் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அஞ்சலி செலுத்தும் முகமாக ஏனைய கூட்டங்கள், விழாக்களில் மொனம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனுதாபத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் குடும்பத் தினருக்கு அனுப்பப்படுகின்றன. உள்ளத்தெழுகின்ற துன்ப உணர்வுகளைக் கெரியப்படுத்தும் வகையில் இவற்றைச் செய்கின்றார்கள். தமிழ் நெஞ்சம் ஒவ்வொன்றிலும் அழியா இடத்தைப் 'பெற்ற அபிமான அறிஞர் ஒருவரை இழந்து விட்டதனால் ஏற்பட்ட சலிப்பின் பிரதிபலிப்பே இது. பேராசியர் ஒரு யுக புருஷர். தமிழ் இலக்கியம் என்ற பெரும் நாவாயைத் திசைதிருப்பிய மாலுமி. எமது நாட்டிலே தேசிய இலக்கியம் தோன்ற வழிவகுத்த பிதாமகன். நவீன சமூத் தமிழ் இலக்கியம் இயல்பான மண்வாசனையுடன் உருவெடுத்துவரும் இவ்வேளாயிலே வழிகாட்டியாகத்திகழுந்த பேராசிரியர் திமெரென மறைந்ததால் எழுந்த துன்ப சாகரத்திலிருந்து இன்னமும் நாம் வெளியே வரவில்லை.

இவ்வாறு துன்ப ப்பட்டுக்கொண்டே இருப்பதா? மறைந்த பேராசிரியருக்கு எமது நன்றிக் கடனை செலுத்த வேண்டுமல்லவா? இவர் நினோவு என்றும் நிகூலத்திருக்க நாம் சில பணிகளை மேற்கொள்ளவேண்டுமல்லவா? நாம் சமகாலத்தவர்கள். பேராசிரியரின் வாழ்க்கை விவரங்களை அறிந்தவர்கள். அவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்தவர்கள்; தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் அவர் செய்த பங்களிப்பைத் தெரிந்தவர்கள், அதனால் பயனுமடைந்தவர்கள். ஆனால் வருங்காலச் சந்ததியினர் இவரைப்பற்றி அறிய

வேண்டுமல்லவா? எனவே இவர்கள் நல்கை முன்னிட்டு நாம் பல பணிகளைச் செய்யலாம். பேராசிரியரின் எழுத்துக்களைத் தொகுத்து வெளியிடுவதன் மூலம் அவரது கருத்துக்கள் நிலைபெறக் செய்யலாம். வாழ்க்கை வரலாற்றை எழுதி, எமது பின்னுறுவோர் இவ்விவரங்களை அறியச் செய்ய வாம். அவரது பெயரில் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஒன்றினை உருவாக்கி, அவர் ஆரம்பித்த பணிகள் தொடர்ந்து செவ்வனே நடைபெறக் செய்யலாம். அவரது கும்பத்தின் சேமநல்லைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்யலாம். இவ்வாரூப் பல வழிகளில் நாம் செயற்பட முடியும்.

இந்தால் முதலாவதாகக் குறிப்பிட்ட முதற் பணியின் ஆரம்சமே! ஆங்காங்கே சிதறிக் கிடந்த கட்டுரைகளில் சில இத் தொழுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்றும் வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆர்வமேலீட்டினால் அவசரமாக ஒரு சில நாட்களுக்குள் அங்குமிங்கும் தேழிப்பெற்ற கட்டுரைகளில் சிலவே இவை. உணர்ச்சி வேகத்தில் சில வேளைகளிலே நல்ல காரியங்களையும் நாம் செய்து விடுகின்றோம் என்பதற்கு இந்தால் தக்க சான்றுகும்.

இவ்வரு முயற்சிக்கு அச்சாணி போன்றிருந்தவர் பேராசிரியரின் உள்ளங்கவர்ந்த நண்பர் செ. கணேசலிங்கன் ஆவர். நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கின்ற பேராசிரியர் மீது பற்றிக்கொண்டுள்ள இலக்கிய ஆர்வங்களுடன் உடன் தொடர்பு கொண்டு பல கட்டுரைகளை சில தினங்களில் பெற்றார்.

பேராசிரியர் மீதும் தமிழ் மீதும் கொண்ட அன்புப் பாசத்தால் இரவும் பகலும் இதே வேலையாக இருந்து இந்தாலே உருவாக்கித் தந்தார். இன்னும் பல நண்பர்கள் இம் முயற்சியில் உதவினார்கள். இவர்கள் எல்லோருக்கும் தமிழ் இனம் கடமைப்பட்டுள்ளது.

இந்தால் வெளியிடுவதுடன் நாம் ஒய்ந்துவிடக்கூடாது. மயானத்தைவிட்டு வெளியேறியதும் மறைந்துவிடும் சுடலை ஞானம் போல் எங்கள் கடமையை மறந்துவிடக் கூடாது. இம்முயற்சி கால் கோளாகவே கொள்ளப்படவேண்டும். அதுத்த கட்டங்கள் தாமதயின்றித் தொடரவேண்டும் என்பதே என் அவா.

கொழும்பு. ஆர். சிவகுருநாதன்,
4-1-1983.

பதிப்புரை

பேராசிரியர் கைவாசபதி எம் சிந்தனைகளையும் இதயங்களையும் கவர்ந்தவர். அவரது திடீர் மரணம் எம் நெஞ்சங்களைப் பாரமாக்கியது; சிந்தனையை மழுப்பி, கண்களில் நீரையே நிரப்பி விட்டது, அவற்றைத் துடைத்தெறிய அவர் நினைவாக எத்தகைய பணியை மேற்கொள்ளலாம் என்ற எண்ணமும் அவரின் நண்பர்களிடை ஏற்பட்டது. ஆங்காங்கே அன்னர் எழுதிய அவரின் சிந்தனைத் தொகுத்து வெளியிடுவது நல்லதோர் நினைவாகும் என நண்பர்கள் ஆர். சிவகுருநாதனும் எஸ். திருச்செல்வமும் முன் மொழிந்தனர். மறைந்த 31ஆம் நாள் நினைவாக ஒரு தொகுதி வெளியிடுவதை மற்றும் நண்பர்களும் வரவேற்றனர்.

ஆங்காங்கே சிதறிக்கிடந்த கட்டுரைகளை உடன் சேர்ந்தெடுப்பது முதலில் சிரமமாகிவிட்டது. ஆயினும் நண்பர்கள் செ. யோகநாதன், என். கே. ரகுநாதன், அந்தனிஜீவா, கே. எஸ். சிவகுமாரன், கொழும்பு தமிழ்சங்கச் செயலாளர் க. கந்தசாமி ஆகியோர் இத்துறையில் முன்வந்து உதவினர். கட்டுரைகளை ஒழுங்காக்கி வெளியிட போதிய அவகாசம் கிடைக்காதது வருத்தமே. அவை வந்து சேர்ச்சேர அச்சுக் கோர்த்து எட்டு நாட்களில் இந்நூலை அச்சிட்டு, வெளியிட நேரிட்டது. விரைவில் அச்சிடுவதில் உதவிய அச்சகத் தொழிலாளர், புருவ் திருத்துவதில் உதவிய நண்பர் பொன்னுத்துரை ஆகியோருக்கு என் நன்றி, முன் அட்டைப்படத்தை வரைந்த இளம் ஓசியர் பத்மவாசன், எழுத்தை எழுதிய சுதா. ஆர்ட் வேலை செய்துதவிய ‘வசீகர’ உரிமையாளர் காவலூர் இராசதுரை ஆகியோருக்கும் என் அன்பு.

கலை, இலக்கிய விமர்சனம் அவரது கைவந்தகளை. இந்நாலிலுள்ள மூன்றுவது கட்டுரையிலேயே கலை, இலக்கிய

விமர்சனம் பற்றிய தமது அறுதியான கோட்பாட்டை உறுதியாக வைத்துள்ளார். “விமர்சனம் என்பது உலகை விபரிப்பது மாத்திரமன்று; அது உலகத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் நேச சக்திகளும் ஒயாது பயன் படுத்தும் அறிவிவாயுதமாயும் இருத்தல் வேண்டும்”. என்று குறிப்பிட்டுள்ளார். இல் விஞ்ஞானக்கருத்தே அவரது கோட்பாடாகவும் சித்தாந்தமாகவும் இறுதிவரை நிலவியது.

எவ்வாரூயினும் கைலாசபதியின் ஆராய்ச்சி முயற்சிக் கீழ் விமர்சனக்கோட்பாடுகளும் இந்றுவிலுள்ள கட்டுரைகளில் தொக்கு நிற்பதைக் காணலாம். இவற்றைப் பரவலாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ள மேலும் பல தசாப்தங்கள் ஆகலாம். காலத்துக்கு முந்திய தீர்க்கமான சிந்தனை முடிவுகள் அவரது எழுத்தில் புதைந்துள்ளன.

കൊമ്മു

4 - 01 - 1983

ശ്രീ. കല്ലേക്കരിങ്കൽ

பொருளடக்கம்

	பக்கம்
1. பாரதி கண்ட இயக்கவியல்	1
2. மானுடம் தழுவிய கவிஞர்கள்	11
3. தமிழும் விமர்சன இலக்கியமும்	15
4. உலக இலக்கியத்தில் பங்கேற்க ஏதுவாய்	25
5. இலங்கையில் சைவசமயமும் நவீனமயமாக்கமும்	31
6. இசைத்தமிழ் வளர்ச்சியில் நாட்டார் பாடல்களின் பங்கு	43
7. முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு	53
8. ஈழத்தில் தேசிய இலக்கியம்	58
9. சமகாலத்தமிழ் நாடகங்கள் பற்றி சில குறிப்புகள்	64
10. தமிழில் குந்தை இலக்கியம்	73
11. மக்கள் இலக்கியப் பண்பு	80
12. ஒரே உலகம்	85
13. கிருத யுகமும் கெடில்லா வாழ்வும்	90
14. கவிதையும் தத்துவமும்	97
15. தமிழ் நாவல்களில் மனித உரிமைகளும் மக்கள் போராட்டங்களும்	104
16. முற்பாக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்	117
17. போராட்டமும் வரலாறும்	126
18. நவீன உலகும் இலக்கிய உணர்வும்	132
19. இங்கிருந்து எங்கே.....?	137

◎ 人物

ஈடுபாடு கூடியதோடு வெள்ளை மற்றும் சூரியனை போன்ற நிலைகளில் கூடிய கூரை கூடு அல்லது கூரை கூடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஒரு கூரை கூடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஒரு கூரை கூடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

1

பாரதிகண்ட இயக்கவியல்

இன்று மகாகவி பாரதியையும் அவனது ஆக்கங்களையும் பின்னேக்கிப் பார்க்கும்பொழுது இருபதாம் நூற்றுண்டுத் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கைக் கூறுகளில் அவன் பார்வை பாயாத எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு அவனது எழுத்து மதிக்கப்படுவதைக் காண்கிறோம். அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அழகியல், அறிவியல் முதலிய துறைகள் அனைத்தையும் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் அவன் தனது கூரிய பார்வைக்கு உட்படுத்தி அவற்றின் ஓளியிலே தனது சமூகத்தைப் பற்றியும் நாட்டைப்பற்றியும் கருத்துத் தெரிவித்திருக்கக் காண்கின்றோம். இது புற நிலைப்பட்ட உண்மை. எனினும் உலகமே பாரதியை மகாகவி என ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மகாகவியின் நூற்றுண்டு நிறைவு கொண்டாடப்படும் வேளையில்- அவனைக் குறுகிய வரம்பு களுக்குள் நிறுத்தி தத்தம் வக்கிர நோக்குகளை அவன் மீது சுமத்த முற்படுவார்களையும் பார்க்கிறோம். இந்நிலையில் பாரதியின் மேதாவிலாசத்தின் அடிப்படைகளையும் பலவித மான வரம்புகளையும் கடந்து சென்ற அவனது அனுஞ முறையையும் நிர்ணயித்துக்கொள்வது இன்றியமையாததாகும்.

ஆரம்பத்திலிருந்தே பாரதியாரை ஆள்மீகக் கூண்டிற்குள்ளும் வேதாந்தச் சிறைக்குள்ளும் அடத்துவிட எத்தனித்து வந்துள்ள ‘மேதாவி’ களை ஒரு புறமாக ஒதுக்கிவிட்டு

அவனுடைய ஆக்கங்களை வாழ்க்கையின் பல்வேறு துறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தொடர்புபடுத்தி வந்திருப்போரை நோக்கினால், கடந்த ஆறு தலாப்பங்களுக்குமேலாக பாரதியின் கவிதைகள் சிறப்பாகப் பின்வரும் விஷயங்களில் முக்கியத்துவம் பெற்று வந்திருப்பது புலனாகும்; தேசிய ஒருமைப்பாடு, ருஷ்யப் புரட்சி, சாதியெதிர்ப்பு இவை பற்றிக் கவிஞர் கூறியவை கடந்த காலங்களில் என்னைற்ற இயக்கவாதிகளுக்கு உணர்ச்சி ஊட்டி உந்துசக்தியாக இருந்து வந்திருக்கின்றன. வேறுபல துறைகளிலும் கவிஞர் எழுதியவை அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு ஆதரவு மாக இருந்து வந்திருப்பதைப் பலரும் அறிவர். இவ்வாறு பல துறைகளில் வழி காட்டியாக அமையக்கூடிய திறன் அவனுக்கு எப்படி வந்தமைந்தது? பல்வேறு துறைகளிலும்கால வழுப்பட்டவற்றைத் தயக்கமின்றித் தள்ளிவிட்டுக் காலத்துக்குகந்தவற்றைக் கைக்கொள்ளும் வெற்றி- அவனது சமகாலத்தவர் பலருக்கு வந்தமையாத உள்ளத் தெளிவு- அவனுக்கு எங்ஙனம் வந்து பொருந்தியது? விடை சுலபமானதன்று. ஆயினும் அதனை ஆராய்வதிலேயே பாரதியின் வரலாற்று முக்கியத்துவத்தையும் இலக்கிய மேதாவிலாசத் தின் இரகசியத்தையும் ஒருவாறு தெளிந்து கொள்ளுதல் கூடும்.

மார்க்கிசீத் தத்துவத்தை வளப்படுத்தியவர்களில் ஒரு வரான பிளேகானவர், வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்னும் நூலிலே, ஜேரோப்பிய உதாரணங்களின் அடிப்படையிலே புதிய கலை, இலக்கிய சிந்தனைப் போக்குகளைத் தோற்றுவிக்கும் மேதக்களைப்பற்றிக் கூறுமிடத்திலே பின்வருமாறு கூறுகிறோம்.

“இலக்கியத்திலும், கலையிலும் காணகிற ஒவ்வொரு குறிப்பிட்ட போக்கின் ஆழத்தை நிர்ணயிப்பது அது எந்த வர்க்கத்தின், ஜூனைப் பகுதியின் ருசிகளை வெளியிடுகிறதோ அந்த வர்க்கத்திற்கோ, ஜூனைப் பகுதிக்கோ அது எவ்வளவு முக்கியமானதாயிருக்கிறது என்ற விஷயமும், அந்தவர்க்கமோ ஜூனைப் பகுதியோ வகிக்கும் சமுதாயப் பாத்திரமும் தான்.”

பிளைகானவ் இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளது நுனித்து நோக்கத் தக்கது. தனது காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் ஆக்க பூர்வமான அம்சங்களை- வளர்ச்சிக் கூருகளை- பாரதி எவ்வாறு இனங் கண்டுகொண்டான்? அவனது புரிந்துகொள் எலின் அடிப்படையாது?

அன்றைய சமுதாயச் சூழலில் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் என்பன மாற்றம் பெற வேண்டியிருந்தன என்பதை வரலாற்று அடிப்படையில் கிரகித்துக் கொண்டமையும், அதற்கும் மேலாக, மாற்றத்தின் இயக்கவியப்பை உள்ளுணர் வாகப் புரிந்துகொண்டிருந்தமையுமே பாரதியின் ஆற்றலுக் குப் பிரதான ஆதாரமாகும். இயக்கவியல் என்று கூறிய துமே இயக்கவியல் பொருள் யாதல் வாதத்தை நாம் என்னிக்கொள்ள வேண்டியதில்லை. அறிவு பூர்வமாக இயக்க வியல் பொருள் முதல் வாதத்தை பாரதியார் அறிந் திருந்தார் என்றே, அல்லது அதனை ஏற்றுக்கொண்டிருப்பார் என்றே நாம் கருதவும் இயலாது ஆனால் அனுபவ ரீதியாகவும் உள்ளுணர்வின் வெளிப்பாடாகவும் தனது காலத்தில் வாழ்க்கையிலே பழைமைக்கும் புதுமைக்கும் பாரிய முரண்பாடுகள் உண்டென்பதையும் அம்முரணை அறுக்க வேண்டுமானால் புதியவற்றைப் படைக்க முற்பட வேண்டும் என்பதையும் தீர்க்கமாகத் துணிந்து கொண்ட வர் அவர். அதே வேளையில் புதுமையைப் படைக்கும் பொழுது பழைமையை முற்றிலும் புறக்கணித்து விட்டுச் சூன்யத்திலிருந்து புதுமையைச் சிருஷ்டித்துவிட முடியாது என்ற யதார்த்தத்தையும் உணர்ந்து கொண்டார். இதனையே மாற்றத்தின் இயக்கவியல் உணர்வு என்று கூறுகிறோம்.

இயக்கவியல் பொருள் முதல் வாதம் மார்க்ஷியத்தின் அடிப்படைகளில் ஒன்று. அது வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திலேயே எழுந்தது. ஆயினும் இயக்கவியல் அறிவியல் அம்சங்கள் பண்டைய இந்தியா, கிரேக்கம், சீனு

ஆகிய நாடுகளின் தத்துவங்களில் ஆங்காங்கே இருந்து வந்துள்ளன. முரண்று தருக்கவியல் மனுக்குலத்தின் மகத்தான சிந்தனைச் செல்வங்களில் ஒன்றால்லவா! வேத காலத்திலி ருந்து இந்திய தத்துவ மரபில் வெளிப்படையாகவும், இலை மறைகாயாகவும் இருந்து வந்துள்ள இயக்கவியலை பாரதி யார் அறிவுப்பூர்வமாக பற்றிக்கொண்டிருந்தார்; அதன் துணை கொண்டு நடைமுறை அருபவத்தை ஆராய்ந்துவேலோ களில் இயக்க வியலுக்கு மேலும் மேலும் விளக்கங்களைக் கண்டார். அதன் வெளிப்பாட்டை அவரது ஆக்கங்களிற் காண்கிறோம்.

ஸ்ரீ வாடிய என்பவரின் 'தர்மம்' என்னும் கட்டுரையின் சார்த்தைக் குறிப்பிடும் போது பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்: "தர்மங்களுக்குள்ளேயே பரஸ்பர முட்டுப்பாடு அவசியம் ஏற்படத்தான் செப்பிறது. தர்ம சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டால் இரண்டு பக்கமும் பேசுகிறது. இதற்குத் தீர்ப்பு என்ன? நீதி சாஸ்திரம் இன்னும் நேரே வகுத்தாகவில்லை". வாடியான்பவரின் கருத்தை ஆதாரமாகக் கொண்டு இவ்விடத்திலே பரதியார் பேசி னலும் முக்கியமான உண்மை ஒன்றை எடுத்துரைக்கிறார். "தர்மங்களுக்குள்ளே பரஸ்பரம்முட்டுப்பாடு" என்னும்கூற்று ஆழமிக்கதாகும். முரண்பாடுகளைப் பற்றிய அடிப்படையை அது தொட்டுக் காட்டுகிறது. முரண்பாடுகளை விளங்கிக் கொள்ளவும் அவற்றுக்குத் தீர்வு காணவுமே இயக்கவியல் துணைபுரிகிறது. இங்கு தான் பாரதியின் சிந்தனையில் மிக முக்கியமான ஓர் அம்சத்தை நாம் கூர்ந்து கவனிக்கலாம்.

இந்திய தத்துவமரபில் வந்த ஒரு கோட்பாடு சாசுவத நெறி என்பது. தர்மம், நீதி, நம்பிக்கை, சமூக அமைப்புமுதலியன சாசுவதமானவை என்பது இக்கோட்பாட்டின்முடிவு. சாசுவதம் என்றால் நித்தியம், அசையாநிலை, நிலைபேறு டைமை, மோட்சம் என்றெல்லாம் பொருள்படும். உதாரணமாக, சனதன தர்மம் சாசுவதமானது என்றே பிராமணியம் கூறும். தத்துவக் கூறுகளைப் போலவே அவற்றுக்கு

ஆதாரமான பெள்தீகப் பொருளான சமுதாய அமைப்பும் சாக்வதமானது என்று சனூதனிகள் கூறுவார். தர்மம், நீதி என்பன நித்தியமானவை, அசையா நிலை பெற்றவை என்று கூறினார். பின்பு அவற்றில் மாற்றம் என்பதற்கு இடம் ஏது? இது நிலையியற் கொள்கையாகும். இதற்கு மாறுபட்டதே இயங்கியற் கொள்கையாகும். சாக்வதமானதுள்ளுவுமே இல்லை. இயற்கையில் உள்ள அனைத்துமே இடையருத் தியக் கத்திற்கு உட்பட்டவை என்பது இவ்விவாதத்தின் அடிப்படை. பெளத்தம் போன்ற அவைதீக நெறிகள் இக்கொள்கையைக் கருத்து முதல்வாத நோக்கில் முன்வைத்தன. அவற்றின் வழியாகவே இந்திய தத்துவங்கள் மரபில் பண்டைய இயக்கவியல் முகிழ்த்தது. சாக்வதக் கோட்பாடின் பிடிப்பு பாரதியாரில் சிறிதளவு இருந்ததை மறுக்கமுடியாதாயினும், சமூகம், கலைகள், இலக்கியம் முதலியவற்றில் மாற்றத்தை விதியாகக் கொண்ட இயக்கவியலைப் பாரதியார் உணர்வு ரீதியாக ஏற்றுக் கொண்டிருந்தார்என் பதையும் மறுக்க இயலாது. பாரதியாரின் இறுதிக்காலத்தில் பாடப்பெற்றதாகக் கருதப்படும் “உயிர் பெற்ற தமிழர் பாட்டு” இதற்கு முழுமையான வடிவம் கொடுத்துள்ளது. அக்கவிதையின் ஒவ்வொரு சொல்லிலும் இயக்கவியலின் நாத்தைக் கேட்கலாமாயினும், எடுத்துக் காட்டாகப்பின் வரும் மூன்றையும் குறிப்பிடுதல் பொருந்தும்;

ஓன்றுண்டு மானிட சாதி— பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;

இன்று படுத்தது நாளை - உயர்ந்

தேற்றம் அடையும் உயர்ந்ததிழியும்,

பின்னும் ஸமிருதிகள் செய்தார்— அவை

பேணும் மனிதர் உலகினில் இல்லை;

மன்னும் இயல்பின வஸ்வ— இவை

மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.

காலத்திற் கேற்ற வகைகள் — அவ்வக

காலத்திற் கேற்ற ஓழுக்கமும் நூலும்

ஞால முழுமைக்கும் ஓன்றுய் - எந்த

நாலும் நிலைத்தடும் நூலொன்றும் இல்லை.

காலம், உலகம், நிலைபேறுடைமை, மாற்றம், மனித ஒழுகலாறு இவைபற்றி ஐயத்துக்கிடம் இன்றிக் கவிஞர் கூறியிருப்பவை ஊன்றிக் கவனக்க வேண்டியவை. “எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை” என்ற கவிவாக்கியும் தமிழிலக்கியத்திற்கு மாத்திரமின்றி, இந்தியத்தத்துவமரபிற்கே அதிகம் பரிச்சயமானது ஒன்றன்று. உலோகாயதவாதிகளையும், இடைக்காலச் சித்தர்களைப் போன்ற நிலையியல் எதிர்ப்பாளர்களையும் தவிர்த்தால் ஏனையோர் வேத வழக்கின் மாரு நிலையையும், மரபு நிலைதிரியா மாட்சியையுமே போற்றி வந்திருக்கின்றனர். அத்தகைய பின்னணியில் மாற்றமே சாசுவதம் என்று டராதியார் உணர்ந்து அறிந்ததே அவரது ஆளுமையினதும் மேதாவிலாசத்தினதும் சிறப்பியல்பு எனலாம்.

பாரதி காலத்திலும் அதற்குச் சிறிது முன்பின்னகவும் இரு போக்குகளைப் பிரதிநிதிப்படுத்தியோரைப் பெருமளவிற் காணக்கூடியதாயிருந்தது. ஓருபுறம் பழமைவாதிகள்! அவர்களே பெரும்பாளமையினர். வழி வழி வரும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இறுகப்பற்றிக்கொண்டு முன்னேர் மொழியைப் பொன்னே போற் போற்றுவதே இலட்சியமாக வாழ்ந்தவர்கள், மேற்குலகிலிருந்து வருவது அனைத்துமே அநாசாரம் என்றும் ஆபத்து என்றும் எண்ணியவர்கள். உள்ளவற்றைப் பேணுவதே உத்தமமான மார்க்கம் என்று நம் பியவர்கள், நல்லவை எல்லாம் எப்பொழுதோ நடந்து முடிந்துவிட்டவை என்றும் தற்சமயம் நடப்பது கலியின் கொடுமை என்றும் தமக்குத் தாமே சமாதானம் கூறிக் கொண்டவர்கள். மறுபுறம் புதுமை நாடிகள்; ஆங்கிலேயர் வருகையாலும், ஆட்சியாலும் தோன்றிய புதிய வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள். அந்திய மோகத்தில் அமிழ்ந்தவர்கள். மேனட்டுப் பழக்க வழக்கங்கள், நடையுடை பாவணைகள், கஸ்வி முறைகள் முதலியவற்றைப் பின்பற்றுவதனுலேயே தமிழர் முன்னேற்றமடைதல் சாத்தியம் என்று எண்ணியவர்கள். பழமை யாவற்றையும் வீசியெறிந்து

விட்டு முற்றிலும் புதிய வாழ்க்கை முறையைக் கடைப் பிடித் தல் அவசியம் என்று நம்பியவர்கள். நடந்தவையெல்லாம் நாகரீகத்துக்கு முரணுனவை என்றும் மேற்குலகிலிருந்து வருவனவே மக்களுக்கு நிலையான இன்பத்தை அளிக்கவல் வன என்றும் இவர்கள் உறுதியாக நம்பினர். இவ்விரு சாராரும் ஒருவரையொருவர் விலக்கித் தமது மார்க்கமே தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு ஏற்றபாதை என உரிமை பாராட்டினர்.

இவர்கள் பார்வையிலும், சிந்தனையிலும் இயக்கவியலின் சாயல்கூட இருக்கவில்லை என்பதை எடுத்து விளக்க வேண்டிய அவசியமேயில்லை. முரண்பாட்டின் இரு கூறுகளை நோக்காமல் ஒன்றைமாத்திரம் பற்றுக் கோடாகக் கொண்டவர்கள் இரு சாராரும். பாரதி இவ்விரு சாராரையும் பார்த்தார்.

‘ஒன்று மற்றொன்றைப் பயிக்கும் — ஒன்றில் உண்மையென் ஞேக்கும் மற்றொன்று பொய்யென்னும்’

அவலநிலையைக் கண்டார். இரண்டுமே நிலையியல் கண் ஞேட்டத்தில் உலகை நோக்கின. இரண்டில் ஒன்று மாத்திரம் பூரண விடுதலையையோ, மாற்றத்தையோ உண்டு பண்ண முடியாது என்பதையும் கண்டுகொண்டார். “தமிழ்ச் சாதி” என்ற தலைப்பில் வழங்கும் கவிதையில் இவ்விரு சாராரின் ‘பிறிது விலக்கும்’ போக்கினைக் கண்டித்து இரண்டிலும் சத்தானவற்றைத் தெளிந்து மக்களின் தேவைக்கு இயைந்த வகையில் செயற்பட்டாலே உண்மையான முன் னேற்றம் என்று கூறுகிறார் பாரதியார் அக்கவிதைக்குக் கொடுக்க எண்ணியிருந்த தலைப்பு ‘‘இருதலைக் கொள்ளி யினிடையே’’ என்று கருதவும் இடமுண்டு. பழைமப்பித்து, புதுமை மோகம் என்ற முரணை அறுக்குமுகமாகப் பாட்டின் இறுதியில் கவிஞர் பின்வருமாறு முத்தாய்ப்பு வைக்கிறார்.

‘‘மேல்நீ சூறிய விநாசப் புலவரை
 நம்மவ ரிகழ்ந்து நன்மையு மறிவும்
 எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்
 மற்றவை தழுவி வாழ்வி ராயின்
 அக்கமொன்றில்லை.’’

ஓரு கவிதையிலே இயக்கவியல் நோக்கும் உணர்வும் பிழும்புருவாக அமைந்து தோன்றுவதற்கு இந்தப் பாடலை விடச் சிறந்த உதாரணம் நவீன தமிழ்க் கவிதையுலகிலேயே காண்பது கடினம்.

இன்னேரு வகையாகச் சொல்லப் போனால் —வர்க்க அடிப்படையிலே ஆராய்ந்தால்—பழைய வாதிகள், முற்பட்ட நிலமானிய வர்க்கத்தினதும் அதன் எச்சங்களினதும் தத்து வார்த்தப் பிரதிநிதிகளாக விளங்கினர். புதுமைநாடிகள் அந்திய ஆதிக்கத்தின் விளைவாகவும் தோன்றிய தேசிய பூர்வவா வர்க்கத்தினரும் கருவாக இருந்த தரகு முதலாளித் துவத்தினதும் தத்துவார்த்தப் பிரதிநிதிகளாக இருந்தனர். அன்றை நிலையில் இந்த நூற்றிற்ணடின் முதல் பத்தாண்டு காலப் பகுதியில் —சோசலிசக் குரல் இந்தியாவில் ஒலிக்கத் தொடங்கவில்லை. தொழிலாளர் வர்க்கம் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைக்கவில்லை. முதலாளித்துவத்தின் எழுச்சியும் வளர்ச்சியுமே முனைப்பாக அமையத் தொடங்கி யிருந்தது. காங்கிரஸ் மத்தியதரவர்க்கத்தினரை உற்சாக மான உழைப்பாளிகளாய்க் கொண்டிருந்தது. நிலச்சவாள் தார்களும் தேசிய முதலாளிகளும் மத்தியதர வர்க்கத் தினருமே வெவ்வேறு அளவில் அரசியல் அதிகாரத்துக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். இவர்களுடைய பல்வேறு தேவைகளுக்கமையவே கல்விச் சீர்திருத்தம், மதச் சீர்திருத்தம், பெண்களின் முன்னேற்றம், கைத்தொழில் அபிவிருத்தி, மொழிச் சீர்திருத்தம் முதலியன பேசப்பட்டன. (அக்குரல் களுக்குள்ளும் பழைய புதுமை என்ற சுருதி பேதங்கள் எழுந்தன; முரண்பாடுகளும் தோன்றின.) மொத்தத்தில் அந்த வர்க்கமும் ஜனப்பகுதியும் தான் சமுதாயத்தில்

முதன்மைப் பாத்திரம் வகித்தன. அடிப்படை நோக்கில் பாரதியார் அந்த வரம்பினைக் கடந்தவர்கள் ஆயினும் பாரதி என்ற தனிமனிதப் பாத்திரம் சில விசேட குணத்தையும் கொண்டிருந்தமையால் சில விசேட திறமைகளை வெளிக் காட்டவும் முடிந்தது. இவ்விடத்தில் மீண்டும் பிளொகானவ் நமது நினைவுக்கு வருகிறார்.

கருராகச் சொன்னால் மகாபுருஷன் எனப்படுவன் துவக்கிவைப்பவன் தான். ஏனெனில் மற்றவர்களைவிட அவன் அதிக தூரம் பார்க்கிறார். மற்றவர்களைவிட அவன் விஷயங்களை அதிக ஆர்வத்துடன் விரும்புகிறார். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் முந்திய நோக்கினால் முன் வைக்கப்படுகிற விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு அவன் விடையளிக்கிறார். சமுதாய உறவுகளின் முந்திய வளர்ச்சியால் சிருஷ்டிக்கப்பட்ட புதிய சமுதாயத் தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறார். அந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அவன்தான் முதன் முயற்சி செய்கிறார்அவன் முக்கியத்துவம் அனைத்தும் இதில் தான் அடங்கியுள்ளன.”

பாரதியைப் பொறுத்தவரையில் இது சிறப்பாகப் பொருந்தும். பொதுவில் தேசிய முதலாளித்துவ வளர்ச்சி யையே அவன் தவிர்க்க முடியாத படி பிரதிபலிக்கிறார். கரேந்திரநாத் பானர்ஜி, திலகர் முதலிய அவனது வழி காட்டிகள் அதனையே பிரதிபலித்தனர். செயற்பட்டனர். ஆனால் “மற்றவர்களைவிட அதிக தூரம் பார்க்கிறவன்” என்றவகையில் முதலாளித்துவத்திற்கும் அப்பால் சோசலிசப் புரட்சியையும், வரலாற்றைப் படைக்கும் பிரம்மாக்களான தொழிலாளர்களையும் இனங்கண்டு பாட அவனால்முடிந்தது. செல்வத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முடிந்தது. முதலாளித்துவத்தையே மறுதல்க்கும் எதிர்ச் சக்தியையும் ஓரளவிற்கு எண்ணிப் பார்க்க முடிந்தது. அதைப்போலவே ராம் மோகன்ராயர், விவேகானந்தர், திலகர், அரவிந்தர், காந்தியடிகள் முதலியோரையெல்லாம் விமர்சிக்கும் திறனையும்

துணிவையும் பெற்றிருந்தான். சீர்திருத்தங்களையும் சமுத்தாற்றங்களையும் ‘மற்றவர்களைவிட அதிக ஆர்வத்துடன் விரும்பியவர்’ என்ற வகையில் தனது வழிகாட்டிகளாகவும், முன்னேட்களாகவும், முத்த சகபாடிகளாகவும் விளங்கியவர்கள் தயங்கி நின்ற படிகளைத் தாண்டி அவன் அடியெடுத்து வைத்தான். அதைப் போலவே பழைய பண்டிதர்களின் தமிழிலக்கிய இலக்கண அறிவைப் போற்றித் தலைவணக்கிய அதே வேண்டில், ‘அன்மொழித் தொகை பற்றிய வாதப்பிரதி வாதங்களிலும் பார்க்க நெல் விளைச்சல் பற்றிய ஆராய்ச்சி அதிக பயனுடையது’ என்று அடக்கத்துடன் அறிவுரை கூற அவனுல் முடிந்தது.

இவ்வாறு பழையெயின் நல்லம்சங்களையும், புதுமையெயின் இன்றியமையாக் கூறுகளையும் அளவறிந்து பயன்படுத்தவும், மாற்றத்தை மனதாரப் போற்றி வரவேற்கவும், சொல்லால் மட்டுமின்றி செயலாலும் தேவையைச் சாத்தியமாக்க முற்படவும் பாரதியர்க்கு உறுதியும் தெளிவும் ஏற்பட்டிருந்தது வரலாற்றின் ஒட்டத்தைப் பற்றி அவருக்கு இருந்த ஞானமேயாகும். காலத்தின் தேவைகளை அறிவாலும் உள்ளுணர்வாலும் தனதாக்கிக்கொண்டமையே இவரின் வெற்றிக்குக் காரணம். அதற்கு ஏதுவாக அமைந்ததே அவர் மாற்றம் குறித்துக் கொண்டிருந்த இயக்கவியல் விளக்கம். டேஜெ மேற்கோள் காட்டி பிளைகானவுக்கு போல, “நாகரிகத்தின் பரிமுகமத்தில் ஒரு புதிய அடிவைப்பு ஒரு தலை வடிவத்தைத் தோற்றுவிக்கும் போது; சமுதாயச் சிந்தனையை அறைகுறையாக வெளியிடுகிற பற்பல ஆற்றல்கள் அதை முழுமையாக வெளியிடுகிற ஒரிரு மகாமேதை களைச் சுற்றிலும் தோன்றுகின்றன” ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலப்பகுதியை மனங்கொண்டு பிளைகானவுக்குறியது, தமிழின் மறுமலர்ச்சிக்கு வழிகோலிய சுப்பிரமணிய பாரதிக்கு அப்படியே பொருந்தும் என்பதில் ஐய மில்லை.

(1982) தீக்கதிர்

2

மானுடம் தழுவிய கவிஞர்கள்

இவ்வாண்டு தமிழ் சூறும் நல்லுவகம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றுண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் பாரதிக்கு அஞ்சலி செலுத்தப் படுகிறது. சில மொழிகளில் பாரதியின் ஆக்கங்கள் பெயர்க்கப்படுகின்றன. தாயிழ்க்கு கவியாகத் தோன்றிய பாரதி. நாளைடவில் அனைத்திந்தியக் கவியாக வும் உலகப் பெருங்கவிஞருள் ஒருவனுகவும் ஏற்றுக்கொள்படும் நிலை எழுந்துள்ளது. இப்பெருமை பாரதிக்கு எவ்வாறு கிட்டியது? அவனது உள்ளார்ந்த ஆற்றலையும் உலக நோக்கையும் பலரும் உணர்த்தொடங்கியதும் அவன் ஒரு மகாகவி என்னும் உண்மை உறுதிப்படலாயிற்று. இலக்கியகர்த்தாக்களின் புகழுக்கும் பரிணை வளர்ச்சி உண்டு:

உலக இலக்கிய ஆசிரியர்களின் உன்னதமான வரிசையில் பாரதியாரை வைத்து நாம் என்னுவதைப் போலவே தமிழ் இலக்கியப்பற்பிலும் காலத்துக்குக் காலம் உருவாகிய பெறும்புலவர்களின் வரிசையில் அவரை வைத்துப் பாராட்டுகின்றோம். வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி என்று வரிசைப்படுத்துவது இப்பொழுது வழக்கமாகிவிட்டது. கால அடைவை ஒட்டியது இவ்வரிசை சங்ககாலத்தில் வாழ்ந்த சான்றேரில் ஒருவரான பரணிரிசுந்து நமது காலத்தில் வாழ்ந்த பாரதிதாசனார் வரையில், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சிறப்புக்குரிய புலவர்கள் எத்தனையோ பேர் தோன்றியிருக்கின்றனர். ஆயினும் மகாகவிகள் என்று விதந் துரைக்கக் கூடியவர்கள் வெகு சிலரே.

ஆற்றல் வாய்ந்த கவிஞராக விளங்கிய பாரதியாரே தனக்கு முன் சென்ற கவிஞர் திலகங்களை தமிழ்ப்பெருங் கவிஞரை நினைவு கூர்ந்த வேளைகளில், வல்ஞாவர், இளங்கோ கம்பர் ஆகிய மூவரையுமே குறிப்பிட்டிருக்கிறார். ஒளவையார் முதல் இராமலிங்கர் வரை பல புலவர்களைக் குறிப் பிட்டு அவர்களின் சிறப்பியல்புகளை விவரித்திருக்கிறார்களி னும் வேற்று மொழியாளரும் ஏற்றுப் போற்றக்கூடிய தமிழ்க் கவிஞர்களாக முற்கூறிய மூவரையுமே குறிப்பிட்டார். பாரதியாரின் கவிதைகளையும் கட்டுரைகளையும் ஏனைய படைப்புக்களையும் தமிழுலகம் உவந்து அங்கீகரித்துக் கொண்டிருப்பதைப் போலவே அவரின் அபிப்பிராயங்கள் பலவற்றையும் அடிப்படை உண்மைகளாக ஏற்றுக்கொண்டுள்ளது. வள்ளுவரும் இளங்கோவரும் கம்பரும் பாரதிக்கு முன்னரே தமிழ் இலக்கிய உலகில் பெருமைக்குரியவர்களாய்க் கருதப் பட்டவர்கள் “கல்வியிற் பெரியர் கம்பர்” என்ற முது மொழி நன்கு பிரசித்தமானதே. வள்ளுவரின் குறளாடிகளை எடுத்தாளாத தமிழ்ப்புலவர்கள் இல்லை என்றே கூறிவிடலாம். சிலம்பின் செல்வாக்கு நூட்டார் இலக்கியம் வரை படர்ந்திருப்பதை நாம் அறிவோம். ஆயினும் முப்பெரும் கவிஞர்களைப் பாரதியார் சிறப்பித்துக் கூறியிடின் அதுவே நம்மவர்க்கு ஆதாரமான அளவு கோலாயிற்று. பாரதியார் பாராட்டியதாலும் முன்சென்ற மூவர்க்கும் பெருமை பெருகியிருக்கிறது.

இவ்விடத்தில் ஒன்று கவனிக்கத்தக்கது. தனக்கு முன் னிருந்த பெருங்கவிஞரை இனங்கண்டு வரிசையறிந்து பாரதியார் கூறும் பொழுது அறிந்தோ அறியாமலோ தனது இலக்கிய நோக்கினை அடிப்படையாகக் கொண்டே அவர்களை வரிசைப்படுத்தியிருப்பான் என்று கூறுவது தவறுகாது. பொதுவில் நாம் “இலக்கியம்” என்று கூறும்பொழுது நம் உள்ளத்தில் - சிந்தனையில் - பல எண்ணக்கூறுகள் ஏக்காலத் தில் எழுகின்றன. ஒருவரது கல்வி, பயிற்சி, உணர்வு, அநுபவம், உலகநோக்கு இவற்றுக்கேற்ப இலக்கியம் பற்றிய ‘வரைவிலக்கணம்’ தேறுபடும். எனினும் சாதாரணமாக,

சொல்லங்காரம், சப்தநயம், உவமை, உருவகம் முதலிய சிறப்புக்களும் உணர்வினைத் தாக்கி வாழ்க்கைக்குப் புதிய விளக்கத்தைத் தரவல்ல கருத்துமே கவிதைக்கு உயிர்நாடி யாக இருப்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வர். இது ஒரு கவிஞரின் பொதுஇலக்கணம். எல்லாக் கவிஞர்களுக்கும் இச்சிறப்பியல்புகள் ஏதோ ஒரு அளவில் அமைந்திருத்தல் வேண்டும். இவர்களுள் பெருங்கவிஞராகப் பரிணமிப்பவர்கள் மொழியாற்றல் முதலியவற்றைக் குறைவின்றிப் பெற்றிருக்கும் அதே வேளையில், தாம் வாழும் காலத்துச் சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை அறிந்து, அவற்றுக்குப் பரிகாரம் காண முற்படுவார்களாகவும் இருக்கின்றனர். தத்தம் அநுபவங்களின் துணைகாண்டு கவிபாடத் துவங்கும் பலர் அவ்வநுபவங்களின் மட்டத்திலேயே தங்கிவிடுகின்றனர். ஆனால் பெருங்கவிஞர்கள் தன் சொந்த அநுபவங்களை மாத்திரம் பொருளாகக் கொள்ளாது மனுகுலத்தின் நிலைமையினை உணர்ந்து அதனேடு தான் கலந்து எழுதுகின்றனர். உதாரணமாக, பாரதி அடிமைப்பட்டுக் கிடந்த பாரத சமுதாயத்தில் வாழ்ந்தவன்; தன்னவிலும் தனது சமுதாயத்தைப் பொறுத்த அளவிலும் அடிமைத்தனத்தை அறிந்தவன். அடிமைத்தனத்தை உள்ளும் புறமும் கண்டவர். அது அவனது அடிப்படை அநுபவம். அவ்வநுபவத்துடன் உலகே நோக்கிய பொழுது வேறுபல சமுதாயங்களும் நாடுகளும் அடிமைத்தனத்திலும் தாழ்வுற்று இழி நிலையிலும் அல்லறபடுவதைக் கண்டார். அங்கே பொதுமை உணர்வு எழுகி ரது. ‘மன்னுவகுத்து மானுடன் தன்னைக் கட்டிய தனையெலாம் சிதறுக’ என்று உலகளாவிய கண்ணேட்டத்தில் அவன் குரல் எழுப்பினான். இந்த உணர்வுடனேயே பழந்தமிழ்ப் பனுவல்களையும் நோக்கினான்.

வையத்தில் மானுடன் வாழ்வாங்கு வாழ வழிகாண முற்பட்ட வள்ளுவன், இராமராச்சியம் என்ற கற்பணைக்கு அடிப்படையான இலட்சியமான அரசு ஓன்றை இலக்கியத்தில் உருவாக்கிய கம்பன், அறம், அரசியல், வாழ்க்கை இவற்றுக்கிடையே இருக்கக்கூடிய தொடர்பு

எத்தகையது என்பதை குடிமக்கள் காப்பியம் ஒன் றி ன் மூலம் அலசி ஆராய்ந்த இளங்கோ ஆகியோரைப் பாரதி கண்டான். இம்முவருமே தனி ஒரு அரசனைப்பற றியோ, தெய்வத்தைப்பற றியோ, வள்ளலைப்பற றியோ, அல்லது குறிப்பிட்ட குலம், சாதி, என்பனவற்றையோ பாடி ஞர் அல்லர். மனுகுலம் பற்றிப்பாடிஞர். “மானுடம் வென்றதம்மா” என்றே கம்பனும் குறிப்பிட்டான். தாம் வாழ்ந்த காலத்துச் சமுதாய நிறுவனங்களும் நியதிகளும் குறை பாடுடையவை என்னும் நம்பிக்கையுணர்வின் உந்துதலினாலேயே இப்பெருங்கவிஞர்கள் மானுடன் கேட்டுக்கொண்டு வாழுத் தக்க கற்பணை உலகுகளைப் படைக்க முற்பட்டார். காலத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்கள், காலத்தைக்கடந்து சிந்தித்தனர்: செயலாற்றினர். அதனுலேயே காலத்தை வென்ற கவிஞராகினர். வள்ளுவன் வகுத்த அறம் அவன் காலத்து நடைமுறைகளின் திரட்சி அன்று, மனிதன் கடைப்பிடிக்கவேண்டும் என்று அவன் விழைந்த சமுதாயநெறியை நூலில் வடித்தான். தனது காலத்தின் அவங்களையும் பிரச்சகணையும் உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் தெளிந்து கொள்ளும் ஒருவனே கால உணர்வுடன் செயற்பட முடியும். அவன் கூறும் முடிவுகள் பூரணமான வைய்காக அமையாமற் போகலாம். ஆனால் இவ்வுலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியவுடனேயே அவனது படைப்புக்குத் தனியாற்றல் பொருந்தி விடுகின்றது. அத்தகைய ஆற்றலை அளவு கே கா லா கக் கொண்டே பெருங்கவிஞர்களை இனங்கண்டு கொள்கின்றோம். அந்த முறையிலேயே வள்ளுவர், இளங்கோ, கம்பன், பாரதி முதலியோர் மகாகவிகள் என மதிக்கப்படுகின்றனர்.

(1982) சிறப்பு மலர் - திருக்குறள் மாநாடு

3

தமிழும் விமர்சன இலக்கியமும்

விமர்சன இலக்கியம் என்று கூறும்பொழுது நவீன காலத்து எழுந்த புதுத்துறை ஒன்றினைக் கருத்திற் கொண்டிருக்கிறோம் என்பதை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை என்றே எண்ணுகிறேன். சிறுக்கைத், நாவல், வசன நாடகம் முதலிய கூல வடிவங்களையும் துறைகளையும் போலவே விமர்சனமும் நமது மொழியிலே நவீனத்துவத்தின் வெளிப் பாடாக அமைந்துவிட்ட ஓர் இலக்கியப் பிரிவு என்று கூறுதல் தவறுகாது. அகலுவகத் தொடர்பும் நமது சமுதாயத் திலே உருவாகி வந்துள்ள சில சமூக சக்திகளும் சிந்தனைகளும் விமர்சனம் தோன்றி வளர்வதற்கான உந்துதல்களாய் உள்ளன என்றும் குறிப்பிடலாம்.

விமர்சன இலக்கியத்தை ஏனைய நவீன துறைகளாம் சிறுக்கையம், நாவலிலக்கியம், பிரயாண இலக்கியம் என்பவற்றேரு நோக்குமிடத்து மேற்கண்டவாறு கூறத் தோன்றுகிறது. ஆயினும் விமர்சனம் என்பதனை ஓர் அணுகு முறையாகவும் ஆய்வு முறையாகவும் கொண்டு பார்த்தால் அதன் செயற்பாட்டினை மிகப் பழங்காலத்திலிருந்தே நமது நூல்களில் ஆங்காங்குக் காணலாம். இலக்கியத்திலே சிவ னுடன் நக்கீரர் நிகழ்த்தியதாய்க் கூறப்படும் சம்வாதத்தை விமர்சன நோக்கிற்கு எடுத்துக் காட்டாகப் பலர் குறிப்பிடுவதுண்டு. பழைய உரையாசிரியர்களது ஆக்கங்களிலே விமர்சனப் பாங்குடைய கூற்றுக்களும் அவதானிப்புகளும் இடையிடையே இலங்குவதைப் பலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

கின்றனர். பேராசிரியர், நச்சினூர்க்கிளியர், பரிமேலழகர் முதலியோர், காலத்தால் முற்பட்ட நூல்களைத் தத்தம் குழ் நிலைக்களுக்கேற்ப விவரித்தும் விளக்கியும் அமைதிகாண முயன்றபொழுது விமர்சன முயற்சிகளில் ஈடுபட்டனர் எனக் கொள்ளல் மிகையாகாது. எனினும், இலக்கிய இலக்கண உரையாசிரியர்களைப் பார்க்கிலும் சமய, தத்துவ சாத்திர நூல்களுக்கு விளக்கங்களும் விரிவுரைகளும் எழுதியோரே விமர்சனக் குறிப்புகளைக் கூடுதலாக எழுதினர் எனலாம்.

தமிழிலும் வடமொழியிலும் வைத்திகக் கருத்துக்களை மறுத்து உலோகாயதச் சிந்தனைகளை எடுத்துரைத்தோர் உர மிக்கவிமர்சகர்களாய் இருந்திருத்தல் வேண்டுமென்பது அவர்களைக் கண்டித்தும், தூற்றியும் இழித்துரைத்தும் எழுதப் பெற்ற உரைகளிலிருந்து ஊகிக்கத்தக்கதாகும். பண்டைக் கருத்து முதல் வாதத்தைக் கடுமையாக விமர்சித்து நெஞ் சரத்துடன் நூல்கள் இயற்றிய நாத்திகர்களும் வைதி கமறுப்பாளர்களும் இடைக்காலத்திலே சைவ — வைணவ நிறுவனங்களினுல் மறைக்கப்பட்டாலும் அவர்களது எதிர் மரபு இன்றும் தத்துவப் போராளிகளுக்குப் பல வழி களில் ஆதர்சமாய் இருந்து வருகிறது.

இலக்கியத்திலும், தத்துவத்திலும் இத்தகைய விமர்சன முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன வெனி னும், அவை மொத்தத்தில் சிறுபான்மையினவாகவே இருந்ததுடன், காலப்போக்கில் வழுவிழந்து போயின என்பதும் கருத்தக்கதே. மொத்தத்தில் உரையாசிரியர்கள் விமர்சனத்தைத் தனித்த ஒரு துறையாகக் கருதவில்லை. பழைய பலுவல்களையும், பிரபந்தங்களையும் பேணிப்பாதுகாப்பதும், அதற்கு அநுசரணையாக அந்நூல்களுக்கு விளக்கக் குறிப்புக்கள் கூறுவதும்; அம்முயற்சியின் பயனாகத் தமது காலத்து நிலவிய சமுதாய அமைப்பினைக் கட்டிக் காப்பதுமே அவர்களின் பிரதான நோக்கங்களாயிருந்தன. பழைய விமர்சனம், அநுபவத்திலும் பார்க்க பிரமாணமே சிறந்தது என்ற அடிப்படையான நம்பிக்கையில் இயங்கியது.

பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிறபகுதியிலே தொடங்கி இருபதாம் நூற்றுண்டிலே வேகம் பெற்று உருவாகி வந்துள்ள இலக்கியங்களின் முனைப்பான பண்புகளில் ஒன்று, சமூகச் சார்பை அவை பெற்றிருப்பதாகும். மற்பட்ட இலக்கியங்கள் குறிப்பாக மத்தியகால இலக்கியங்கள்- சமயங்களின் வழி நெறிப்பட்டன என்பது பலரும் அறிந்ததே. பழைய இலக்கியங்களும் குறிப்பிட்ட சமூதாய அமைப்புகளிலே தோன்றி அவ்வக்காலத்து வர்க்க நிலைமை களைப் பிரதிபலிப்பனவாய் இருப்பினும், அவை பெரும்பாலும் சமயச் சார்புடையனவாகவே வெளிப்பட்டன. இதனாலேயே அந்தியருக்கு எதிர்ப்பு எழுந்தவேளையில் அது சமயத்துறையிலே முதலில் வெளிப்பட்டது. ஆசிய நாடுகளிலே தேசியத்தின் துவக்க நிலைகள் சமயப்புத்துயிர்ப்பு, மறுமலர்ச்சி, சீர்திருத்த இயக்கங்களாக இருந்தமை மனங்கொள்ள வேண்டியது. இதன் விளைவாக சீக்கால கட்டத்து விமர்சனங்களும் சமய சீர்திருத்த நோக்குடையனவாய் அமைந்தன.

அந்தியர் ஆட்சி எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், மக்கள் நல நாட்டம், நாட்டு முன்னேற்றம் முதலிய எண்ணங்களும் உணர்வுகளும் சமூதாயத்திலே இடம் பெற்று இலக்கியங்களிலே செறிவுற்ற சூழ்நிலையிலேயே அவற்றைப் பற்றுக் கோடாய்க் கொண்டு சமூக நோக்குடைய விமர்சனங்களும் தோன்றுவதற்கு வழிபிறந்தது. மாதவையா போன்ற நாவலாசிரியரும், வ. வே. சு. ஜயர் போன்ற சிறுகதையாசிரியரும், பாரதி போன்ற கவிஞரும், திரு. வி. க., வ. ரா. போன்ற பத்திரிகையாளரும் படைப்பிலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்யும் நிலையிலேயே பயனுள்ள விமாசன இலக்கியமும் உருவாக முடியும் என்பதை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. விமர்சன இலக்கியம் தோன்றி வளர்வதற்குரிய இன்றியமையாக கூறுகளில் புத்திலக்கியப் பெருக்கமும் ஒன்றாகும். மரபு வழிவரும் அளவைக் கட்டளைகளிலி ருந்து விடுபடுதல்; வாசகர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கவல்ல புதுமையான நால்கள் ஆக்கப்பட்டு

தல்: எதிர்கால வளர்ச்சியைப் பற்றி உள்ளக் கிளர்ச்சியும் நன்னம்பிக்கையும் நிலவுதல்; இம்முன்றும் நவீன விமர்சன இலக்கியம் தோன்றுவதற்குரிய முன்னீடுகள் என்று விமர்சன இலக்கிய வரலாற்றுக்கிரியர் கூறுவர். இதனையே சுற்று வேறுவிதமாகக் கூறுவோரும் உண்டு. ஆய்வறிவுமுறை, மரபு எதிர்ப்பு உணர்வு, புதிது புணியும் ஆர்வம்; இம்முன்று அம்சங்களும் நவீன விமர்சனத்திற்கு அடிப்படை முதல் தேவைகள் என்றும் கூறுதல் சாலூம். ஆய்வுத் துறையிலும் ஆக்கமுயற்சியிலும் இப்பண்புகள் ஊட்டுவிப்பட்டரும்செழுமை ஏற்படும் பொழுதே ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள - விமர்சனமும் செழித்தோங்க வாய்ப்புண்டாரும். சென்ற நூற்றுண்டிலே தமிழியலின் மூலக்கூறுகள் முனைவிட்ட வேலையில், சில ஆராய்ச்சியாளரிடத்தே புதுவறி காணும் போக்கின் உடனிகழ்ச்சியாக விமர்சன நோக்கும் தொழிற்பட்டதை நாம் அவதானிக்கலாம். உதாரணமாக மூல பாடத் திறனையுடையான கி.வை. தாமோதரம்பிள்ளையின் பதிப்புரைகளிலும் வேறு ஆக்கங்களிலும் முனைப்பான விமர்சன விச்சை நாம் இனங்காணுதல் கூடும். கவித்தொகைப் பதிப்புரையிலே அவர் பின்வருமாறு கூறினார்.

“இலக்கணக் கொத்துடையார், நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனைசிரியரென இன்னும் ஒன்று மூன்று கூட்டி, இவர் தொழில் மூன்றுவர் தொழிலிலும் பாகக்க மிகக் கடிய தென்றும் அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டிய தென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன்.”

நூல்களைப் பரிசோதித்துப் பழுதறப் பதிப்பிக்கும் பணியில் பல்லாண்டுகள் கழித்த தாமோதரம் பிள்ளை (1832—1901), பரிசோதனைசிரியரின் தனித் திறமைகளையும் புதுமையான ஆய்வு முறைகளையும் இனங்கண்டு சுட்டிக்காட்டியமைக்கவிக்கத்தக்கதாரும். மூலபாடத் திறனையும் நவீன விமர்சனத்தின் ஒரு பிரிவேயாகையால், தாமோதரம்பிள்ளையின் கூற்று விமர்சகர் ஒருவர் துக்கற்று என்றே கொள்ளலேவன்

டும். மரபுவழி வந்த கல்வியின் போதாமையையும், புதிய அனுகு முறையின் அத்தியாவசியத்தையும் தாமோதரனார் நயம்படக் கூறியிருத்தல் கருதத்தக்கது.

பத்தொன்பதாம் நூற்றுண்டிலே ஊற்றெடுத்த ஆய்வு நெறி முறைகளையும், விமர்சனத்துக்கும் பொதுவாக ஆய்வு நிவுக்கும் உள்ள பிரிக்கவியலாத பினைப்பினையும் நான் மேலே உரைத்தமைக்குக் காரணம் உண்டு. ஏனெனில், ஒரு மொழியில், விமர்சன இலக்கியம் தன்னளவிலே செழித்து வளர்ந்துவிட இயலாது. மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், சமயம் முதலிய ஏனைய துறைகளிலே நிகழும் ஆய்வுகளுக்கு இயைந்த முறையிலேயே இலக்கிய யன குறித்து நமது ஆய்வுகளிலே கடந்த ஒன்றரை நூற்றுண்டு காலமாக நிகழ்ந்துவந்துள்ள ஆய்வுப் போக்குகள் விமர்சனமுறையியலையும் பெரிதும் பாதித்திருக்கின்றன. பெரும்பாலான வரலாற்று ஆய்வுகள் முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் பொழுது விமர்சன இலக்கியம் மாத்திரம் ஆரோக்கியான நிலையில் இருக்கும் என்று கருத முடியாது.

மிகச் சமீப காலம் வரையில் தமிழில் விமர்சன இலக்கியம் இரு துருவங்களில் இயங்கிவந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதனால் அதீத பழைய வாதமும், அதீத புதுமை மோக மும் நம்மவரின் விமர்சன நோக்கினைப் பாதித்துள்ளன என்ஸாம். பழைய நூல்களைப் பாராட்டி, அவற்றின் தொன்மை, தனித்தன்மை சிறப்பு இவற்றைப் பேசுவதிலேயே பலர் தமது விமர்சனத் திறமையைக் காட்டி வந்திருக்கின்றனர். தி. செல்வகேசவராய் முதலியாரிலிருந்து அ. ச. ஞானசம் பந்தன் வரை பழந் தமிழிலக்கியங்களுக்குப் பயன் சொல்வதையே பிரதான விமர்சனப் பணியாகக்கொண்டு செயற் பட்டு வந்திருக்கின்றனர். இதனை ஒருவகையான பண்டிதத் திறனுய்வு என்று கூறுவது பொருத்தமாகும். பழைய நூல் களை அவை எழுந்த காலம், சூழ் நிலை, சமுதாய அமைப்பு

முதன்யவற்றின் தொடர்புடன் நோக்காது, அந்தால்களின் 'காலன் கடத்த' தன்மையையும் "சடிணையற்ற ஏற்றத்தை யும்" இவர்கள் இடையருது போற்றுவர். மறைமலையடி கவிலிருந்து மார்க்கபந்து சாமா வரையில் பழந் தமிழ் நூல் கஞ்சு 'விமர்சன' வழித்துணைகள் படைத்தோர் பலராவர்.

மற்றெலூரு சாரார், தமிழிலும் வேறு மொழிகளிலும் (வேறு மொழிகள் தெரியாவிட்டாலும் கூட) வெளிவரும் 'புதிய' படைப்புக்களை மாத்திரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு நவீனத்துவம் என்ற சொல்லை மந்திரம் போல உச்சரிப்பவர்களாக உள்ளனர். இலக்கியம், தத்துவம் முதலியன காலத்துக்குக்காலம் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறிவரும் தன்மையானது என்பதை உணராமல், அன்றைய ஆக்கமே விமர்சனத்திற்குரியது என்னும் விபரித நம் பிக்கையுடன் செயற்படுபவர்கள் இவர்கள். உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ சிலர் செய்ததை முன்மாதிரியாய்க் கொண்டு 'நவீனத்துவம்' என்ற கோட்ததின் பேரில் பல வேறு வகைப்பட்ட மாயமானகளைப் பின் தொடர்வோராக இருக்கின்றனர். நேற்று, இன்று, நாளை எனப்படும் காலத்தத்துவத்தை உணராத இவர்கள் 'இன்று கண்டதேகாட்சி கொண்டதே கோலம்' என்று அதிதீவிர மோகத்துடன் அலைவதை நாம் காணக்கூடியதாயுள்ளது. ராஜமையின் கமலாம்பான் சரித்திரம் என்ற நாவலுடன் தான் தமிழிலக்கியம் தொடங்குகிறது என்று இவர்களில் பலர் கருதுகின்றனரோ என்றாலும் என்னத் தோன்றுகிறது. க. நா. சுப்ரமணியன் முதல் வெங்கடசாமினாதன் வரையில் தமிழிலக்கியத்தை (அவர்கள் சரிவர் அறியாத) ஆங்கில - ஜோப்பிய இலக்கியங்களைக்கொண்டு எடைபோட்டுப் பேசும் அதிமேதாவித்தனத்தையும் அவ்வப்போது காணகிறோம். காலதேசவர்த்தமானங்களைக் கடந்த "அழியல்" பற்றி இவர்கள் தனக்குள்ளே பரிபாலை போல பேசிக்கொள்வது நவீனத்துவக் கோயிலிலே உச்சரிக்கப்படும் புரியாத மந்திரங்களாகவே ஒலிக்கிறது. அதை பழமையையும், அதை புதுமையையும் விடுவது முன்வரும் நிலையிலே இருக்கிறது.

யும் பற்றிக்கொண்டு இரு துருவத்தினராக மேலே சூறியவர் கள் இயங்கி வந்திருப்பினும், அடிப்படையில் இவர்கள் பெரிதும் ஒற்றுமையுடையவர்களே. உமாபதி சிவாசாரியார் சிவப்பிரகாசம் எனும் சாத்திர நூலிலே,

தொன்மையவா மெனு மெவையும்
நன்றாகா இன்று தோன்றியநூ ஸெனுமெவையும்
தீ தாகா

என்று சூறிய எச்சரிக்கையை எண்ணிப் பார்க்காதவர் கள் இவர்கள். பழையெப் பித்தும், புதுமை மோகமும் இவர்களது விமர்சன நோக்கைப் பலவீனப்படுத்துகின்றன. “அழகியல்” என்று இவர்களிற் சிலர் அடிக்கடி சூக்குரவிட்டாலும் உண்மையில், தொன்மை, புதுமை என்பவற் றையே உபாசனை செய்பவர்கள். இதனால் ஆய்வு அடிப்படையில் அமையும் விமர்சனம் இவர்களின் பிடிக்குள் அகப்படுவதில்லை.

இத்தகைய இரு முனைப்பட்ட விமர்சன அனுகுமுறைக்கு மாற்று மருந்தாகவும் உண்மையான நவீன விமர்சனத்துக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குவது சமூகவியல் அனுகுமுறையாகும். இது கணிசமான அளவுக்கு மார்க்கீட்டினால் நெறிப்படுத்தப்படுவதொன்று எனக் கொள்ளலாம். இந்த அனுகுமுறையின் சிறப்பியல்புகள் யாவை? இலக்கியத்தை அடிப்படையில் சமூக விளைபொருளாகக் கொண்டு, அதனை உரிய வரலாற்றுச் சூழலில் வைத்துநோக்கி, அதன் உயிராற்றல் காலத்துக்குக் கட்டுப்பட்டும் காலத்தை வென்றும் நிற்கும் தன்மையை விளக்குவதே சமூகவியல் அனுகுமுறையின் பிரதான அம்சங்களாகும். பிறிதோரிடத்திலே நான் எழுதியிருப்பது போல, சமூகவியல் அனுகுமுறையின் முனைப்பான நோக்கும் சாதனையும் யாதெனில், இயக்கவியல்அறி வின் துணையுடன் உருவம் பிரதானமா அல்லது உள்ளடக்கம் பிரதானமா என்னும் அர்த்தமற்ற வீணவாதத்திலே அமிழ்ந்து போகாமல், வரலாற்றுப் பார்வை, வர்க்க ஆய்வு

அழகியல் அக்கறை ஆசியவற்றை ஒருங்கிணைத்து இலக்கியங்களை விமர்சிப்பதாகும்.

எதிர் பார்க்கக் கூடிய விதத்தில் நமது சமுதாயத்திலும் மொழியிலும் விஞ்ஞான சோஷலிலக் கோட்பாடுகள் வெறுன்றிச் சுவறத் துவங்கிய பின்னரே விமர்சனத்தில் மார்க்சிய- சமூகவியல் - செல்வாக்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் வளர்வாயிற்று. அச்சிந்தனைகள் வெறும் சிந்தனை களாக அன்றி, திட்டவட்டமான செயல்களிலிருந்து உதிக்கும் பொழுதே வலிமையும் வனப்பும் பெறுகின்றன. இத்தனைய விமர்சன இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவராயும், பங்கு கொண்டுள்ளவராயும் சிதம்பர ரகுநாதன், நா. வான மாமலை, கே. முத்தையா, தி. க. சிவசங்கரன், ஆர். கே. கண்ணன், கே. பாலதண்டாயுதம், நாகராஜன், ச. செந்தில் நாதன், அருணன் முதலியோரைத் தமிழகத்திலும், க. கௌலாசபதி. கா. சிவத்தம்பி, இ. முருகையன் முதலியோரை இலங்கையிலும் குறிப்பிடுதல் பொருந்தும். மார்க்சியத் தைப் புரிந்து கொள்வதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதிலும், இவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருத்தல்கூடும். இருப்பினும் அடிப்படையில் இவர்கள் பொதுவுடைமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பதும், அதன் ஒளியில் கலை இலக்கியத்தை ஆராய்ந்து தெளிய முயல்வதும் பொதுப் பண்புகள் என்னாம். இக்கட்டுரையின் முற்பகுதி யிலே குறிப்பிட்ட பழைம வாதிகளின் வாதங்களை மறுத்து பழங்கால, இடைக்காலத் தமிழிலக்கியங்களை வரலாற்று அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலும் ஆராய்ந்துவிமர்சிக்கும் பணியை கைலாசபதி, வானமாமலை, ரகுநாதன், முத்தையா முதலியோர் செய்திருக்க, பிற்கால இலக்கியங்களில் சிவசங்கரன், கண்ணன், தண்டாயுதம், சிவத்தம்பி, செந்தில்நாதன் முதலியோர் ஈடுதலான ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களில் குறிப்பாகத் தமிழாசிரியரும் ஆராய்ச்சி மாணவர் சில நம் மார்க்சியத்தைப் பற்றுக்

கோடாக்க கொண்டு விமர்சனத் துறையில் பேரூக்கத்துடன் உழைத்து வருதல் குறிப்பிட வேண்டிய தொன்றுகும். தமிழில் மார்க்சீயம் ஆழவேசூன்றுவதையும் விரிவடைவதையும் இவர்களின் உழைப்பும் பங்களிப்பும் நிறுபிக்கின்றன. இவர்களது பெரும்பாலான கட்டுரைகள் சாந்தி, சரஸ்வதி, செம்மலர், தாமரை, சிகரம், ஆராய்ச்சி, விழிப்பு, மனிதன் முதலாயதமிழகச் சஞ்சிகைகளிலும், மரகதம், புதுமை இலக்கியம், கற்பகம், மல்லிகை, வசந்தம், தாயகம், களனி, தீர்த்தக்கரை, சமர் முதலாய இலங்கை ஏடுகளிலும் வெளிவந்தவை; வெளி வருபவை. சில கட்டுரைகள் ஆப்வரங்குகளிலும் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் எஸ்.தோதாத்ரி, கோ.கேசவன், து.முர்த்தி, சு. அரங்கராசன், பொன்னீலன் முதலியோரும், இலங்கையில், கே. சண்முகவிங்கம், என். சண்முகரத்தினம், எம்.ஏ. நுஃமான், சி. மெனன்குரு, இளைய பத்மஞாதன் முதலியோரும் அண்மைக்காலத்திலே விமர்சனத்திலே ஆழமான பார்வையையும் நுட்பமான திறன்முறைகளையும் புகுத்திய வராவர்.

தலைகுணிய வேண்டிய தனி மனித சண்டைகளினாலும் எழுத்தாளரைத் தனிமைப்படுத்தித் தாழ் நிலைக்குக்கொண்டு செல்லும் குழு மனப்பான்மையினாலும், தத்துவ வரட்சியினாலும் பாதிக்கப்பெற்று வலுவிழந்துகிடக்கும் நவீன விமர்சன இலக்கியம் முற்போக்கு இலக்கிய இயக்க அடிப்படையில் உறுதிப் படுத்தப்பட்டால், எழுத்தாளருக்கு மாத்திரமல்லாது இலக்கிய உலகிற்கே பயன்தரும் ஓர் ஆய்வுறவுத் துறையாக மினி நம் என்பதில் ஐயமில்லை. மார்க்சீயத்தை மேலும் ஆழமாகக் கற்பதனாலும், சமூக விஞ்ணானத் துறை களுக்கும் இலக்கியக் கல்விக்குமுள்ள தொடர்புகளைத்தெளிவு

படுத்துவதன் மூலமும், இவை, யாவற்றுக்கும் மேலாக சமுதாய மாற்றத்துக்கு விமர்சன இலக்கியத்தையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதனாலுமே அதனை மேலும் கூர்மையாகவும், செழுமையாகவும் நாம் வளர்க்க இயலும். விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று: அது உலகத்தை மாற்றி யமைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் நேர் சக்திகளும் ஓயாது பயன்படுத்தும் அறிவாயுதமாகவும் இருத்தல் வேண்டும்.. அப்பொழுதுதான் விமர்சன இலக்கியம் ஆற்றலும் அழகும் பெற்றுத்திகழும்.

(1981) செம்மலர்

உலக இலக்கியத்தில் பங்கேற்க ஏதுவாய்

இருபது வருடங்களுக்கு முற்பட்ட அந்த நிகழ்ச்சியை நினைவுக்கும் பொழுது பல சம்பவங்கள் இப்பொழுதும் பசுமையாய் உள்ளன. 1960-ஆம் ஆண்டு நவம்பர் 12-14-ஆம் திங்கிளில் அகில இந்திய தமிழ் எழுத்தாளர் மகாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம் மகாநாட்டைப் பொதுப்பேற்று நடத்தியது. சங்கத் தின் செயலாளர் ப. ந. தியாகராஜன் இ.மு.எ. சங்கத்திற்கு விடுத்திருந்த அழைப்பை ஏற்று முற்போக்கு எழுத்தாளர் களின் சார்பில் நான் மகாநாட்டில் கலந்து கொண்டேன். இந்தியாவில் சில பகுதிகளிலிருந்து தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்கள் சிலர் மகாநாட்டிலே பங்கு பற்றினர். எனினும் மகாநாட்டிற்கு எழுத்தாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகளே பெரும்பான்மை பேராளர்களாய் வந்திருந்தனர். சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம், வட ஆர்க்காடு தமிழ் எழுத்தாளர் சங்கம், தென்னார்க்காடு தமிழ் எழுத்தாளர் சங்கம், தஞ்சை தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பர்மா தமிழ் எழுத்தாளர் சங்கம், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகிய நிறுவனங்களின் உத்தியோக பூர்வமான உறுப்பினர்கள் ஏற்த்தாழ நாற்பது பேர் மகாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர். அப்பொழுது மத்திய அரசாங்கத்தில் அமைச்சராயிருந்த கே. சி. ரெட்டி மகா

நாட்டைத் துவக்கி வைத்தார். புகழ்பெற்ற வங்க எழுத் தாளர்கள் தாரா சங்கர் பனர்ஜியும் ஆவாபூர்ண தேவியும் மகாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர். வங்க இலக்கியங்கள் பலவற்றைத் தமிழிற் பெயர்த்துப் பெயர் வாங்கியுள்ளத் த. நா. குமாரச்வாமி அதிதியாகக் கௌரவிக்கப்பட்டார். அவருக்குக் கேட்யம் வழங்கப்பட்டது.

1959-இம் வருடம் சென்னையில் நடைபெற்ற அனைத் திந்திய எழுத்தாளர் மகாநாட்டில் வங்க, இந்தி, தமிழ், மலையாள எழுத்தாளர்கள் பல்வரைச் சந்தித்து உரையாடும் வாய்ப் பைப் பெற்றிருந்தேன். உதாரணமாக தாரா சங்கர் பனர்ஜி சென்னை மகாநாட்டிற்கும் வந்திருந்தார். ஆயினும் கல்கத்தா மகாநாட்டிற்குப் போகுதேரிட்டபோது பெருமகிழ்ச்சியாக இருந்தது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தா விற்குப் போவது அலாதியான அநுபவம். வங்க இலக்கியங்களைப் படித்துச் சுவைத்த எவருக்கும் ஒரு முறையாவது கல்கத்தாவிற்குப் போய்வர வேண்டும் என்ற ஆசை ஏற்படவே செய்யும். கலைஇலக்கியங்களின் பெருநகராகவும் கல்கத்தா விளங்கி வந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் வங்க இலக்கியத்தை வாரியுண்டிருந்த எனக்கு கல்கத்தா பயணம் ஒரு யாத்திரையாகவே தோன்றியது.

கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்று அங்கிருந்து விமான மார்க்கமாகக் கல்கத்தா சென்றேன். சென்னையிலிருந்து நான் போன விமானத்திலேயே கல்கத்தா மகாநாட்டுத் தலைவர் காலஞ்சென்ற பேராசிரியர் அ. சினிவாசராகவன் (1905 — 1975) அவர்களும் அவரது மாணவி ஏ. ஆ. இந்சிராவும் பயணத்துடன் செய்தனர். முதல் அறிமுகம் விமானத்தில் ஏற்பட்டது. அச்சந்திப்பின்போதே குறிப் பிடத்தக்க ஒரு நட்புறவு உண்டாகியது பின்னர் அவ்வப்போது கடிதத்த் தொடர்பு இருந்து வந்தது. அந்த மகாநாட்டிலேயே நான் முதன் முதலாக திருசௌகந்தீராம் (1917 — 1973) அவர்களைச் சந்தித்தேன். ஒரு நாள் இரவு

பலரின் வேண்டுகோளுக்கிணங்க பாரதியின் மாஞ்சாவி சுதம் என்ற காவியத்திலிருந்து பல பகுதிகளைப் பாடினார். கவிப் பொழிவிற் பிரசித்திப்பெற்றிருக்க அவருக்கு, பாரதி உட்பட எத்தனையோ கவிஞர்களின் ஆக்கங்கள் மனப்பாடம். அநாசயமாக அவற்றைப் பொழிந்து தள்ளுவார். அதனைக் கேட்பது தனியநுபவம். தமிழலகில் கவிப்பொழிவில் தன் ணிகரற்றுத் திகழ்ந்தவர் திருலோக—சீதாராம். திருச்சியிலிருந்து வந்திருந்த மற்றெருவர் திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக அப்பொழுதிருந்த அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார். திருச்சி மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரத்துப் பெரு நிலக்கிமாரான் ரெட்டியார் புலவர்புரவலர். இலங்கையில் பிறந்து மலைநாட்டில் வாழ்ந்து விட்டு தமிழ் நாடு சென்றவர். இலங்கையிலிருந்து தமிழ்நாடு செல்வோரிடம் தனியன்று செலுத்துபவர். ரெட்டியாருடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவது தெரியாது. அவரின் அஞ்சலி என்ற கவிதைத்தொகுதியை 1958-ஆம் வருடமாவில் வாசிந்திருந்தமையால் கவிதையைப் பற்றி ஆழமாக உரையாட முடிந்தது.

தெற்கு கல்கத்தாவிலே ராஜூ வசந்தராம் தெருவில் நாங்கள் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு அங்கேயே பரிமாறப்பட்டது. மகா நாடு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இன்று பின்னேக்கிப் பார்க்கும் பொழுது மகாநாட்டில் இடம்பெற்ற கருத்தரங்குகள் பிரமாதமானவை என்றே பெரும் பயன் விளங்கத்தக்கனவாய் அமைந்தன என்றே கூற இயலாதி ருக்கிறது, நினைவில் நிற்பவையாவும் இல்லை. சிறு கடை பற்றிய அரங்கில் இலங்கைத் தமிழ்ச் சிறுகடைகள் குறித்து நான் உரையாற்றியது சற்று மங்கலாக நினைவிருக்கிறது. கருத்தரங்குகளை விட சிறுச்சிறு குழுக்களாக அமர்ந்து உரையாடிய அருபவமே நெஞ்சில் நிலைத்திருக்கிறது. அதைப் போலவே வங்கக் கலைஞர்கள் சிலரைச் சந்தித்த அருபவழும் பசுமையாயிருக்கிறது. சில உரைகளும்

நினைவுக்கு வருகின்றன. உதாரணமாக இந்திய கலாவிமர்ச்சகரும் வரலாற்றுப் போராசிரியருமான நிஹார் ரஞ்சன் ராய், மகாநாட்டின் போது இராமகிருஷ்ண மடத்து கலா சார நிலையத்தில் நிகழ்த்திய சொற் பொழிவு கலாவிமர்ச் சனத்துக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தது. அவருடன் சிறிது நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியர் எச். சி. ராய் அவருக்கும் எனக்கும் ஆசிரியர்.

மகாநாட்டிலே தவிர்க்க இயலாதவாறு ஒருவகையான 'தலைமுறை' ? இடைவெளி தலைகாட்டியது என்று எனக்குத் தோன்றியது. சீனிவாசராகவன் தலைவர் என்ற ஹோதாவிலும் வங்க எழுத்தாளர்களை வரவேற்று உபசரிக்க வேண்டிய நிலையில் இருந்தமையாலும் சுற்று 'தூரத்தில்' இருந்தார். அவரும், ரெட்டியார், திருவோக—சீத்தாராம், மயிலை—சீனி வேங்கடசாமி, மகரம், த. நா. குமாரசாமி, வி. வி. திலக், பி. எஸ். கேசவன், டி. எஸ். சீதாபதி முதலியோரும் வயதில் மூத்தவர்கள், மகாநாட்டில் பெரியவர்கள். திருச்சியிலிருந்து வந்திருந்த ராமச்சந்திரன், ராமராவ், சுந்தரராஜன், தென்னார்க்காட்டிலிருந்து வந்த டி. எஸ். கோதண்டராமன், எம். பி. ராஜன், குணவதி, ஜெயலட்சுமி, தங்காலை ரி வி ருந்து வந்தி ருந்த விஜயன், பர்மாவிலிருந்து வந்த அண்ணுமலை ஆகியோர் ஓப்பீட்டுவில் இருந்தார்கள். இவர்களுடனேயே என்னுடைய பொழுதில் பெரும்பங்கு கழிந்தது. வங்காள இலக்கிய ஈடுபாடு காரணமாக த. நா. குமாரசவாமியுடனும், தமிழ் ஆங்கில இலக்கிய ஓப்பியல் ஈடுபாடு காரணமாக சீனிவாசராகவனுடனும் உரையாடியதுண்டு. எனினும் விஜயன், டி. எஸ். கோதண்ட ராமன் முதலியோருடனேயே சுவாரஸ்யமான, பரஸ்பரம் பயனுள்ள சம்பாஷ்னகளை மேற்கொண்டேன். கல்சி, விகடன் நடத்திய சிறுக்கதைப் போட்டிகளில் பரிசும்: அழுதசரமி நடத்திய நாவாபோட்டியில் பரிசும் பெற்றிருந்த எழுத்தாளர். ஆர்வத்துடன்

பல விஷயங்களை என்னுடன் பேசினார். அந்த வேளையில் தான் அவருடைய நாவல் பார்வதி பிரசரமாகியிருந்தது. விமர்சகன் என்ற முறையிலும் எனது அபிப்பிராயங்களை அறிய அவர் விரும்பினார். விஜயன் அப்பொழுதுதான் எழுத்துலகிற் பிரஸெசித்திருந்தார். தஞ்சாவூரிலும் நாக பட்டினத்திலும் வாழ்ந்த அவருக்கு விவசாயிகள் விவகாரங்களில் ஓரளவு அனுபவமும் அக்கறையும் இருந்தன. முற்போக்கு எண்ணம் கொண்டவராயிருந்த அவர் என்னுடன் ஒட்டிக்கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதனைச் சிலர் கவனிக்காமல் இருக்கவுமில்லை. எம். பி. ராஜன் விகடன் இதழ்களில் சிறுகதைகள் வெளியிட்டிருந்தார். “மீனு” என்ற சதை கலைமகள் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. மொத்தத்தில் கல்கத்தா மகாநாட்டில் ஆற்றலும் திறமையும் வாய்ந்த சில இளம் எழுத்தாளரையும் பெயர்பெற்றவர் களையும் சந்திக்க வாய்ப்பு உண்டாயிற்று.

அன்று இலங்கைத் தமிழ் இலக்கியம் குறைவாகவே இந்தியத் தமிழ் எழுத்தாளருக்குத் தெரிந்திருந்தது. இன்று நிலைமை வேறு. முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரதிநிதி என்ற வகையிலும், தினகரன் பிரதம ஆசிரியர் என்ற வகையிலும் எமது நாட்டு இலக்கியத்தின் நோக்கையும் போக்கையும் இயன்றவரை எடுத்து விளக்க வேண்டிய கடமை எனக்கிருந்தது. அப்பொழுது எம்மத்தியில் தேசிய இலக்கியக் கோட்பாடு வேகம் பெற்றிருந்தது. அந்தப் பின்னணியில் எனது பணியைச் செய்து முடித்தேன். விஜயன் போன்ற சிலர் பின்னர் தினகரன் ஞாயிறு இதழ்களில் சிறுகதைகள் எழுதியதாக ஞாபகம். எனக்குத் தனிப்பட்ட முறையிலும், இலங்கைத் தமிழிலக்கியத்திற்குப் பொதுவாகவும் நண்பர்கள் கிடைத்தனார். அந்த நட்பின் தொடர்ச்சியாகவும் விளைவாகவும் பின்னாட்களில் எனது இருமகாகவிகள் என்ற திறனாய்வு நூல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சில வருடங்கள் ஒரு பாடநூலாக வைக்கப்பட்டது. கல்கத்தா தமிழ் மன்றம் வெள்ளி விழா மலரில்

(1978), “ஒரு நூற்றுண்டு ஈழத்துத் தமிழ்க் கவிஞர் என்ற எனது கட்டுரை இடம் பெற்றது. பாரதி நூற்றுண்டை ஓட்டி வெளிவரிசூக்கும் பெருமலரில் “பாரதி உலகக்கவி” என்ற கட்டுரை வெளிவருகிறது. கல்லூரித்தா எழுத்தாளர் மகாநாட்டின் அரவம், இலங்கைத் தமிழிலக்கியமும், இ. மு. ஏ. சங்கமும். வட இந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியில் ஓரளவேல்லும் தெயியப்படலாயின. அது குறிப்பிடத்தக்க சாதனையாகும். உ. வ. க. எ. அவிய இலக்கியத்தில் நாமும் பங்கு கொள்ள அது ஒரு சிறு ஏதுவாய் அமைந்தது.

மகாநாட்டின் போதுதான் கல்கத்தாவிலுள்ள இந்தியதேசிய நூலகத்துக்கு பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை (1888 – 1956) அவர்களின் நூலகம் கையளிக்கப்பட்டது. நூலகத்தின் இயக்குநர் பி. எஸ். கேசவன். மகாநாட்டு வரவேற்புக்குமுத் தலைவராகவும் இருந்தார். வையாபுரி பிள்ளையின் மகள் சரோஜினி நூல்களையும், கவடுகளையும் குறிப்புகளையும் கையளிக்க கல்கத்தா வந்திருந்தார். திரு. கண். முத்தையாவும், கொடுமுடி ராஜா போலனும் அன்பளிப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள். தமிழக நூலகங்களிலும் பார்க்க தேசிய நூலகத்தில் வையாபுரிப்பிள்ளையின் பொக்கி ஷங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதே சரோஜினியினதும் வேறு பலரினதும் அபிப்பிராயமாகும். கையளிப்பு வைபவத் துக்கு மகாநாட்டுப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டனர். அச்சந்தரப்பத்தில் புகழ்பூத்த அந்த நூல் நிலையத்தையும் பார்வையிடச் சந்தரப்பம் கிட்டியது. அவ்வைபவத்தில் தந்தையைப்பற்றி சரோஜினி ஆற்றிய உரை உள்ளது தை உருக்குவதாய் இருந்தது. இவ்வாறு கல்கத்தா மகாநாடு பல நிலைங்களைக் கொண்டு வருவதாய் இருந்தது.

(1981) புதுமை இலக்கியம் கு ஈ வ விரைவுடைய நிலை நிலைமை கு விவரம் மூலம் மூலமாகி உள்ள நிலைமையை கு போக்காக காநாட்டப் பூர் விவரங்களை கீழ்க்கண்ட விவரங்கள் உள்ளிட விரும்புகிற விவரம் கீழ்க்கண்ட விவரங்கள் உள்ளிட விரும்புகிற

இலங்கையில் சைவசமயமும்

நவீனமயமாக்கமும்

இலங்கைவாழ் இந்துக்களைப் பற்றிப் பொதுப்படையாகப் பேசுவோர், அவர்கள் சைவசித்தாந்த நெறியைப் பின்பற்றுபவர்கள் என்றும் அச்செந்நெறியே அவர்கள் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது என்றும் சிலாகித்துக் கூறுவர். இன்னும் சிறிது வரையறை செய்துகொண்டு, யாழ்ப்பாணத்து இந்துக்களைப் பற்றிக் குறிப்பாகப் பேசுபவர்கள், கந்தபுராண கலாசாரமே அவர்களை நெறிப்படுத்துகிறது என்பர். சைவசித்தாந்தத்தின் பிழிசாருகக் கந்தபுராணம் உள்ளது என்ற அடிப்படையில் அவ்வாறு கூறப்படுகிறது. இக்கூற்றுக்கள் தென்னிந்தியாவை மனங்கொண்டே அடிக்கடி கூறப்படுவதுண்டு. இந்து சமயத்தின் இருபெரும் உட்பிரிவுகள் சைவமும் வைணவமும் ஆகும். இவை தமிழ்நாட்டில் ஏறத்தாழச் சமமான செல்வாக்குடன் விளங்குகின்றன. ஆனால் இலங்கைவாழ் இந்துக்களிடையே வைணவர்கள் மிகக் குறைந்த தொகையினரே. அவ்வகையில் இலங்கையில் சைவம் தலையாய் சமய நெறியாக விளங்குகிறது என்பதில் தடையில்லை. அதைப்போலவே தரிசனங்களுள் ஒன்றுய வேதாந்தம் இந்தியாவில் பெருஞ் செல்வாக்குடன் திகழ்வதைக் காணலாம். நவீன காலப் பகுதியில், வேதாந்தத்தின் பெருமை இந்தியாவிற்கு வெளியிலும் பரவியுள்ளது. விவேகாநந்தர், அரவிந்தர், இராதா கிருஷ்ணன் முதலியோரின் நூல்கள் நவீன வேதாந்தம்

செழித்துப் படருவதற்கு வழிவகுத்துள்ளன. இலங்கைவாழ் இந்துக்களைப் பொறுத்தவரையில் வேதாந்தமும் அவர்களி டையே பெருவழக்காயுள்ளது என்பதற்கில்லை. இச்செய்தி களைக் கூர்ந்து கவனிக்கும்பொழுதே, இந்நாட்டு இந்துக் களிடையே சைவசமயம் அதாவது சைவசித்தாந்தம், தனிச் சிறப்புடைய நெறியாக விளங்கிவருதல் யாவரும் ஒப்ப முடிந்த உண்மையென்பது தெளிவாகும்.

இலங்கையிற் சைவசமயம் பல நூற்றுண்டுகளாக நிலவி வந்திருப்பது உண்மையேயாயினும், சைவாகம உணர்ச்சி எல்லாக்காலத்தும் தனிச்சிறப்புடனும் தனி உரிமையுடனும் இருந்துவந்ததோ என்பது ஆராய்ச்சிக்குரியதொன்றாகும். வைணவமும் கண்ணகியம்மன் முதலிய தெய்வங்களின் வழிபாடும் ஒரு காலத்தில் இப் பொழுதிருப்பதிலும் பார்க்கக் கூடுதலாக இருந்திருத்தல் வேண்டும் என்றே கருதவேண்டியுள்ளது. வட, கிழக்கு மாகாணங்களிலும் வன்னிப் பிரதேசத்திலும் வழங்கிவந்துள்ள நாட்டார் பாடல்களையும் தெய்வவழிபாட்டு வழக்காறுகளையும் ஆராயும்பொழுது பெண் தெய்வங்களின் வழிபாடும், பல்வேறு காரணங்களும் சமயச் சடங்குகளும் மக்கள் மத்தியில் மிகையளவினவாக இருந்தமை உறுதிப்படுகின்றது. உதாரணமாக நாய்ச்சிமார் வழிபாடு ஒருக்காலத்திலே வன்னிப்பகுதியில் முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. பருத்தித்துறை, காங்கேசன் துறை, யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலும் நாய்ச்சிமார் வழி பாட்டின் எச்சசோச்சங்களை இன்றும் காணக்கூடிய தாய் இருக்கிறது.

வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து, இப்பொழுது வட பகுதித் தமிழ் இந்துக்களிடையே செல்வாக்குடன் விளங்கும் சைவ சித்தாந்தம் ஆறுமுகநாவலர் காலத்தை அடுத்த காலப்பகுதியிலேயே தனிச்சிறப்பு வாய்ந்த உயர்நிலை எழ்தி யது என்னாம். நல்லீநநச் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி தமிழ் நாட்டிலும் சைவசமயத்தைப் புனருத்தாரணங்களையென்பது செய்யப் பெரும்பாடுபட்டார் என்பது

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகும். பரசமயங்களின் ஊடுருவங்களினால் நலிவுற்றிருந்த சைவசமயத்தை மீண்டும் நிலைநாட்டினார் என்ற கூற்று மிகை எளிமைப்படுத்தப் பட்டதொன்றாகும். பரமத கண்டனங்களை மேற்கொண்டும் சுயமத ஸ்தாபனத்தைச் செய்தும் சமயத் தொண்டாற்றிய நாவலரவர்கள் நலிவுற்றிருந்த சைவசமயத்தை அப்படியே நிலை நிறுத்தினார்கள். அதிற் சிலமாற்றங்களை உண்டாக கினார்.

“யாழ்ப்பாணச் சமயநிலை”, என்ற பிரசித்தி பெற்ற கட்டுரையில் நாவலர் எடுத்துக் கூறிய விமர்சனங்கள் அன்று மக்கள் மத்தியில் வழங்கிய சைவசமயத்திற் காணப்பட்ட குறைகள் பற்றியனவே. அக்குறைகளிற் பல பிற மதத்த வராலும் கூறப்பட்டிருந்தன. அக்குறைபாடுகளைக் களைவதாலேயே சைவத்தை மீண்டும் நன்னிலைக்குக் கொண்டு வருதல் சாலும் என்று நாவலர் நம்பினார்; அதற்கேற்றவாறு செயற்பட்டார். எனவே நாவலருக்குப் பின் வந்த சைவம் ‘பழைய’ — நாவலர் காலத்திலும் அதற்குச் சிறிது முன்னரும், நிலவிய சைவம் அன்று. சீர்திருத்தமடைந்த சைவ சமயத்தையே நாவலரும் அவரைச்சார்ந்து நின்றேரும் இந்துக்களிடையே நிலைநாட்டினார்.

இவ்விடத்திலே ஓர் உதாரணம் காட்டுவோம். நாவலர் காலத்திலே கோயில்களில் கணிகையரின் நடனம், இசை என்பன இடம்பெற்றன. ஒழுக்கநெறி நின்று நோக்கிய நாவலர், ‘சின்னமேளம்’ ‘சதுர்’ என்றெல்லாம் வழங்கிய நடன நிகழ்ச்சிகளைக் கண்டித்ததோடு அவை சாத்திர விரோதமானவை என்றும் வாதிட்டார். ஆயினும் பரசமயத்தவர், குறிப்பாகக் கிறித்தவர்கள் சைவக் கோயில்களில் நடப்பவற்றை எள்ளி நகையாட வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே நாவலரை அதிகம் உறுத்தியது ‘சப்பிரபோதம்’

என்ற கட்டுரையில் நாவலரது உள்ளக்கிடக்கையைக் கண்டு கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.

‘பாதிரிகள், சண்டை சலஞ்சாதித்தல், தாசி சதுர் சங்கீதம் பரஸ்திரிகூட்டம் வாத்திய முழக்கம், வாண வினோயாட்டு முதலிய வேடிக்கைகள் யாவும் திருவிழா வில் உண்டென்றும், அவை கந்தருக்கும் காழுகருக்கும் வாய்ப்பென்றும் இதழ்கிண்ணுர் கள்,

இக்காலத்திலே, கோயிலத்திகாரிகள் பெரும்பான்மையும் சைவாகமவணர்ச்சியும் நல்லொழுக்கமாம் சிவபக்தியுமில்லாதவர்களாயும், சிவத்திர வியாபகாரத்திலும் வியபிசாரத்திலுமே கருத்தைச் செலுத்துவோர்களாயுமிருத்தலாலும், அக்கோயில்களுக்குப் பொருள் கொடுப்போர்களும் அவ்வாறே புன்னியபாவப் பகுப்புணர்ச்சியின்றி, கோயில்களில் வெகுசனங்கள்முன் தாங்கள் பெறும் உபசாரத்தையும் தாசிகள் கூட்டம் வாண வினோயாட்டு முதலிய வேடிக்கைகளையுமே பொருளென மதித்தலாலும், சில கோயிலத்திகாரிகள் பூசை திருவிழாக்களைக் குத்தகைக்கறி விற்றலாலும், பொய் களவு வியபிசாரம் சிசுவதை வழக்கோரம்பேசல் முதலிய பெரும்பாதகங்களைச் செய்யும் பிராமணர்கள் கோயிலத்திகாரிகளிடத்திலே பொருள் கொடுத்துப் பூசை திருவிழாக்களையும், அவற்றேருடு சிவத்திரவியாபகாரமாகிய அதிபாதகத்தையும் விலைக்குக் கொள்ளுதலாலும், அதனால் சைவாகமவணர்ச்சியும் நல்லொழுக்கமும் சிவ பத்தியுமள்ள பிராமணர்கள் விலக்கப்படுதலாலும், நமது தேவாலயங்கள் சைவாகம விதிப்படி நடவாதொழிந்தன.’’

இக் சூற்றிலே நாவலரவர்களுடைய நிலைப்பாட்டை நன்கு கண்டு கொள்ளலாம். கண்டிப்பான - ஒழுக்கத்தை அதிதம் வற்புறுத்தும் - மார்க்கத்தையே நாவல + விதந் துரைத்தல் வெளிப்படை, சமய வரலாற்று சிரியர்கள் இதனை

தூய்மை வாதம் என்பர். புள்ளின்பங்களைக் கடிந்து சிந்தனை பூர்வமான சமய ஒழுகலாறுகளைச் சிறப்பிப்பது தூய்மை வாதம். சமயங்களிலே சீர்திருத்தங்களை செய்ய முற்படுவோ ரெல்லாம் இத்தகைய கடுந்தூய்மைக் கட்சியினராகவே இருப்பதை அடிக்கடி காண்கிறோம். கைவத்தில் மாத்திரமின்றி வேறு மதங்களின் வரலாற்றை நோக்கினும், சிற்சில கால கட்டங்களில் நியமங்களையும் நெறிமுறைகளையும் மட்டும் முப்பல்லாத - விட்டுக்கொடுப்பற்ற - முறையில் கைக்கொள்ளுதலையே சமயியின் கடுந்தேவாகக் கருதும் மாரு மரபேற்புக்கோட்பாட்டாளர் தோன்றுவதை நாம் காண்கிறோம். அத்தகையோர் தாம் வாழ்ந்த காலத்திலும் அதற்குச் சிறிது முன்னரும் வழக்கிலிருந்த சடங்கு சம்பிரதாயங்களிற் பல இடையே வந்து புகுந்தவை என்றும், அவை மூல நூல்களிற் காணப்பெறுதலையென்றும், பழைய - தூய - நிலைக்குச் சென்றால் மட்டுமே உண்மையான சமய உணர்ச்சியையும் விளக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வாதிடுவர். அந்தவகையில், தாம் சில பல மாற்றங்களைப் புகுத்தியபோதும், அவற்றை மாற்றங்கள் எனக் கொள்ளாது இடைப் பிறவரலாக நுழைந்தவற்றைக்களைந்து முற்பட்ட நிலைக்கு இட்டுச் செல்லும் முசுற்சியாகவே அவற்றைக் கருதுவர். அதன் காரணமாகவே, அவர்களை மாரு மரபேற்புக் கோட்பாட்டாளர் என்று நாம் கூறுகிறோம். இதனைச் சற்று விளக்குதல் தகும்

மேலே நாம் எடுத்தாண்டுள்ள மேற்கோளிலே, நடனம், இசை, வாணி வேடிக்கை முதலியன கோயில்களின் புனிதத் தன்மையையும் தூய்மையையும் கெடுத்துவிடுகின்றன என்று நாவலரவர்கள் வாதிடுவதைப் பார்த்தோம். நாவலர் எழுப் பிய குரல் அவருக்குப்பின் வேறு பலராலும் எழுப்பப்பட்டு, நலீன சமய சீர்திருத்தக் குரலாக அமைந்துவிட்டதென்பது உண்மையே. கோயிலத்திகாரிகளும், பிராமணர்களும் பிறப் புரிமையாலும் சொத்துடைமையாலும் கோயில்களிலே தாம் எண்ணியவாறு நடந்தமையை நாவலர் கண்டிப்பதை

நாம் கவனிக்கலாம். கோயிலோடு நேரடியாகச் சம்பந்தப் பட்டிராத நாவலரவர்கள் கோயில் றி வாசமும் வழிபாட்டு முறைகளும் சமயாசாரங்களும் எவ்வாறிருத்தல் வேண்டும் என நிருணயிக்க விரும்புவதை அவரது கூற்றுக்கள் தெளி விருத்துகின்றன. இது நிதானித்து நோக்கவேண்டியது. பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. நாவலர் திருத்திய சைவசித்தாந்தத்தின் அடிப்படை அமிசங்களும் இதில்தான் அடங்கியுள்ளன. நாவலர் காலத்திலே பூரண உருப்பெருது விடினும், நவீன யுகத்திலே செல்வாக்குப் பெற்றுவந்துள்ள ஐனநாயக்க கோட்பாடு சமயத்துறையில் செயற்படத் துவங்கியமையையும் நாவலர் கூற்றுக்களிலே இனங்கண்டு கொள்ளக்கூடியதாய் இருக்கிறது

இனி மீண்டும் நாவலர் கூற்றுக்கு வருவோம். கணிகையர் நடனம் விலக்கப்பட வேண்டியது என்ற கருத்து நல்னார் திருத்தப் போக்கோடு இசைவுடையதாய் அமைந்த பொழுதும், நாவலர் காலம்வரையில் நிலவிவந்த சைவ சமயத்தில் கணிகையர் நடனம் கோயிலோடு பிணைந்திருந்தது என்பது வரலாற்றுச் செய்தியாகும். குறிப்பாக, பக்தி இயக்கம் தமிழ் நாட்டிலே பெருக்கெடுத்துப் பாய்ந்த பல்லவர் ஆட்சிக்காலமுதல், இசை நடனம் முதலிய ஸளித கலைகள் கோயில்களிலேயே செழித்து வளர்ந்தன. சமண பெளத்த மதங்களின் கடு நோன்பு, இன்பமறுப்பு, ஒதுங்கிய துறவு வாழ்வு என்பவற்றுக்கு மாருக “மனிதப் பிறவியும்வேண்டு வதே இந்த மாநிலத்தே” என்னும் இன்பக் கிளர்ச்சியுடனும் குதூகல உணர்ச்சியுடனும் உலகையும் வாழ்க்கையையும் எதிர்நோக்கின. மறுமலர்ச்சி பெற்ற வைதிக சமயங்களான சைவமும் வைணவமும், சைவ நாயன்மார் பலருடன் அவர் தம் மனைவியரும் சேந்தே சமயவாழ்வில் ஈடுபட்டனர். பக்தியியக்கம் தூய்மை வாதத்தைப் பேணியதோன்றனரு. கடுந் துறவையும் வற்புறுத்திய தொன்றன்று கணிகையர் மரபில் வந்த பரவையாரைத் திருமணம் செய்தவர் தம்பிரான் தோழரான சுந்தரர். திரு. எறும்பியூர்ப் பதி கத்திலே.

பொருந்து பூண்மூலை மங்கைநல் ஸாளோடும்
எறும்பி யூர்மைலை யானெங்க ஸீசனே

என்று குதாகலத்துடன் இறைவனைப் பாடுகின்றார் திருநாவுக்கரசர்: இத்தகைய இன்ப நோக்குடன் வளர்ந்துவந்த சைவத்தில் நடனம் இசை என்பவற்றை வெறுத்தொதுக்கும் கண்டிப்பு இருக்கவில்லை; கோயிலோடு இரண்டறக்கலந்து வளர்ந்து விட்ட சைவத்தில் தூய்மைவாதம் இலகுவில் தலைகாட்டவில்லை.

ஆனால் சீர்திருத்தம் வேண்டிய நாவலர் கோயில்களில் புனின்ப மிகுதியான ஆடல் பாடல்களும், அவற்றின் விளைவான ஒழுக்க லீனங்களுமே நமது சமயத்துக்கு ஊறு விளைவிக்கின்றன எனக் கருதினார். கல்விமானான நாவலருக்கு வரலாற்றுச் சொட்டிகளை முற்றுகப் பறக்கணிக்கவுட் இயலவில்லை. முற்காலச் சைவ ஆலயங்களில் கணிகையார் பெற்றிருந்த இடம் அவருக்குத் தெரியாமலில்லை. எனவே அவ்விஷயத்தைச் சர்ச்சை செய்தார்.

“உருத்திர கணிகையர் வியபிசாரம் மது மாமிச பக்ஞம் முதலிய பாதகங்களின்றி, சிவவேடம் பூண்டு, சிவபக்தியிற் சிறந்தவர்களென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்குமாறு, இக்காலத்தார் கோயில்களைங்கும் மது மாமிச பக்ஞனமுடையவர்களாய்வரை விண்றி யாவரையும் புணரும் ஸ்திரீகளை உருத்திர கணிகையிரென்று நியோகிக்கின்றார்கள்... இக்காலத்தில் சில கோயில்களிலே அவைகளினதிகாரிகள் புராணம் கேட்கவும் திருவிழாத் தரிசிக்கவும் வரும் பரஸ்திரீகளிற் சிலரோடும் தாசிகளோடும் இம்மையிலிகழ்ச்சிக்கும் மறுமையில் நரகவேதனைக்கும் சிறிதுமஞ்சாமல் வியபிசாரஞ்செய்கின்றார்கள்’’

தனது காலத்துக் கோயில்கள் பலவற்றிற் பணிபுரிந்த கணிகையர்க்கும் முற்காலத்து உருத்திர கணிகையர்க்கும்

வேறுபாடு உண்டென்று வாதிப்பதனுலேயே, கணிகையரோடு தொடர்புடையவற்றைக் கண்டித் தொதுக்குகிறார் நாவலர். முற்சாலத்தில் உருத்திரகணிகையர் அனைவரும் அப்பழக்கற் ற அரண்டியாராகவும், ஒழுக்க சீலராயும் இருந்தனர் என்னும் கூற்று, கேட்பதற்கு இனிமைபயப்பதாய் இருப்பினும் எவ்வளவு தூரம் யதார்த்தத்திற்கும் பொருந்துவதாய் இருந் திருக்கும் என்பது விவாதத்துக்குரியதே. உருத்திர கணிகையர் பற்றி இல்ட்சியமயமான கூற்றுக்கள் ஆங்காங்கு இலக்கியங்களிலே இடம் பெற்றிருத்தல் கூடும். ஆனால் அவ்வருணாளைகள் நடைமுறை வாழ்க்கையின் சிற்திரங்கள் எனக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் முற்காலப் பிற்காலக் கணிகையர்பற்றிய ஒப்பிட்டு ஆராய்ச்சியன்று நமக்கு இவ்விடத்திலே வேண்டப்படுவது. கணிகையர் நடனம், இசை முதலியவற்றை நாவலர் நிராகரித்தமையே நாம் மனங்கொள்ளவேண்டியதாகும். ஒழுக்கத்தின் அடிப்படையில் கோயில்களையும் நிர்வாகிகளையும் பிராமணர்களையும் அளவிட்ட நாவலர். புலனின்பக் களங்களையும் வெறுத்தொதுக்கிய மையே கருதத் தக்கதாகும். அவ்வாறு செய்ததன் பயனாக சைவசமய நடைமுறைகளிற் சில திருத்தங்களை உண்டாக்கினார்.

சரியோ, பிழையோ கணிகையர் நடனம் இசை முதலியன பொதுமக்களின் மகிழ்ச்சிக்காகவும், பக்திப் பெருக்கத் திற்காகவும் பரம்பலுக்காகவும் நடைபெற்றன என்பதும் மறுக்கமுடியாததொன்று. முற்காலத்தில் கிராமங்கள் கோயிலை மையமாகக் கொண்டு இயக்கின என்பதும் சமயத்தோடு இனைந்து சமூக வாழ்க்கையும் பொருளாதார வாழ்க்கையும் கலை வாழ்க்கையும் நடைபெற்றன என்பதும் வரலாற்றிந்த செய்திகளாம். கற்றறிந்தோர் மாத்திரம் கோயிலுடன் தொடர்புடையராய் வாழவில்லை. பொதுமக்களே கோயில்களிலிருந்து பெரும் பயன் பெற்றனர் என்ஸாம். அப் பயன்களில் ஒன்றே கலையின்பம். ஆயினும் தூய்மை வாதி என்றமுறையில், வளித கலைகள் மூலம் புலனின்பப்

போக்கும் ஒழுக்கக் கேடுகளும் தவிர்க்கமுடியாதவாறு விளையுமென்று கருதிய நாவலர், புலனின்பப் பொழுதுபோக்குகளுக்குப் பதிலாக அறிவுசார் பொழுதுபோக்கு வழிகளை அறிமுகப்படுத்தினார்.

‘‘சிவபக்திமான்களும் பண்ணேடோதவல்லவர்களுமாகிய ஒதுவார்கள் பலரை நியோகித்துப் பூசாகாலத்தும் உற்சவ காலத்தும் யாவருக்கும் மனம் கசிந்துருக உரோமஞ்சிலிருப்ப ஆனந்தவருவி சொரியச் சிவன்மேல் அன்பு செனிக்கும் பொருட்டுத் தேவாரமுந் திருவாசகமுமாகிய தமிழ் வேதத்தை ஒதுவித்தலும், சைவப் பிரசாரகர்களை நியோகித்து வாரந்தோறுங் கடவுள்து மகிமையையும் புன் ணிய பாவங்களையும் அவற்றின் பலன்களையும் கடவுளை வழி படும் முறைமையையும் குறித்துச் சனங்களுக்குப் போதிப் பித்தலும் செய்வார்களாயில் அறியாமை நீங்கும்; பாவந் தேயும்; புண்ணியம் வளரும்; சிவபக்தி தழைக்கும்

அறிவுபூர்வமாயும் தருக்கரீதியாயும் நாவலர் வற்புறுத்துகின்ற அமிசங்கள் நவீன சைவத்தில் காணப்படுவது கண்கூடு. திருத்தம்பெற்ற சைவசமயமே இப்பொழுது நம்மவரால் கைக்கொள்ளப்படுவது.

மற்றென்று. நாவலர் காலம் வரை சைவசமயம் கோயில் களிலும் மடாலயங்களிலுமே பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தது. அவற்றுடன் நேரடியாகத் தொடர்புகொண்டோரே சமயம், தத்துவம், இறையியல் என்பன குறித்து அதிகார பூர்வமாகப் பேசவும் எழுதவும் தகுதியுடையவர்களாகக் கொள்ளப்பட்டுவந்தனர். இந்நிறுவனங்களுக்கு வெளியே சைவத்தாந்த நூல்களைக் காண்பதுதானும் அரிதாயிருந்தது. திருவும் திருவுடையார்க்கே என்பதுபோல கோயில், மடம் என்ற நிறுவனங்களுடன் தொடர்புடையவரே, கோயில், மடாலயம் என்பனவற்றின் தொடர்பால் சமய உலகில் பிரபலம் பெற்றுத் திகழுமுடிந்தது. அது ஒரு சிறு உலகம்: சுயதிருப்தியும் தனினிறவும்கொண்ட உலகமாய்

இருந்தது. நாவலரே முதன்முதலாக எந்த ஒரு கோயிலிலேயோ , தேவஸ்தானத்தையோ , மடாலயத்தையோ சார்ந்து நிற்கா மல் சமயத் துறையில் அதிகாரபூர்வமான கருத்துக்களைத் துணிவுடன் கூறத்தக்கவராயிருந்தார். சைவசமய சம்பந்த மான சொற்றெபாழிவுகளைப் பொது மக்களுக்கு வழங்கியதன் மூலம், கோயில்திகாரிகளினதும் மடாதிபதிகளினதும் ஏக போக உரிமையாயிருந்த சைவத்திற்கு விடுதலையளித்து, சமயத்தில் நேர்மையான அங்கறைகொண்ட எவரும் அதில் ஈடுபட்டு உழைக்கலாம் என்னும் கருத்துக்கு வலுவுட்டினார். உலகியல் சார்ந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுப் பல்வேறு பக்குவ நிலைகளில் உள்ளோரும் சைவசமய வளர்ச்சி யிலும் பணியிலும் பங்குகொள்ளும் நிலை இந்நாற்றுண்டில் சர்வசாதாரணமாகிவிட்டது. குறிப்பாக தமிழ்நாட்டிலே 1905ஆம் ஆண்டு சைவசித்தாந்த சமாஜம் துவங்கப்பெற்றது. அதனை நிறுவுவதில் முன்னின்றவர்களுள் திரு. ஜே. எம். நல்லசாமிப்பிள்ளை (1864-1920) சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியவர். மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய நல்லசாமிப்பிள்ளை நல்லைநகர் ஆறு முகநாவலர்பால் பெருமதிப்புக் கொண்டவர். உலகியல் வாழ்வில் இருந்துகொண்டே சைவசித்தாந்த உலகில் உயர்மதிப்புடன் திகழ்ந்தவர். சைவசித்தாந்த சமாஜத்திலே, சமய நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளாதோரே அதாவது துறவையும் குருத்துவத்தையும் தழுவாதோரே முக்கிய பதவிகள் வகித்துவந்துள்ளனர். சமாஜத்தின் முதல் மகாநாட்டுக்கு சேர். பொன்னம்பலம் இராமநாதன் தலைமை வகித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. சேர். அம்பலவானர் கணக்கைப், சேர். கந்தையா வைத்தியநாதன், ச. நடேசபிள்ளை முதலிய இலங்கைப் பிரமுகர்களும், சேர். சி. பி. இராமச்வாமி ஐயர் போன்றேரும் சமாஜத்தின் மகாநாடுகளுக்குத் தலைமை வகித்திருக்கின்றனர். முன்னர் நல்லசாமிப்பிள்ளை சித்தாந்த தீபிகை என்ற இதழை நடத்தியபோதும், பின்னர் சமாஜம் சித்தாந்தம் என்ற இதழைத் தொடர்ந்து நடத்திவரும் நிலையிலும், சைவசமயம், சைவசித்தாந்தம் சம்பந்தமான ஆதார

பூர்வான் ஆய்வுக் கட்டுரைகளும் சிந்தனைகளும் அவ்விரு ஏடுகளில் வந்துள்ளன. இவையனைத்துப் பாவலர் காலத்திலி ருந்து சைவம் பெற்ற புதிய பரிமாணங்கள் என்பதில் ஜய மில்லை, ம. பாலசுப்பிரமணியமுதலியார், க. சக்திதானந்த பிள்ளை, ச. விவுமாரன், மு. திருவினங்கும், க. வச்சிரவேல் முதலியார், மு. அருணர்வாஸ், மு. ஞானப்பிரகாசம் முதலியோர் உலகியல் நெறியிலிருந்துகொண்டே சைவத்தாந்த அறிஞர்களாய் விளக்கி வந்துள்ளனர், இது முற்காலச் சைவத்திலும் அதிகம் காணப்படாத ஓர் அமிசமானும்.

வைவஶமயத்தை ஜனரஞ்சகப்படுத்தி, எனிமைப்படுத்த நாவலர் எடுத்த முடற்சிகளின் தருக்காதியான விளைவே மேற்கூறிய போக்குவர்கள் எனலாம். இதனை இன்னொரு கோணத் திலிருந்தும் நேரக்கிட விளக்கலாம். கோயிலும் மடாலயங்களும் நாவலர் காலத்திலும் அதற்குப் பின்னரும்கூட, பழைய நிலமரனிய அமைப்பில் வாழ்ந்த மக்களுக்கேற்ற நிறுவனங்களாய் இயங்கின. கோயிலை மையமாகக்கொண்ட கிராமங்களில் பொருளியல் வாழ்வு முதல் கலை வாழ்வு ஈருக யாவும் கோயிலை முன்னிட்டே நடைபெற உன. ஆனால், நவயுகத் திலே அம்முறை பெறிதுப் பொடிவிட்டது. உதாரணமாக உருத்திர கணிகையர் கோயில்களில் ஆடிய காலத்தில் பரதக் கலை கோயில்லேயே வளர்ந்தது. அங்குதான் மக்கள் சிறப்பான பரதத்தைக்கண்டு மெய்யமறந்தனர். ஆனால், இன்றே கோயிலிலே பரதம் வெசு அருமையாகவே இடம் பெறும். சிறந்த நடன நிகுழ்ச்சிகள் பொது அரங்கங்களிலேயே இடம்பெறும். அதாவது பரதம் சமயச்சூழலிலிருந்து விலகி, சமயச் சார்பற்ற போழுதுபோக்குக் கலையுடையமாகிவிட்டது. இசையும் அவ்வாறே. ஆங்கிலத்தில் இதனை *Secularisation* என்பர். முரானுரைபோலக் காலுவதாயின், சமயத்தின் கணிசமான பகுதியும் இன்று உலகியல்நிலை சார்ந்துவிட்டது. மத்தியத்திர வர்க்கத்தினர் நவீன வாழ்க்கையில் அமிழ்ந்து கொண்டே சமயிகளாகத் தும்மை எண்ணிக்கொள்வதற்குத் “திருந்திய” சமயம் இடமளிக்கிறது. அதன் தருக்கரீதியான

முடிவாகவே, ஆங்கிலம் கற்று, வழக்குரைஞர் தொழிலிருந்து வாணிபம் செய்யும் தொழில் வரையிலான பல்வேறு நிலைகளில் உள்ளாவரிகளும் சைவ சித்தாந்தத்தில் நிபுணர்களாக விளங்கக்கூடிய சூழ்நிலை இருபதாம் நூற்றுண்டில் ஏற்பட்டது. அது சைவத்தில் ஏற்பட்ட உலகியல் தன்மை ஆகும். இதில் விசித்திரம் யாதெனில், தூய்மையுணர்ச்சியுடன் சமய வாழ்க்கையை இலட்சியமாக்குவதன் நாவரவர்கள் தாம் அறியாமலே வரலாற்றின் ஏருவியாகச் சைவத்தின் நலீன மயமாக்கத்துக்குக் காரணகரத்தராய் இருந்திருக்கிறார். அதனாலேயே நமது காலத்தில் ஆதினங்களிலும்பார்க்க பொதுமக்கள் அங்கத்துவம் வகிஞ்கும் மன்றங்கள் சமயத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தனவாய் உள்ளன. எனவே இன்று நாம் சைவசமயம் குறித்தும் சைவ சித்தாந்தம் குறித்தும் என்னும்பொழுது, கடந்த ஒன்றை நூற்றுண்டு காலத்தில் இவை பெற்றுள்ள பல்வேறு மாற்றங்களையும் கருதுதல் தகும். இதே காலப்பகுதியில் உருவாகி வந்துள்ள பொதுவான ஜனநாயக வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் சமயத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருதுதல் தவறாகாது.

— (1982) கும்பாடிஷேக மலர்—
கோண்டாவில் நெட்டிலைப்பாய்
பிள்ளையார் கோவில்

6

இசைத்தமிழ் வளர்ச்சியில் நாட்டார் பாடல்களின் பங்கு

தமிழ் மக்கள் தொன்றுதொட்டே இசைக்கலையைச் சிறப்பாகப் போற்றிப் பேணி வளர்த்து வந்திருக்கின்றனர். மும்மைத் தமிழ் பற்றிய வழக்கிலே இசையை நடுவென் அமைத்துக் கென்றிருக்குமாற்றை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வீரயுகம் என வழங்கப்படும் சங்ககாலத்திலே பாணர், சூத்தர் முதலிய இசைக் கலைஞர்கள் ‘தாவுகின்ற பரிமாவின் மீதிவர்ந்து’ சென்றே தளர்ந்தை நடந்தோ தரணிபரும் அரசியரும் உருச இசைபொழிந்தமைக்குச் சான்றேர் செய்யுள்கள் சான்று பகர்கின்றன. அக்காலத் திலிருந்து இன்று வரை இசையும் இசைநுனுக்க நூல்களும் ஆற்றல்வாய்ந்த கலைஞர்களினால் அமைக்கப்பெற்று வந்துள்ளன. கார்நாடக இசை சம்பந்தமாகத் தென்னூட்டிலே சிறந்த நூல்கள் இயற்றப்பட்டமையைப் போலவே, முற்காலத்திலும் இசைநுனுக்கும், இந்தீர நாளியம், இசைமரபு, பரதசேன பதியம் முதலிய பல கலைநுனுக்க நூல்கள் இயற்றப்பட்டன. இடைக்கால உரையாசிரியர்கள் இசையும் சுத்தும் சேர்ந்த பலதிறத்து நூல்களைக் குறிப்பிட்டிருத்தல் இலக்கிய மாணவர் நன்கறிந்த செய்தியே. காலத்துக்குக்காலம் தோன்றிய இசைமேதைகள் அக்கலையைப் பற்றிய சாத்திர நூல்கள் எழுதியமையினால் தமிழர் வளர்த்த இசை செம்மை சான்றதாய், உலக இசை நிலைக்கு உயர்ந்துதொன்றூய் அமைந்து விளங்குகிறது. பழங்காலத்தில் மன்னரும், குறுநிலத் தலை

வர்களும், வள்ளல்களும் ஆதரித்த கலைஞர் இசையாலே தமக்கு இசை தேடிக்கொண்டனர்; அமரத்துவம் அடைந்து விட்டனர். அவர்தம் கலைமரபு இன்றும் குறிப்பிடத்தக்க அளவு உயிராற்றலுடன் வாழ்கிறது. இக்கலை மரபு செழித்து வளர்வதற்குப் பல சக்திகளும் கூறுகளும் பங்களிப்புச் செய்துள்ளன. தமிழிசையின் பருப்பொருள் வடிவமாய்த் திகழும் இசைப்பாடல்களின் – இசைத் தமிழின் – வரலாற்று வளர்ச்சியை உற்றுநோக்குமிடத்துப் பல்வேறு காலப்பகுதி களிலே தமிழ் நாட்டில் வழங்கிவந்த நாட்டுப்புறப் பாடல்கள் உயிராதாரமாயும் உந்து சக்தியாயும் அமைந்து அவ்வளர்ச்சிக்கு ஏதுவாயிருந்தமை எளிதிற் புலனுகும்.

பழந்தமிழ் நாட்டு இசைக் கலைஞர்களான பாணன், பாடினி, குத்தர், விறவியர் முதலியோர் ஆதியில் மக்களது கூட்டு வாழ்க்கையின் அடிப்படையிலே தோன்றியோராவர். வாய்மொழி இலக்கியமே அக்காலத்தில் வழக்கிலிருந்தது. பெரும்பாலும் குழுமுறையில் இயங்கிய அக்கலைஞர்கள் அடிக்கடி வறுமையால் வாடி வதங்கிய நாட்டுப்புறக் கலைஞராவர். ஊர்களிலே விழாக்கள் நடத்தும் பொழுது அங்கெல்லாம் சென்று மக்களையும் பின்னர் மன்னரையும் அவர்கள் மகிழ்வித்தனர். மக்களது ஆதரவிலிருந்து தமது கலைக்கு ஜீவசத்துப் பெற்றவர்கள். பல சுவைகளையும் தமுவிய இசையை அவர்கள் உருவாக்கினர். அதனடியாகவே நமது முற்பட்ட இசைவடிவங்களான பண்கள் முகிழ்த்தன. குத்துடன் கூடி வளர்ந்து இசைக்கலை தொடக்கத்திலிருந்தே நாட்டார் இலக்கியங்கள், பாடல்கள், குத்து இவற்றிலிருந்து வளம்பெற்றது.

ஆனால். காலப்போக்கிலே தமிழ்ச் சமுதாயக்திலே தவிர்க்க இயலாதவாறு ஏற்பட்ட வர்க்க ஜௌபாடுகளின் விளைவாகவும் பிரதிபலிப்பாகவும் இசையிலும் உயர்கலை, பாமரர் கலை என்னும் பாகுபாடு எழுந்தது. இப்பாருபாட்டின் தருக்கரீதியான வெளிப்பாடாகவே வேத்தியல், பொதுவியல் என்ற வழக்காறும் கலையுலகில் காணப்பட-

லாயிற்று. சமுதாயத்திலே உழுதுண்போர், உழுவித்துண்போர் என்னும் அப்படையான வர்க்கப் பிரிவினை உண்டாகி யதன் பின்னர், கூட்டுவாழ்க்கையிலிருந்து அந்தியப்பட்ட உயர்வர்க்கம் தோன்றியது. உழைப்பிலிருந்து விடுபட்ட அவ்வர்க்கத்தினர், ‘‘தூயகலீ’’ களையே கவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது பொதுவான சமுதாய நியதியாக இருந்தது. அக்காலத்திலிருந்து இன்றுவரை சிற்சில கலைஞர்கள் உயர்வர்க்கத்தினரை மட்டுஞ் சார் ந்துநின்று அவர்களாது பொழுது போக்குக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கலைவடிவங்களைப் படைத்து வந்துள்ளனர். ஆனால் காலத்துக்காலம் தோன்றிய ஆற்றல் மிக்க கலைஞர்கள் மக்கள் கலைகளையும் தழுவிக்கொண்டே தமது ஆக்கங்களைப் படைத்தவித்தனர். இளங்கோ, கம்பர், பாரதி முதலியோரை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

வீரயுகத்திற்குப்பின்னர் வர்க்க வேறுபாடுகள் வலுவும் முனைப்பும் பெற்றுவிட்ட காலப்பகுதியிலே இயற்றப்பட்ட சிலப்பநூரம் இவ்விடத்திலே குறிப்பிடத்தக்கது. புராதனத் தமிழ்நாட்டிலே கூட்டுவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த மக்களின் சொத்தாக - அவர் விட்டுச்சென்ற அருஞ்செல்வமாகத் தமது காலத்திலும் வழங்கிய - ‘தாழ்ந்த’ நிலையில் இருந்த ‘பாமர’ மக்களிடையே நிலவிய இசைக்கோலங்களை ஆதாரமாய்க்கொண்டே, குன்றக்குரலை, வேட்டுவைரி, ஆய்ச்சியர் குரவை முதலிய அற்புதமான இசைப்பாடற் பகுதிகளை ஆக்கி ஏர் இளங்கோவடிகள் என்பதில் எவர்க்கும் கருத்து வேறு பாடின்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தி. நா. சுப்பிரமணியன் முதலிய ஆய்வாளர்கள் சிலம்பிற் காணப்படும் நாட்டுப் புறக்கலைகளின் செல்வாக்கினைத் தெளிவாக்கியிருக்கின்றனர். ஊர்குழ்வரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி என்பனவும் நாட்டுப்புறப்பாடல்களிலிருந்து அமைக்கப்பெற்றனவே. வாழ்க்கையையும் தத்துவத்தையும் இனைத்துக் காப்பியங்கெய்ய முற்பட்ட கலைஞர்க்கு மக்கட் பண்பாட்டியற் கூறுகள் உயிர்நிலையாக அமைந்து அவரது படைப்பிற்கு உறுதியும் உயர்வும் அளித்தன.

காலப்போக்கில் பலவேறு வரலாற்றுக் காரணங்களின் அடிப்படையில் தமிழ்மக்கள் வடநாட்டு மக்களுடன் தெருங்கிய கலாசார உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாகவும் குறிப்பாக வடமொழிக் கலப்புக் காரணமாகவும் இசைத்துறையில் சிற்சில வளர்ச்சிகள் உண்டாயின. உதாரணமாக காந்தாரம், கெளசிகம், சாதாரி, தக்கேசி, மேகராகம் முதலிய பண்வகைகள் துமிழிற் புகுந்தன. செந்தமிழ் வளர்ச்சியடைந்ததைப்போலவே, செவ்விய இசையும் பல்லவர் காலத்திலே பெறுவளர்ச்சியுற்றது. விருந்தப்பாவிலே எண்ணற்ற சந்த வேறுபாடுகள் எழுந்தன. இவையெல்லாம் உயர்மட்டத்தில் காணப்பட்ட மாற்றங்கள், ஆயினும் இவ்வளர்ச்சிகளின் உடனிகழ்ச்சியாக, ஆழ்வாரும் நாயன்மாரும் தமது ஆக்கங்களுக்கு ஆதாரமாக நாட்டார் பாடல் வடிவங்கள் பலவற்றைக் கைக்கொண்டனர். தேவாரங்களிலும் தின்விய பிரபந்தத்திலும் நாட்டார் பாடல்களின் செல்வாக்கு எத்துலை ஆழமாகக்காணப்படுகிறது என்பதை விபுலாநந்த அடிகளாரும் அவருக்குப்பின்வந்த ஆய்வாளர் சிலரும் எடுத்துக்காட்டியுள்ளனர். பக்தி இயக்கம் பொதுமக்களிடையே பரவலாகச் செல்வாக்குப் பெற்றிருந்தமையால் அவர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த கலை வடிவங்களும் இசைக்கோலங்களும் பக்திப்பாடல்களில் எதிரொலித்தல் இயல்லே. தாழ்ந்த சாதியினராய்க் கருதப்பட்ட ஆனைநாயனாரும், திருநீலகண்ட யாழ்ப்பாணாரும், திருப்பாணூழ்வாரும் இசைபாடியும் யாழ்மீட்டியும் இறைவனைத்துதித்தபொழுது, அவரெல்லாம் தமக்குப் பரிச்சாயமான பாடல் வகைகளையும் பயன்படுத்தியிருப்பர் என்பது எதிர்பார்க்கக்காடியதற்கே? அது மட்டுமன்று; பக்திப்பந்தரில் இசைமாரி பொழிந்த இறையடியார்கள் குறிஞ்சி, சோமாந். செவ்வழி, நட்டபாடை, வியாழக்குறிஞ்சி முதலிய பங்களிலே தமது பாடல்கள் பலவற்றை அமைத்த அதேவேளையில், வழிவழிவரும் நாட்டார் பாடல்களாம் கும்மிப்பாட்டு, ஊஞ்சற்பாட்டு, வள்ளைப்பாட்டு, வரிப்பாட்டு, தெம்மாங்கு முதலியவற்றையும் ஏற்றவாறு பயன்படுத்தியிருக்கின்றனர். அன்றியும், கழஸ், பந்து,

சண்ணம், சாழல், தெள்ளேணம், பூக்கொய்தல் முதலாய மக்கள் விளையாடல்கள்—சடங்குகள்—இவற்றுடன் தொடர புடைய பாடல்களிலிருந்தும் ஒரைநயங்களைப் பெற்றனர் என்பதும் வெளிப்படை. நாட்டுப்புற மக்கள் (குறிப்பாக மகளிர்) விளையாட்டுக்களேயன்றி, நாட்டார் பாடல்களில் உள்ள அமைப்பியல் கூறுகளும் பக்திப் பாடல்களில் குறிப் பிடத்தக் கிடத்திலே அமைந்துள்ளமையை ஆய்வாளர்கள் சுட்டியள்ளனர். சொல்வளம், யாப்பமைதி, பாடல்வடிவம் என்னும் அம்சங்களிலெல்லாம் பக்திப் பாடல்கள் நாட்டார் இலக்கியத்தின் செல்வாக்கிற்குச் சான்று பகருகின்றன.

விசயநகரப் பேரரசு தென்னட்டிலே இந்துப் பேரரசாக நிலைநாட்டப்பெற்ற காலப்பகுதியிலே அரசவைகளிற் கன்ன டமும் தெலுங்கும் சிறப்பிடம் வகித்தன. அதையடுத்துத் தமிழ் நாட்டிலும் கருநாடக இசை ஓங்கிவளர்லாயிற்று. கருநாடக இசையின் கொடுமுடிகளான நூல்கள் இக் காலப் பகுதியையடுத்தே எழுந்தன. ஆயினும், தமிழ்நாட்டிலே ‘மூலேந்தருமற்றுச் சங்கமற்றுப் பாவேந்தர் காற்றில் ‘இல வம்பஞ்சாகப்’ பறந்த காலத்திலே குடைநிழல் இருந்து குஞ் சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்தனர்: உயர் கலைஞர் அரசரிய வீற்றிருந்த வாழ்வு வீழ்ந்தது.

அரசியற் சமூகக் குழப்பங்களுக்கு மத்தியில் பொது மக்களே ஓரளவாவது நம்பிக்கையுடனும் உழைப்புறுதியுடனும் வாழ்ந்தனர். உழவரும், குறவரும், பள்ளாரும் இலக்கியக் கதாபாத்திரங்களாக உயர்த்தப்பட்ட அக்காலப்பகுதியிலே இசை நாடகங்கள் பல தோன்றின. குறம், குறவஞ்சி, உழத்திப் பாடல், பள்ளு முதலிய இலக்கிய வகைகள் தோன்றுவதற்குப்பாமரராகக்கொள்ளப்பட்ட மக்கள் வாழ்க்கையே அடிநிலையாக அமைந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது. கற்றேர் மட்டுமின்றி மற்றேரும் அனுபவித்து இன்புறத் தக்க வகையில் இன்றுவரை நின்று நிலைக்கும் மதுரையெனுட்சி குறம், திருக்குற்றுலக் குறவஞ்சி, முக்கூடற் பள்ளு முதலிய இசைதழுவிய நூல்கள் நாட்டார் இலக்கியங்களை ஆதார

மாகக்கொண்டு தோன்றி அவற்றினுடைக் காட்டுதின்றன. முற்பட்ட யாப்பு நூல்களும் பட்டியல்களும் கூறுத் பாளினங்களை பிற் காலத்திலே பரிணமித்துத்தப்போலவே இந்து, முத்தி, சீர்த் தனே, தரு முதலிய தழிழ் இசை வடிவங்கள் பாமரரையும் தமுவி எழுந்த உயிர்த் துடிப்பாளன் ஒலி உருவங்கள். குறிப் பாக இசைக்காலத்தில் (ஏழாவது 16, 17, 18 ஆம் நூற்றுண்டு களிலே) இலக்கியங்கிசொட்ட பொரும் புலவர்கள்கூட ஏதோ வொருவகையிற் பாமரர் பாடல்களால் ஈர்க்கப்பெற்றவராகவே காணப்படுகின்றனர். இன்னேநுவகையிற் கூறுவதானால், பொதுவாகவே சேழப் பேரரசின் வீட்டுச்சிக்குப் பின்னர், நாட்டார் இலக்கியமும் இசையுமே ஆக்க சுத்திக்கு அடிப்படை ஆதாரமாய் விளக்கின எனலாம். உணர்ச்சியினால் உந்தப்பட்டுப் பாடப்பெற்ற பக்திபூர்வமான பாடல்கள் மட்டுமன்றி தத்துவச்சார்புடைய நூல்களும் நாட்டார் பாடல்களினால் பாதிக்கப்பெற்றுள்ளன. புராண இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் முதலியன இதற்கு உதாரணங்கள். எனினும் கூற்று விளக்கத்திற்காக வசேஷமாக ஓர் ஆசிரியரை இவ்விடத்தில் எடுத்துரைத்தல் பொருத்தமாயிருக்கும்.

பதினாறும் நூற்றண்டிலே தமிழ்நாட்டில் வாழ்ந்தவராய்க் கருதப்படும் தத்துவராய் சுவாமிகள், வேதாந்த நெறி யைத் தமிழில் திறம்பட எடுத்துரைத்தவர். சிறப்பாக வடமொழித் தொடர்புடன் இந்துவந்த வேதாந்த நெறி யைத் தமிழ் மயப்படுத்தி நூல்கள் பல இயற்றிய சாத்திரவல்லுநர் தத்துவராயர். திரு. மு. அநூலைசலம் குறிப்பிட்டிருப்பதுபோல “பிற்காலத்தில் வேதாந்த நூல் செய்வாருடைய திருத்தமில்லாத தமிழ்நடைபோள்ளு, தத்துவராயருடைய தமிழ் மிகவும் சிறப்பான இலக்கிய நயம் பொருந்திய செந்தமிழ் நடை..” அவ்வாறிருக்கவும் சுவாமிகளுடைய சில நூல்களைப் படிக்கவும்பொழுது நாட்டார் இலக்கியங்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்பினா ஆழமும் தன்மையும் தெற்றெனப் பலப்படும். அவரி ற்றிய பாடுதூரை என்னும்

பாடற்றேகுப்பிலே எத்தனையோ நாடோடிப் பாடல் வகை களைக் காணலாம். அருமையான பாடலமைத்திகள் இந்நாலில் அமைந்துள்ளன.

திரிசுடராசப்பக் கவிராயர், அருணசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர், அன்னை மலை ரெட்டியார், இராமச்சந்திர கவிராயர், சிவக்கொழுந்து தேசிகர், வேதநாயகம்பிள்ளை. தெ. அ. துரையப்பாபிள்ளை முதலிய கவிஞர்கள் ஜனரஞ்சகமான பல இசைப் பா வடிவங்களை நமக்களித்துள்ளனர். நவயுகத்தின் தலைமைக் கவிஞராக நம்மவராற் போற்றப்படும் மகாகவி பாரதியார் நாட்டார் இலக்கியங்களையும் தமுஹியே அற்புதமான பாடல்களை ஆக்கினார். வழிநடைச் சித்துகள் முதல் வண்டிக்காரர் பாட்டுகள் வரை சமூக வாழ்க்கையில் மூங்கிய பாமரர் பாடல் களையெல்லாம் பற்றுக்கோடாகக் கொண்டு புதிய புதிய பொருளுக்கு அவ்வடிவங்களுக்கு ஏற்றவகையிற் பயன்படுத்தினார். இதனையெல்லாம் மனங்கொண்டே பாரதிதாசன் பாரதியைப்பற்றிப் பாடுகையில், “சிந்துக்குத் தந்தை” என்றார். பாரதிக்குப் பின்வந்த புலவரெல்லாம் இசை தமுஹிய இலகு வடிவங்களையே கையாண்டுள்ளனர். இதனை இவ்விடத்தில் விரித்தல் இயலாது. புதிய சந்தவகை களுக்கும் பா வகைகளுக்கும் பிற்காலத்துப் பாட்டியல்காரர் அமைதி காண முயன்றமைப்போலவே, நூதனமான வெகுஜனச்சுவை பொருந்திய இசைவடிவங்களுக்கும் இசை வஸ்து நர் ஏற்ற இடமளித்துள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்திலே நாட்டார் இலக்கியங்களினால் இசைபெற்ற ஒரு சிறப்பியல்பினைக் குறிப்பிடுதல் பொருத்தமாயிருக்கும். இசைப்பாக்களை (சாகி ததியங்கள்) இருபெரும் பிரிவுகளாகச் சிலர் வருப்பார். உரையியல்பாக்கள், இசையியல்பாக்கள் என அவ்விரு பிரிவையும் சார்ந்த பாடல்களை வழங்குவார். முன்னதில் உரைநடை மிக்கும் இசைநடை குறைந்தும் காணப்படும் என்றும், பின்னதில் நிலையெதிர்மாருக இருக்கும் என்றும் கூறுவார்.

முன்னதிற்குச் சிறந்த உதாரணமாகத் தியாகராஜருடைய கிருதிகளையும், பின்னதிற்குச் சான்றுகக் கவிஞர்கள் பாரதி யார், புரந்தரதாசர் போன்றேர் இசைப்பாடல்களையும் (இருத்தனங்கள்) கொள்வார்.

உரையியல் பாக்களுக்கு உதாரணமாகவே கில்லானு, நொண்டிச்சிந்து, பதம், வண்ணம், விருத்தம் முதலாய செறி வுள்ள பாடல்களைக் கூறுவார். சாஸ்திரீய சங்கிதம் இசையியல் பாக்களையே சிறப்பாகப் போற்றும்; மக்கள் இசை உரையியல் பாக்களைப் போற்றுவார். இவற்றுக்கிடையில் உயர்வு தாழ்வு காண்பதில் அர்த்தமில்லை. உரையியல் பாக்களைக் கேட்போர் இசையுடன் பொருளையும் உணர்ந்து உருகுவது னால் பரந்த மக்கட்கூட்டத்தினர் இசைக்கலையின் பயனைப் பெற்று அனுபவிக்க வழி பிறக்கிறது. நாட்டார் பாடல்களைத் தழுவி எழுந்த இசைப் பாடல்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றன. இசைத் தமிழின் வரலாற்றை நோக்கு மிடத்து, “உயர்ந்த” இசை ஒடுங்குதசையிலிருந்த காலத் திலே, நாட்டுமக்களுடைய இசையுணர்ச்சிக்கு உருவங் கொடுத்து, நமது இசை மரபைப் பேணிப் பாதுகாத்த பெருமை நாட்டார் இசைக்குண்டு. மக்கள் பேச்சுவழக்கிலிருந்து சொற்களையும், பேச்சோசையையும் பெற்றுக் கவிஞர் தமது செய்யுள்களை வலிமையுள்ளனவாய் அமைப்பதுபோலவே, இசையாளரும் பொதுமக்கள் இசைக் கூறுகளிலிருந்து வளம் பெற்றனர். இது ஒரு பொது விதி என்றே கூறுதல் தகும். இருபதாம் நூற்றுண்டிலே இலக்கியத்திற்கு ஈடினையற்ற வகையில் வளமுட்டிய அமரகவி பாரதியார் குபிஸ்பாட்டு என்னும் குறுங் காவியத்தில் மேல் வருமாறு பாடியிருக்கிறார் :

ஏற்ற ஸிரப் ராட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றெடியார் குக்குவெனக் கொஞ்சம் ஓலியினிலும்
கண்ணமிடிப்பார்தந்து கவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்குறங்கள் தாமோவிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றெருவிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்,

கவிஞரும் இசைவல் துறநூம் நெஞ்சைப் பறிகொடுப்பன வற்றைப் பற்றிக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். இது எக்காலத் திற்கும் ஏற்றவோ? பேருண்மையாகும்.

பொதுமக்கள் மத்தியில் பரிமாறப்படும்பொழுதுதான் இசை கலையாகிறது, அவர்களும் கலைகளைச் சுவைக்கும் நிலையிலேதாம் அவை முழுமையாக நிறைவுப் படுத்துகின்றன. இதனடிப்படையிலேயே இசை வளர்ச்சியிலே காலத்துக்குக் காலம் நாட்டார் நாவில் நடவிடும் ஒவிநயங்கள் இடம் பெற்றுவிடுகின்றன.

கடந்த சில காலமாகத் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களும் இசையும் மக்கள் மனதைக் கவ்வி பினித்துள்ளன. இந்திப் படங்களில் இடம்பெற்ற மெட்டுக் களைப் பின்பற்றிய ‘பப்பா’ இசையின் கோர ஆட்சிக்குப் பின்னர் கடந்த பதினைந்து இருபது வருடங்களாகத் தமிழ் மரபில் மலரும் திரைப் பாடல்கள் பல இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் திரைப் படப் பாடல்கள் இயற்றுவதில் பெரு மாற்றத்தினைப் புகுத்தி ஏர்க்கிறார்கள். தஞ்சாவூருக் கிராமத்தின் பின்னணியிலிருந்து வந்த கல்யாணசுந்தரம், நாட்டுப் பாடல்களைத் தழுவிப் பல பாடல்களை இயற்றினார். பாரதிக்குப் பின்வந்த ஆற்றல்மிக்ககவிஞரில் ஒருவராக இப்பொழுது கருதப்படும் அவர். நாட்டுப் பாடல்களைத் திரையுலகில் புகுத்தியதால் அது வளம்பெற்றது மருதகாசி, கொத்தமங்கலம் சுப்பு, கண்ணதாசன் முதலியோரும் அவ்வப்போது நாட்டுப் பாடல்களை எதிரொலிக்கும் திரைப் பாடல்களை இயற்றியிருக்கின்றனர். பாடலாசிரியர்களைப்போலவே இசை இயக்குநர்கள் சிலரும் மக்கள் இசையில் நலத்தைத் தக்கபடி பயணப்படுத்தி வந்துள்ளனர். கே. வி. மகாதேவன், விஸ்வநாதன், இளையராஜா, எம். பி. சீனிவாசன் ஆகியோர் இத் தொடர்பிற் குறிப்பிடத்தக்க

கோர் ஆவர். நாட்டுப் பாடல்களின் இசைநுயங்களைத் தமுகிய இலகு சங்கீதம் ஜனசங்கீதமாக மாறக்கூடிய சூழ்நிலை இக்காலத்திலே தோன்றியுள்ளது. இன்னும் இக்காலத்திலே வானேவியிலும் நாட்டுப் பாடல்கள் பலவிதங்களில் இடம் பெறுகின்றன.

இவற்றையெல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது தமிழ் சைப் பாடல்களின் வளர்ச்சியிலே 'பாமரர்' இலக்கியத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று ஜயத்துக்கிடமின்றிக் கூற லாமல்லவா? மனிதனைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான செய்தி கள் நாட்டார் இலக்கியத்திலே "இன நினைவு" களாக எஞ்சி நின்று சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்குப் புலப்படுத்துவதுபோல, பல்வேறு காலத்தின் உழைக்கும் மக்களின் தொழிற் பாடல்களும், சடங்குப் பாடல்களும் வழிவழி வரும் அற்புதமான இசை நயத்துடன் மறைந்துகிடக்கின்றன. இவற்றிலே வளிமையும் எளிமையும் இனிமையும் பொருந்தியவற்றை எடுத்து இன்றைய இசையாக்கத்திற்குப் பயன்படுத்தும்பொழுது புதிய உயிர்ச்சத்து இசைக்குக் கிடைக்கிறது. கலையின் வளர்ச்சிக்கு அது வழிகாட்டுகிறது. வேதத்தியல், பொதுவியல் என்று முன்னாளில் நாட்டியத்தை வகுத்தனர் ஆசிரியர்கள். அது இசையையும் தமுகிய பாகுபாடே. அதுவே வேறு வடிவத்தில் சாஸ்திரீய சங்கீதம், சாமாணிய மக்களுக்கான சங்கீதம் என்று இன்று வழங்குகிறது. இரண்டும் முக்கியமானவையே. ஒன்று மற்றொன்றைப் பிரிந்து இயங்குதல் சாலாது. வரலாற்று அடிப்படையில் நோக்கினாலும், நமது காலத்தின் தேவைகளை மனங்கொண்டாலும் கலை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு நாட்டார் வளர்த்த கலைத்துறைகள் இன்றியமையாதனவாகும். இரண்டும் இனைந்து வளர்ந்தாற்றுன் இசை பூரணத்துவம் அடையும் என்பதுறுதி.

(1977) வைரவிழா மலர்-
உரும்பராய் சைவத் தமிழ் வித்தியாலயம்.

முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு

முத்தமிழ் முனிவர் விபுலாநந்த அடிகள் பலதுறை களிலே உழைத்துத் தமிழுக்கு உரமூட்டியவர். அறிவிலக் கியமும், ஆற்றலிலக்கியமும் அவரிடத்தே ஒரு சேர நலம் பெற்றன. பெரியோரது வாழ்க்கையையும் பணியையும் வகுத்தும் பகுத்தும் கறுதல் எளிதன்று. அவர்தம் பணி யில் ஓர் அம்சத்தை விரித்தெடுத்து விதந்து கூறுவதும் விரும் பத்தக்கதொன்றன்று. எனினும் காலத்துக்குக் காலம் பொரி யோரது சாதனைகளை மதிப்பீடு செய்யும்பொழுது வெவ் வேறு துறைகள் அழுத்தம்பெறுவது இயல்பே. இந்தவகை யில் இன்று அடிகளாரின் இலக்கிய நோக்கையும் முயற்சி களையும் பின்னேக்கிப் பார்க்கும்போது ‘பிறநாட்டு நல்லறி ஞர் சாத்திரங்களீ’ அவர் நோக்கிய வகையும் அவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவிதமும் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியனவாய்த் தோன்றுகின்றன.

வளாந்துவரும் தமிழியல் ஆராய்வுகளில் ஒப்பியற் கல் விக்கு முக்கிய இடமுண்டு. அடிகளார் இத்துறை முன்னே டிகளில் ஒருவர் என்னாம். அடிகளார் காலத்துத் தமிழ் அறி ஞரிற் பெரும்பாலானேர் ஆங்கில இலக்கியம், வரலாறு என் பணவற்றை வெவ்வேறு அளவுகளில் அறிந்திருந்தனரெனி னும் அவற்றைத் தமது இலக்கிய நோக்குடன் இணைத்துக் கொண்டார் என்பதற்கில்லை. ‘மறைவாக நமக்குள்ளே பழங்குதைகள் பேசுவதிலே’ காலங்கழித்தனர். தமிழன் பெருமையைப் பேசித் திருப்தி கண்ட அக்காலத்துப் பெரும் புலவர்கள் பலர் உலக நோக்கே இன்றி இருந்தனர் என

வாம். இஃது அக்காலக் கல்விமுறையின் விளை என்பதும் மங்கோள்ஸவேண்டியதே. அடிகளார் மகாகவி பாரதி யைப் போற்றிய கல்விமான்களில் குறிப்பிடத்தக்கவர். பாரதி சுயசிநையில் பாடினார்:

‘கணிதம் யன்னிரண்டாண்டு பயில்வர் பின்
கார்கொன் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
அனிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணகிலார்’

தாங்கற்ற தமிழ்க் காவியக்களையே நுனித்து நுண்ணிய கவியுள்ளத்தைக் காணமாட்டாதோர் பிறநாட்டுக் கவி தைகளை எவ்வாறு அருமைபெருமை உணர்ந்து போற்றுவர். இப் பரிதாபகரமான நிலையில் விதிவிலக்காக விளங்கியவர் விபுலாநந்தர். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் போன்றேர் ஆங்கில இலக்கியங்களைச் சீரிய முறையிற் பெயர்க்கமுனைந்தனர். ஆனால் அவரியற்றிய தமிழ்ப் பாக்கள் கடினமான நடையிலமைந்தவை. “வெள்ளாந்திர மல்லி கையோ” என்று தொடங்குவது போன்ற எளிமையும் இனி மையும் கலந்துள்ள நவ கவிதைகள் ‘படித்த’ பெரியவர்களுக்குக் கைவரவில்லை. அவர்களைப்பொறுத்தவரையில் ஆங்கிலக் கல்வியும் விஞ்ஞானப் பயிற்சியும் ஏட்டுச்சரைக்காயாகவே இருந்தன.

கால்நடை மருத்துவம் கற்று விஞ்ஞானப் பயிற்சி பெற்ற சுப்பிரமணிய முதலியார் இராமாயண உள்ளூறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் என்பது போன்ற விஞ்ஞானப் பண்பற்ற நூல்களையும் எழுதினார். அடிகளாரோ தாங்கற்ற கணித, பெளதீகவியலைத் தக்கமுறையிற் பயன்படுத்திப் பண்டைத் தமிழர் இசையினை நுணுகியாராய்ந்தார். அதாவது தாம் முயன்று கற்ற ஆங்கிலம், விஞ்ஞான சாத்திரம் முதலியனவற்றை மலினப்படுத்தாமலும், விகாரப்படுத்தாமலும் அவற்றை ஏற்ற முறையிற் பயன்படுத்தினார்.

ஆங்கில இலக்கியத்தை மட்டும் கற்பதோடு அமைந்த வர் அல்லர் அடிகளார். உலக வரலாறு, மாணிடவியல், தத்துவம், விஞ்ஞானம், புராதன மொழிகள் முதலியவற்றையும் இடைவிடாது படித்துவந்திருக்கிறார். இவற்றின் விளைவாகவே பரந்த உளப்பாங்கு அவரிடத்தே வளர்வதாயிற்று. தமிழ் காதல் அடிகளாரை ஆட்கொண்டிருந்த பொழுதும் அது அளவாகவேயிருந்தது: காதல் வெறியாக மாறவில்லை. பாரதியாரை அடிகளார் போற்றியதற்கு இத்தகைய மன ஒற்றுமையும் காரணமாயிருந்திருக்கலாம்.

1941 ஆம் வருடம் முதுபெரும் புலவர் மு. கத்ரேசன் செட்டியாருடைய அறுபதாம் ஆண்டு நிறைவு வீழாவை யொட்டி மனிமலர் ஒன்று வெளியிடப்பட்டது. அப்பொழுது இமயமலைச்சாரவிலே மாயாவதித் தவப்பள்ளியில் வதுந்த விபுலாநந்தர் ‘ஆங்கிலவானி’ என்றோர் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் அப்பொருள் பற்றி அதுபோன்ற சிறப்பு மிக்க அறிமுகக் கட்டுரை வேறொராலும் எழுதப்பட்டதில்லை.

‘ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ்ரிவித்ததற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப,

ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணி பாருக்கு ஆங்கில மொழிக் கலிநயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த பாட்டையிட்ட இவ்வுரைத் தொடர் நிலையானது.’'

எழுதப்பெற்றதென்று அடிகளார் நயம்படக் குறிப்பிடும் பொழுதே அவரது ஒப்பியல் நோக்கு தெளிவுறப் புலனுகிறது. பழந்தமிழ்ப் பாடல்களுக்கு ஈடானவை வேறொம் மொழியிலும் கிடையா என்று கூறுவது வாய்ப்பாடாகிவிட்டதமிழ் அறிஞர் உலகிலே, அடிகளார் நிதானமிக்கவராகவே காணப்படுகின்றார். வரலாற்று நாவல்களும் கதைப் பாடல் களும் எழுதிப் புகழ்பெற்ற உவாஸ்டர் ஸ்கோட் (Walter Scott—1771-1832) என்பவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது:

“இவர் பழைய காலத்திலே தமது நாட்டிலே வாழ் ந்த குறுநில மன்னரது வீரச் செயல்களையும் அவர்களது மன்றங்களிலே யாழிலைத்த பாணர் திறத்தினையும் சிறப்பாகக் கூறுவார்.

இவரது பாடல்களைப் படிக்கும்போது பழந்தமிழ் நாட்டின் நினைவு உள்ளத்திலே இயல்பாக எழும். மன்னனுயிர் காக்க தம்முயிரையீடும் மறவர் செயலும், அடுகளத்திலே தம் மைந்தர் பொருது வீழ்ந்த செய்தி கேட்டு உவகைக் கண் ணீரா உகுத்த வீரத் தாயர் செயலும், ஆண்மை சான்ற ஆடவரும், அழகு வாய்ந்த அரிவையரும் கேட்டு உளமுருகுமாறு வீரஞ்செறிந்த பாடல்களை யாழிலையோடு பாடும் பாணர் செயலும் பழந்தமிழ்நாட்டுக்கு உரியனவன்றே? இத்தகைய செயல்கள் உவால்டர் ஸ்கோட் என்னும் கவிஞரது தாய் நாட்டுக்கும் உரியன்.

தாவுகின்ற பரிமாவின் மீதிவர்ந்து சென்று
தரனிபரும் அரிவையரும் உருகவிலைபொழிவோன்
எனப் பாணனைப் பாராட்டுகிறார்.

உன்ன தமான ஒப்பியல் நோக்கின் அடிப்படையை இப்பகுதியிற் காணலாம். மேற்றிசைச் செல்வம், நாகிகவரலாறு, எகிப்திய நாகிகம், யவனபுரத்துக் கலைச்செல்வம், மேற்றிசைச் செல்வம் (கிரேக்கம்) முதலிய கட்டுரைகள் ஆசிரியரது உலக மளாவிய உள்ளத்தினின்றும் எழுந்தலை. பூஞ்சோலைக் காவலன், மதங்ககுளாமணி முற்கூறிய ஆங்கிலவாணி முதலியதும் இத்தகையனவே. இங்கிலாந்திலும் பண்டைய கிரேக்கத்தி லும், எகிப்திலும் உயிராற்றலுடன் விளங்கியவற்றைக் கண்டறியும் நுண்ணறிவும் நடுவுநிலையுமே, சமகாலக் கவிஞரும் பாரதியை இனக்கண்டு போற்றுவதற்கு ஏதுவாயிருந்தது. இவ்வண்மையைப் பலா போதியளவு உணர்த்திருப்பதாகக் கூற இயலாது. அடிசாளர் பாரதியைப் பாராட்டத் தொடங்கிய காலத்தில் கற்றறிந்தோர் பலர் பாரதியைக் கருங்காக் கவியென்றும் அவன் படைப்பை வெள்ளைக் கவிஞரது

என்றும் வீணுரை கூறுபவராயிருந்தனர். சிலப்பதிகாரத் தின் சிறப்பையும், செக்கிறபியாரின் திறத்தையும் தனதாக கிய உள்ளமே நவகவிடையின் நாயகனுக பாரதியையும் ஏற்றுக்கொண்டது. கற்றறிந்தாக்கு ஏற்றது கலித்தெஹாகை மாத்திரமன்றி கண்ணன் பாட்டும் என்று துணிந்து கூறியவர் எமது அழகார்.

பழமையையும், புதுமையையும் மேற்றிசைச் செல்வத் தையும், கீழூத் தேசு நாகரிகத்தையும் ஆழ நோக்கி அவையாவற்றிலும் உயிர்த்துடிப்புடன் உள்ளவற்றை எடுத்துக் காட்டியவர் அடிகள். முத்தமிழ் முனிவர் முக்காலத்தையும் மனங்கொண்டிருந்தார் என்பதை நாம் மனங்கொள்ளுதல் விரும்பத்தக்கதாகும்.

ஈழத்தில் தேசிய இலக்கியம்

சொல்லாராய்ச்சியின் ஓர் அம்சம் சொற்பொருள் வரலாறு காண்டலாகும். பொதுவில், ஒரு சொல் முதலில் ஒரு பொருளைக் குறிப்பதாயும் காலப்போக்கிலோ பொருள் விரிவு ஏற்படுதலினால் பல பொருளைக் குறிப்பதாயும் அமைவதைச் சொற்பொருள் வரலாற்றுல் நாம் அறிகிறோம். மொழியை இடையருது வழங்கி அதற்கு வள மூட்டும் பொது மக்களும் அவ்வப்போது அதனைச்சிறப்பாகப் பயன் படுத்தி வளமூட்டும் கவிஞர்களும் இப்பொருள் விரிவுக்குக் காரணகர்த்தராயுள்ளனர். உதாரணமாக முருகு என்னும் சொல் இப்பொழுது இளமை, அழகு, தேன், மணம், வெறி யாட்டு, கடவுட்டனமை முதலிய பல பொருள்களைக் குறிப்பதாயுள்ளது. ஆயினும் முதன் முதலில் ‘இளமை’ என்னும் பொருளையே குறித்தது எனக்கருத இடமுண்டு.

சொற்பொருள் வரலாற்றிலே சிலபல சுவையான நெறி களைக் காணலாம். அடிப்பண்டயில் இரு போக்குகள் குறிப் பிடத்தக்கன; தொடக்கத்திலே இழிவுப் பொருள்மை யுடைய ஒருசொல் நாளன்டவிலே உயர்வுப் பொருள்மையில் வழங்கப்படுதலையும் நிலையெதிர்மாருக வருதலையும் காண கிறோம். வேறு சில நெறிகளும் உண்டு. இவற்றுட்ட சில பொதுப்பொருள்மை, சிறப்புப் பொருள்மை, சுற்று நிலைப் பொருள்மை, மாற்றுப் பொருள்மை, மங்கலப் பொருள்மை என்பனவாம்.

கடந்த இரு தலைப்புதங்களாக ஈழத்தில் இலக்கிய உலகிலே அடிப்பட்ட சொல்லாயுள்ள ‘தேசியம்’ என்பதை என்னும் பொழுது மேற்கூறிய சொல்வரலாற்று நெறிகள் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக பேலே குறிப்பிட்ட சுற்று நிலைப் பொருண்மை நெறிமிகப் பொருத்தமுடையதாய்த் தோன்றுகிறது.

தேசியம் என்னும் பதம் அரசியல் அரங்கிற்குப் புதிய தன்று. முதலில் ஐரோப்பாவிலும், பின்னர் அமெரிக்கா விலும் முகிழ்த்த ஒரு கோட்பாடே தேசியம் என்னும் சொல்லினாற் குறிக்கப்படுவதாயிற்று. பத்தொன்பதாம் நூற்றுண்டிலே ஆகிய நாடுகள் பல ஐரோப்பிய குடியேற்ற வாதத்தை எதிர்த்துக் குரல் எழுப்பத் தொடங்கிய கணத்திலேயே — அல்லது காலகட்டத்திலேயே — அந்நாடுகளிலெல்லாம் தேசியவாதம் மூன்ற் தொடங்கிவிட்டது என்னாம். தேசியக் காங்கிரசிலிருந்து, தேசியப் பேரவை வரை அரசியல் அடிப்படையில் தேசிய வாதத்திற்கு விளக்கந் தருவனவாயுள்ளன.

அரசியல் அரங்கிலிருந்தே ‘தேசியம்’ என்னும் பதம் பெறப்பட்டதாயினும், நமது இலக்கிய உலகிலே அது சிறப்புப் பொருண்ணை, யுடன் வழங்கப்படலாயிற்று. 1956 ஆம் ஆண்டுக்கு முன்பின்னுக்குத் தேசிய இலக்கியம் என்ற சொற் ரெட்டர் வழங்கப்பட்ட வேலௌயில் தென்னிந்தியாவிலிருந்து வத்தக அடிப்படையில், இங்கு வந்த பிரசுரங்களை எதிர்த்தும், மொழிநடை, பொருள், சமுதாயநோக்கு ஆகிய அம்சங்களில் எம்மவர்கள் தனித்துவத்துடன் இயங்க வேண்டும் என்னும் குறிக்கோளை இலட்சியப்படுத்தியும் ஈழத்துத் தமிழி க்கியக் கர்த்தாக்கள் சிலரால் அச்சொற் ரெட்டர் முன்வைக்கப்பட்டது. மொழி நடை, பொருள், சமுதாய நோக்கு முதலிய பலவேறு அம்சங்களிலும் தமது தனித்துவத்தைப் பேணுவதாயின் தமது ஊனுடனும், உதிரத்துடனும் கலந்துவிட்ட பழகு தமிழிலும், தமக்குப் பரிச்சயமான — தமது அனுபவத்திற்குட்பட்ட பொருளையும்

இலக்கியமாக்குதல் இன்றியமையாததாய்த் தோன்றியது. தேசிய இலக்கியம் என்னும் சொற்றெடுர் ஓரளவு கருத்துரவுமாக அமைந்திருந்தமையால், சொற்புலத்தை உழுது விதைத்து அறுவடை செய்யும் இலக்கிய ஆசிரியர்கள் தமது புலன்களால் உணர்த்தக்க விதத்திலே ‘மண்வாசனை இலக்கியம்’ என்ற சொற்றெடுரையும் உடன் வழங்கலாயினர். தேசிய இலக்கியம் என்பதன் பரியாயத் தொடராக மண்வாசனை இலக்கியம் என்பது நிலைத்துவிட்டது. அதாவது, கருத்து வடிவமாக இருந்த ஒன்றிற்கு உணர்வு நலத்தையும் வளத்தையும் ‘மண்வாசனை’ என்னும் வழக்கு அளித்தது. பரியாயப் பதமாக இருப்பினும் இரண்டுக்குமிடையே நுண்ணியவேறுபாடு இருப்பதும் கூர்ந்து நோக்குவார்க்குப் புலப்படாமற் போகாது.

அரசியல் அரங்கில் ‘தேசியம்’ என்னும் சொல் குறித்த விதேசிய எதிர்ப்பு உணர்ச்சி, சுதேசிய நாட்டம் என்பன வற்றேரு, சுதேசிய நாட்டத்தின் தன்மையையும் தகைமையையும் ‘மண்வாசனை’ என்னும் தொடர் புலப்படுத்தியது. ஆனால், அந்தளவுடன் விடயம் முடிந்துவிடவில்லை. விதேசியத்தின் எதிர் நிலையான ‘சுதேசியம்’ எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்பதிலும் தேசிய இலக்கியவாதி களுக்கு ஆழ்ந்த அக்கறை இருந்தது. சமூகத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களைப் பாராட்டுதல் கூடாது என்னும் கருத்தும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் முக்கியமான உட்கிடையாயிருந்தது. சுருங்கச் சொல்லுவதாயின், விதேசியச் செல்வாக்குகளையும் ஊடுருவல்களையும் வெளிப்படையாக உதிர்த்ததைப் போலவே, தமது மத்தியில் இச் செல்வாக்குகளுக்கும் ஊடுருவல்களுக்கும் வாயில்களாய் இருந்த வர்களையும், அவர்களது கருத்துக்களையும் கண்ணேட்டாங்களையும் தேசிய இலக்கியவாதிகள் எதிர்த்துப் போராடினர். இதனால் தொடக்கத்திலிருந்தே தேசிய இலக்கியம் என்பது போர்க்குணமிக்க இயக்க சக்தியாயும் விளங்கியது போர்க்குணம் அதன் சிறப்பியல்டுகளின் ஒன்றும் அமைந்து விட்டது.

போராட்டம் என்பது அடிப்படையில் இரு சக்திகள் சம்பந்தமானதாகும். தேசிய இலக்கிய கோட்பாட்டை முன்வைப்பவர்கள் முரண்பாடுகளுக்கான ஏதுக்களைத் தக்க படி ஆராய்கின்றனர். சமூகவியல் அடிப்படையில், நேசபூர்வ மான சக்திகளையும் பகைமைச் சக்திகளையும் கண்டறிந்து நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நன்மைதரத்தக்க இயக்கங்களுக்கு ஆதரவாடினார் அத்தனைபேரையும் சார்ந்து நின்று தமது ஆக்கங்களைப் படைக்கின்றனர். இதற்கு ஒர் உதாரணம் காட்டலாம்; ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன், தேசிய இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்து எழுத்தாளர் இந்நாட்டிற்குள் இறக்குமதியாகும் அந்நிய வெளியீடுகள் நன்றா பரிசீலனை செய்யப்பட்டு, அவசியம் ஏற்படின் கட்டுப்படுத் தப்படவும் வேண்டும் எனக்கூறி இயக்கமும் தொடங்கினார். தொடக்கத்தில் எழுத்தாளர் மத்தியில் மாத்திரம் அக் கோஷத்துக்குப் பேராதரவு இருந்தது. நாளைவில், வாசகர்கள், இரசிகர்கள், வெளியீட்டாளர்கள், பொது மக்கள் என்று பலதரத்தவரும்! அக்கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்துள்ளனர். இன்று அதுபற்றிய வாதப்பிரதிவாதமே இல்லை எனத் துணிந்து கூறிவிடலாம். தேசிய இலக்கிய இயக்கத் தின் தூலமான வெளிப்பாடுகளில் இது ஒன்று என்பதிலும் ஜயமில்லை.

இன்னொரு வகையாகச் சொல்லப் போனால் தேசிய இலக்கியம் என்பது கேவலம், நம்மைச் சுற்றி இருப்பவற்றையெல்லாம் அபேத உணர்வுடன் ஏற்றுக்கொண்டு படைக்கப்படுவது ஒன்று அன்று. அது சமூகத்தை மாற்றி புதியதாய் அமைக்க வேண்டும் என்னும் இலட்சியத்தைக் கொண்டதாயும் உள்ளது. சமுதாய மாற்றத்துக்குப் பாடு படும் பணியிலேயே சகலவிதமான ஜனநாயக இயக்கங்களுட-

னும், போராட்டங்களுடனும் அது தன்னை ஐக்கியப்படுத் திக் கொள்கிறது. சாதியொழிப்புப் போராட்டத்திலிருந்து கிராமியக் கலைகளின் மறுமலர்ச்சி — புத்துயிர்ப்பு — வரை யிலான எண்ணற்ற செயல்களுடன் தேசிய இலக்கியம் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறது. இப்பண்டுகளைல்லாம் தேசிய இலக்கியம் என்னும் சொற்றெருடர் பெற்றுவந்திருக்கும் பொருள் விரிவு ஆகும். இந்நிலையில் ‘தேசியம்’ என்னும் பதம் சுற்றுநிலைப் பொருள்கையில் வருதலைக் கண்டு கொள்ளலாம்,

இன்னுமொன்று, தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம் என்பவற்றின் பிரதித் தொடராக முற்போக்கு இலக்கியம் அமையாவிட்டு நூம் பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக நமது நாட்டுச் சூழ்நிலையில் தேசிய இலக்கியம் முற்போக்கு இலக்கியப் பண்டுகளையும் தமுகியதாயே இருக்கிறது. அதாவது வீருகொண்ட தேசிய இலக்கி ப்படைப்பு முற்போக்குப் பண்புநிறைந்த ஒரு படைப்பாயும் இருத்தல் எதிர்ப்பார்க்கக் கூடியதொன்றே, நிலையெதிர்மாருக ஆற்றல் நிறைந்த முற்போக்கு இலக்கியப் படைப்பானது, தேசியப் பண்பினைத் தன்னக்குதே கொண்டதாகவே இருக்கமுடியும் தேசப்பற்றும், தேசமுன்னேற்ற விருப்பும் இறுதியாய்வில் பிரிக்க இயலாதது.

இதுகாறும் நாம் கூறியவற்றிலிருந்து சில செய்திகள் புலன்றுகும். தேசிய இலக்கியம் என்னும் சொற்றெருடர் ஈழத் திலே குறிக்கும் பொருள் யாது? அது பல பொருள் குறிக்கும் ஒரு சொற்றெருடர். அப்பல பொருளுள் விதந்துறைக்கத் தக்கன ஜந்து, விதேசிய எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, ஜனநாயக நாட்டம், மனிதாமிமானம் என்பன. இவற்றை வெவ்வேறு அளவிலும் வகையிலும்

ஆதாரமாய்க் கொண்டு பலடைக்கப்படும் இலக்கியங்களையே தேசிய இலக்கியம் என்னும் தொடரால் நமது எழுத்தாளர்கள் அழைப்பது நாம் பெருமைப்படத்தக்கதொன்றுக்கும். தமது தனித்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு இந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர் சிலர் தொடக்கிய இலக்கிய இயக்கமானது காலப்போக்கில், தனித்தன்மை வாய்ந்ததும் பல பொருளை உள்ளடக்குவதுமான ஒரு சொற்றெருட்டரை வழங்கியதோடமையாது, அத் தனித்துவத்திலிருந்து பிரித்தெடுக்கவியலாத இலக்கியங்களும் உந்து சக்தியாக அமைந்ததை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பார்க்கும் பொழுது தேசிய இலக்கியக் கோட்பாடானது தற்கால முத்துத் தமிழ்க்கலை இலக்கிய எழுச்சிக்குக் காரணமாயும் அதே போல அவ்வெழுச்சியில் காரியமாயும் விளங்குகிறது.

(1974) கலைக்கண்

9

சமகாலத் தமிழ் நாடகங்கள் பற்றி
சில குறிப்புகள்

இலக்கியப் பிரிவுகளைப் பற்றிய கணக்கெடுப்பும் மதிப்பீடும் பலராலும் மேற்கொள்ளப்படுகின்ற விமர்சன முயற்சி களாக இந்தாட்களில் அமைந்துள்ளன. இத்தகைய முயற்சி களுள், தமிழ் நாடகங்கள் பற்றிய பொது மதிப்பாய்வுகள் பலவற்றை நோக்கும் பொழுது இரு போக்குகள் திரும்பத் திரும்பத் தென்படுகின்றன. ஒரு சாரார், தரத்தைப் பற்றிய அக்கறையின்றி அபேதமாக மேடையேற்றப்படும் யாவற்றையும் நாடகத் தமிழின் அல்லது நாடகக் கலையின் செழுமைக்குச் சான்றூரக்க் கொண்டு விபரணைப் பட்டியல் தயாரித்து விடுகின்றனர். அன்னமையில் வெளிவந்த அழுத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' என்ற வரலாற்றுப் போக்கில் அமைந்த நூலிற்கூட, நூலிற் பேசப்படும் நாடகங்களிடையே தாரதம்மியம் கண்டு தரநிர்ணயம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. மற்றொரு சாரார், தமிழ் நாடகம் மிகவும் மோசமான நிலையில் வீழ்ந்து கிடக்கிறது என்று கூறி இரங்குவதோடு அதிநவீன புதுமைக்கும் புதுமையான மேலைத்தேப நாடகங்கள் சிலவற்றை நாவலிக்கப்படுகம்ந்து ஒருவகையான ஆத்மதிருப்தி அடைகின்றனர். முதற் பிரிவினர் எதனையும் விலக்காது யாவற்றையும் கொள்ளும் மனோபாவத்தினர். இரண்டாம் பிரிவினர் (தமிழிறகாணப்படும்) எதனையும் கேள்ளாது யாவற்றையும் தள்ளி விடும் மனப்போக்குடையவர். இருசாராராகுமே படைப்படக்

கலையின் நுட்பங்களைக் காணமாட்டாதவராய் இலகுவான வழியைப் பின்பற்றுகின்றனர். இவ்விருவகை அனுகு முறைகளினாலும் எத்துணைப் பயனுமில்லை என்பது வெளிப் பட்ட.

பொதுப்படையாகக் கூறுமிடத்துத் தமிழ் நாடகங்கள் நாமெல்லாம் பெருமைப்படத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர். உதாரணமாகக் கவிதை, சிறு கதை என்பன வளர்ச்சியுற்றிருக்கும் அளவுக்கு நாடகம் விருத்தியடையவில்லை என்பது மறுக்க வியலாத உண்மை. இவ்வண்மை கசப்பானதாயினும் இதில் அபிப்பிராயபேதமில்லை. ஆனால், நமது நாடகக்களை வளர்ச்சி குன்றியிருப்பதற்குரிய ஏதுக்களைப் பற்றி ஏகமனதாக அபிப்பிராயம் இருப்பதாய்க் கூறமுடியாது. சினிமாவின் பொல்லாத செல்வாக்கிலிருந்து இரசிகர்களின் ஆதரவின்மைவரையில் எத்துணையோ காரணங்கள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கூறப்படும் காரணங்களிற் பெரும்பாலான வற்றில் நேரமைத்தகவு இல்லாமலில்லை. ஆயினும் இவற்றில் அநேகமானவை நாடகத்துக்குத் தொடர்புடைய புறக்காரணிகள். ஒரு பொருளின் இயக்கத்துக்குப் புறக்காரணங்களிலும் பார்க்க அகக்காரணங்களே அடிப்படையானவை. ஆகவே, நமது நாடகக் கலையின் உள்ளார்ந்த பலவீனங்களாய் உள்ளவற்றை இனங் கண்டு கொள்வது இன்றியமையாததாகின்றது.

இச்சிறுகட்டுரையிலே நமது நாடகக் கலை வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள அம்சங்களில் இரண்டொன்றைச் சுருக்க மாய்க் கூற விரும்புகின்றேன். அன்றைய நற்றமிழ்க் கூடத்தின் பெருமையை, இன்றைய நாடகத்துக்குப் பலபக்கமாகப் பலர் கூறிக் கொள்கின்றனராயினும், இக்காலத்திலே நாடகம் என்றதும் மேனாட்டார் வழிவந்து ‘திராமா’ எனப்படும் வகையையே மனதிற் குறித்துக் கொள்ளுகின்றேம். நமது வாழ்க்கையிலும் கலை இலக்கியத்திலும் பண்பாட்டுக் கூறுகளிலும் வெவ்வேறாவில் ஏற்பட்ட அந்நியத் தாக்கத்தின்

விளைவு இது என்பதில் ஜயமில்லை புது நாகரிக மயமாக்கம் அல்லது மேலெநாட்டு நாகரிக மயமாக்கம் என்று இதனை வரலாற்றுசிரியரும் சமூகவியலாளரும் வழங்குவார். ஆங்கில நாடகங்களைக் கற்று இன்புற்று அவற்றைப்போலத் தமிழிலும் இயற்றல் வேண்டும் என்னும் வேண்வாவினால் மனோன்மனியம் என்ற நாடகத்தை எழுதிய சுந்தரம்பிள்ளையின் முதன் முயற்சி முதல் (1891), தற்சமயம் யாழ்ப்பாணத்திலே ஐரோப்பிய நாடகங்கள் சிலவற்றைத் தமுவியும் மொழி பெயர்த்தும் மேடையேற்றும் சில நாடகக் குழுக்களின் முயற்சிகள் வரையில் இப்போக்கு இடைவிடாது இயங்கி வந்திருக்கிறது. மேலைப்புலத்து நாடகங்களைப் படித்த அருட்டுணர்வில் எழுதப் பெற்றவை மரத்திரமன்றி, மொழி பெயர்ப்பு, தமுவல் என்பனவும் இப்பொதுப் போக்கின் விளைவுகளோ. அனுசுக்தி உலையிலிருந்து ஆட்டா மா ஆலை வரையில் பொறியியல் நுணுக்கங்களையும் தொழில் நுட்ப நிபுணத்துவத்தையும் கிழைத்தேயங்களுக்கு – வளர்முகநாடு களுக்கு வழங்கும் தகுதி வாழந்தனவாய்க் கருதப்படும் நவீன கைத்தொழில் நாடுகளிலிருந்து, கலை நுணுக்கங்களும் வந்து புதுவதில் வியப்பென்ன இருக்கிறது? குடியேற்ற வாதத்தின் மீதாசிசங்களில் இதுவும் ஒன்றுபோலும்!

மேனுட்டுமுறை நாடகம் என்பதன் பொருள் யாது? சுருக்கமாக்க கூறுவதானால், நடப்பியல் வாழ்க்கையிற் காண பது போன்ற நடை, உடை, பாவணை, பேச்சு, களம் இவற்றைக் கொண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில், பெரும் பாலும் கால அடைவையொட்டி, ஒரு கதையை நடிப்பதாகும். இதனையே இயற்கை நவீற்சி நாடகம்' என மேனுட்டார் வழங்குவார். இத்தகைய நாடகங்களிற் பாத்திரங்களின் ஒப்பனைமட்டுமென்றி மேடையமைப்பு, ஒலி, ஒளியமைப்பு முதலியனவும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. இதனையே தக்க நியாயத்துடன் சிலர் வாதிடுவதுபோல நமது நாடகத்துக்கும் திரைப்படத்துக்கும் சாராம்சத்தில் வேறு பாடு அற்றுப் போகின்றது. (இனி, தொலைக்காட்சி -

பெடவிலிழன் வந்ததும் நிலைமை மேலும் சிக்கலடையும்) இப்பிரச்சினை ஆழமாகச் சிந்தித்தற்குரியது.

நமது சமுதாயத்திலே பொதுவில் இத்தகைய நாடக முறையே ஏற்பட்டு மாதிரியாயும், உயர்வு நயமுடையதாயும் கொள்ளப்பட்டு வருவதால் நாளடைவில் நமது நாடக வடிவம் கட்டிறுக்கமான வரையறையைப் பெறுவதாயிற்று. ‘பொருளோ பொருஞ்’ என்ற தலைப்பில் பேராசிரியர் க. கண் பதிப்பிள்ளை எழுதிய அங்கத் நாடகத்திலிருந்து ‘பண்மோ பணம்’ என்ற தலைப்பில் அராவி ந. சுந்தரம்பிள்ளை எழுதிய சமூக நாடகம் (1977) வரையில் ஏறத்தாழ ஒரேவடிவ அமைப்புச் செல்வாக்குப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். இன்னென்றாலும் கூறுவதானால், நாடகம் என்ற சொல் வின்டருவ உள்ளடக்க எல்லை கூறுகிக் குறுகுவதாயிற்று. நவீனத்துவத்தின் பெயரில் அனிமணியாடைத் தொகுதி களும், வியப்பை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்ட வெற்றலங்காரங்களும் முதன்மை பெற்றன. நாடகத்தின் உயிரான நிகழ்ச்சிப் புனர்ப்போ, முரணே, ஆன்ம அநுபவமோ சிறப்பிழந்தன. ஏலவிற்பணியின்போது ஒரு வளை விஞ்சி மற்றொருவன் விலையைக் குறிப்பதுபோன்று, ஒரு தயாரிப்பாளரை விஞ்சி மற்றொருவர் ‘தத்தூபமான’ காட்சி களை மேடையிற் காட்டும் நிலை தோன்றியது. தென்னிந்தியாவிலே நவாப் ராஜமாணிக்கம், டி. கே. எஸ். சகோதரர் கள் முதலியோரின் ‘ஸ்பெஷல்’ நாடகக் குழுக்கள் இப்போக்கை உச்சநிலைக்குக் கொண்டு சென்றன. அதற்குமேல் அது போகமுடியாமல் தப்பித்து நின்று வீழ்ச்சியடைந்தது. இவற்றின் விளைவாகவும் வேறு சில காரணங்களினாலும் நாடகச் சுவையார்கள் அதாவது இரசிகர்கள் கேவலம் வெறும் பார்வையாளராகவே இருந்து காட்சிகளைக் கண்டுவிட்டுப் போகும் நிலை இருந்து வருகிறது.

மேனாடுகளிலே, நாடக வளர்ச்சியின்போது தோன்றுகின்ற இத்தகைய அவல நிலைக்கு எதிராகச் சிற்சில இயக்கங்கள் எழுந்தன. இயற்கை நவீற்சி நாடகம் வணிக நோக்கில்

பெருவளர்ச்சி அடையவும், நாடகாசிரியர் பலர் சம்பிரதாயமான டிராமா'வகையை நிராகரித்துவிட்டு, மக்கள் வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வெவ்வேறு வடிவங்களையும் உத்திகளையும் நாடினர். 'டிராமா' என்ற வகை ஒரு வாய்ப்பாடாக அமைந்து உள்ளாற்றல் இழந்துவிட்டதாக மேலெப்புல நாடகக் கலைஞர்கள் பலர் கருதுகிறார்கள். இச்சிந்தனையின் தாக்கத்தையும் எதிரொலியையும் இலக்கையிலும் ஆங்காங்கு கேட்கக் கூடிய தாய் இருக்கிறது. சிங்கள நாடகத் தயாரிப்பாளர் தம்மைாகொட இத்துறையில் முன்னிற்பவர். தமிழில் அ. தாசிகியல், நா. சுந்தரலிங்கம் இருவரும் விதந்து குறிப்பிடத்தக்க வர்கள். இவர்கள் வெவ்வேறு வகையிலும் வடிவிலும் அளவிலும் மரபுவழிக் கூத்து முறையினைத் தமது நாடகங்களில் இயைபுடன் இணைத்துள்ளனர். இந்தெல்லையின் வழி நின்று நாம் சிந்திக்கையில் நூண்டி நாடகத்திலிருந்து பள்ளு நாடகம்வரை, வில்லுப் பாட்டிலிருந்து கதாகாலட்சேபம்வரை மக்கள் மத்தியில் வழங்கி வந்துள்ள கலை வடிவங்களும், கரகம் முதல் காவடிவரை ஈருண பல்வேறு சடங்கு வழிபாட்டு முறைகளும் நமது நாடக மரபுக்கே உரியனவே. 'டிராமா' முறை வந்தபின் இவை தீண்டத்தகாதனவாய்ப் புறக்கணிக்கப்பட்டன. (இதிலே நாம் கவனிக்க வேண்டிய சமூகவியற் செய்திகள் பல அடங்கியுள்ளன.) மரபு வழி வந்த ஆடல், பாடல் முறைகள் மதிப்பிழந்ததோடு நமது மக்களின் அருபவ மரபின் பெரும் பகுதியும் பயன்பாடு அற்றுப்போயின.

பழைய பண்பாட்டுக் கூறுகளையும் நாட்டார் கலைவடிவங்களையும் அப்படியே பேணுவதோ. 'தூசுதட்டி' மேடையேற்றுவதோ நாடக வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் என்று நான் கூற முன்வரவில்லை. நாட்டுக் கூத்தை அவ்வாறு கையாண்ட முயற்சிகள் ஓரளவுக்கு மேல் நாடகத் துக்கு வளமுட்டவில்லை என்பதையும் அன்மைக்கால வரலாறு எமக்கு உணர்த்துகிறது. ஆனால், நான் இங்கு கூற முன்வது யாதெனில், மரபு வழிக் கலைவடிவங்களையும் அவற்றின் கூறுகளையும் நாடகம் என்ற வரம்புக்கு அப்பால்

நிறுத்தி வைத்தமையால் அவை உருவத்திலும் உள்ளடக்கத் திலும் காலத்திற்கேற்ற மாற்றம் பெறும் வாய்ப்பை இமந் தன என்பதேயாகும்.

‘திராமா’ என்றதுமே, ஒரு குறிப்பிட்டவகையான நாடகப் பிரதி. வசதிகள் பல வாய்க்கப்பெற்ற மண்டபம் ஒலி ஓளிக்கருவிகள், மேடையமைப்புத் தளபாடங்கள் முதலியன இன்றியமையாதவை என்று நாம் எண்ணுமளவிற்கு நாடகம் பற்றிய மனப்படம் நம்மவர் பலருக்கிருக்கின்றது, சாதாரணமாக, நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுவதற்குப் பணம் பெருமளவில் தேவைப்படுகின்றது. இதனாற் பலர் நாடகத்துறையில் பங்கு பற்ற முடியாதவராய் உள்ளனர். நாடகக் கலையின் பரந்துபட்ட அபிவிருத்திக்கு இந்நிலை பாதகமாயிருக்கின்றது என்பதை வற்புறுத்த வேண்டிய தில்லையல்லவா? நாடகப் பிரதி முதல் ‘நீன்’ மேடைத் தளபாடங்கள் ஈருன அம்சங்களின் இரும்புப் பிடியிலிருந்து விடுபடும் வகையிலேயே, இன்று உலகின் பல பாகங்களில்— இந்தியாவிலே ஆந்திரம், கருநாடகம், வங்காளம் ஆகிய மாநிலங்களிலும், இந்தோனேஸியா, யப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும்—‘நடமாடும்’ நாடகக் குழுக்கள் இயங்கி வருகின்றன. மரங்களின் சீழும், தெருவாரத்திலும் அதாவது மக்கள் குழுமியிருக்கக் கூடிய எந்தவொரு இடத்திலும் நின்று நடிகர்கள் தாமே உடன் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவிலதான் தளபாடங்களுடன் அல்லது தளபாடங்களே இல்லாமல் நாடகம் ஆடும் சிறு குழுக்கள் இவை அண்மையில் தென்னிந்தியாவிலும் இத்தகைய குழுக்கள் இரண்டொன்று செயற்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றான பரீக்ஷா வெளியிட்டுள்ள பிரகடனத்தில் பின்வருமாறு கூறப் பட்டிருக்கிறது: ‘தற்போது தமிழ் நாடகம் குறித்தும் வாழ்க்கை குறித்தும் நடுத்தர வகுப்பில் நிலவுகிற போலி நம் பிக்கைகளை இனங்காட்டுவதும் அதன் வாயிலாக அப்போவித் தனங்களையும் சமூகத்தலைகளையும் களைகிற ஒரு மகத்தான பணியில் பரீக்ஷா ஒரு சிறு முயற்சி’. பதினைந்து நிமிடங்களிலிருந்து ஒருமணி நேரம் வரை நிகழக் கூடிய நாடகங்களை

இக்குழுவினர் ஆடிவருகின்றனர். சீஞ்போன்ற சோஷலிலை நாடுகளிலும் மக்கள் நாடகக் குழுக்கள் எனிமையும் சிக்கன மும் வாய்ந்த முறையில் நாடகங்களை அரங்கேற்றி வருதல் மனங்கொள்ளத்தக்கதே. இத்தகைய போக்கினால் இன்று உலகீர்த்தியாகச் சிறிய ஆற்றல் மிக்க அரங்கக் குழுக்கள் பல்கிப் பெருகி வருகின்றன. நாடகக் கலையும் புதுத் துடிப் புடன் செழிப்படைந்து வருகின்றது.

மிகச் சமீபத்திலே கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மேடையேற்றப்படும் ‘பரீட்சார்த்த’ நாடகங்கள் (உண்மையில் இந்திரா பார்த்தசாராதியின் ‘மழை’ பரீட்சார்த்த நாடகம் அன்று) ‘திராமா’ வகையின் மிதமிஞ்சிய ஆதிக்கத்தை எதிர்த்துத் தோன்றியவையே என்று விளங்கக் கூறக் கூடுமாயினும் அவற்றிற் பெரும்பாலான இயற்கை நவிற்சி நாடகப் பாணியிலிருந்து போதியவு விடுபட்டிருப்பதாய்க் கருத வியலாது. கருதுகோள் முறையில் ஒர் உதாரணம் பார்ப்போம், சாதிப்பிரச்சினையையும் கோயிற் பிரவேசத்தையும் கருவாகக் கொண்டு ‘திராமாவும்’ எழுதலாம்; கவிதை நாடகமும் எழுதலாம்; (முருகையனின் ‘கோபுரவாஸ்’), பள்ளி என்ற இடைக்கால நாடக வடிவத்தையும் தேவையான உருவு-உள்ளடக்க மாற்றங்களுடன் ஆடலாம். (அத்தகைய ஒரு பரிசீலனையைக் காலங்கு சென்ற தமிழகச் சிறுகதை ஆசிரியர் கு. அழிரிசாமி ஒருத்தவை செய்திருந்தார்.) ஆடலும் பாடலும் விரவிவரும் நவீன பள்ளி, புதியவொரு நாடக அநுபவத்தை அளிக்கும் என்பதில் ஜயமில்லை. இதற்குக் கண்ணார்க் காண எடுத்துக் காட்டுக்கள் இல்லாமலுமில்லை. அம்பலத்தாடிகள் என்னும் குழுவினருக்காக என். கே. ரகுநாதன் எழுதிப் பத்மநாதன், தாசிசியல் முதலி யோர் வெவ்வேறு முறைகளிலும் பாணிகளிலும் மேடையேற்றி வெற்றி கண்ட ‘கந்தன் கருணை’ (1964), மரபுவழிக்

கூத்து முறைகளை நவீன நாடக வடிவத்துடன் இணைத்தமைக் குச் சிறந்த உதாரணமாகும். நாடகம் பற்றி, ஆட்வருால் எழுதியள்ள ஒருவர் இதனை ‘நாட்டுக் கூத்து’ என்ற பிரிவுக் குள் அடக்கியிருப்பது ஆச்சரியத்துக்கு ஊரியதாகும். நவீன இரசனைக்கு உகந்தவாறு மரபுவழிக் கூத்துன் கூறுகளை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதைனே, தாசீசியஸ், நா. சுந்தரலிங்கம், சி. மெனனகுரு, பத்மநாதன் ஆகியோர் ஐயத்திற்கு இடமின்றிச் சாதனைகள் மூலம் நிலைநாட்டியுள்ளனர்.

தொகுத்துக் கூறிவதானால் ‘திராமா’ என்ற நாடகவகையின் மட்டுமீறிய செல்வார்க்கிணல் நமது நாடகக் கலீ அமுக் கப்பட்டுள்ளது என்பதும், நவீனத்துவத்தின் பெயரால் மேனைட்டினரே கைவிட்ட நாடக வடிவத்தை நமது நாடகா சிரியர்களிற் பெரும்பாலானேர் உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டு இருக்கின்றனர் என்பதும், இதன் விளொவாகக் கிளிப்பிள்ளை மனோபாவமும் மந்த நிலையும் நிலவுகின்றன என்பதும், குறுகிய வரம்புகளையும் விதிகளையும் துணிவுடன் மீறிப் புதிய புதிய பரிசோதனைகளைச் செய்தாலன்றி உயிராற்றல் கொண்ட வளர்ச்சியைக் காண இயலாது என்பதும் மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் மூலம் வந்த இயற்கை நவீற்சி நாடக முறையை மாத்திரமன்றி, உலகின் ஏனைய நாடுகளிலிருந்தும் இன்று பயனுள்ள வகையில் பெற்றுக் கொள்ளக் கூடிய நாடக உத்திகளையும், நமது பாரம்பரியத்திலிருந்து தேர்ந்தெடுத்து நவீனத்துவப்படுத்தக் கூடிய கூறுகளையும் ஓன்றிணைத்து உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுதல் அத்தியாவசியமாகும். மஹாகவியின் ‘கோடை’, ‘புதியதொரு விடு’ முருகையனின் ‘கடேழியம்’, சுந்தரலிங்கத்தின் ‘விழிப்பு’,

மெளன்குருவின் ‘சங்காரம்’ முதலியன இத்துறையில் நம்ம வர் செய்துள்ள ஆரம்பப் பரிசோதனைகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். பாலேந்திரா, சுறைவர் ஹமீட், இ. சிவானந்தன் முதலியோர் நெறியாள்கையில் தமது ஆற்றலைப் புலப்படுத்தி இருக்கின்றனர். ஆகவே, நம்மத்தியில் எழுத்தாளர், நடிகர் தயாரிப்பாளர்களுக்குப் பஞ்சமேயில்லை. நாடகம் பற்றிய திடமான நோக்கும் செல்நெறியுமே இன்று பெரிதும் வேண்டப்படுவனவாகும். ஆயினும் மேனைட்டு நாடகங்களை மொழி பெய்த்து மேடையேற்றுவதே முனைப்பான போக்காகக் காணப்படுகிறது. இது விவாதத்திற்கு உரியது. சுயமாக எழுதப்படும் பரீட்சார்த்த நாடகங்களும் துணிகரமான நெறியாள்கையுமே இறுதியில் உண்மையினை வளர்ச்சிக்கு வழிவழுக்கும் என்பதில் எதுவித ஜயமுமில்லை.

10

தமிழில் குழந்தை இலக்கியம்

தமிழில் குழந்தைப் பாடல்கள் குறித்து எழுதியிருப்போரிற் பெரும்பாலானேர் ‘இலக்கிய’ நயம் வாய்ந்த ‘செந்தமிழ்’ப்பாக்களை மனங்கொண்டிருந்தனர் என்பது அவர் கட்டுரைகளைப் படிப்போர்க்குப் புலனாகும். குழந்தைப் பாடல்களுக்கும் நாட்டார் பாடல்களுக்கும் இருக்கக்கூடிய—இருக்க வேண்டிய—தொடர்பு குறித்து அவர்கள் சிந்தித் திருப்பதாகவும் தெரியவில்லை. காட்டாக ‘குழந்தை இலக்கியம்’ என்ற கட்டுரையில் கனக செந்திநாதன், ‘இலக்கியப் பாடல்கள், அபிநயப் பாடல்கள், கிராமியப் பாடல்கள்’ என்று பொதுப் படையாகக் கூறியுள்ளாரெனினும், அக் கட்டுரையிலே நாட்டுப் பாடல்களின் முக்கியத்துவத்தைச் சிறிதேனும் விவரிக்க வில்லை. பத்தொடு பதினெண்ணரூ கவே ‘கிராமியப் பாடல்’ குறிப்பிடப்பட்டிருள்ளது. இதனைத் தனிநபர் ஒருவருடைய குறைப்பாடாகவும் அறியாமையாகவும் நாம் கருத வேண்டியதில்லை. ஏனெனில் இன்றும் தமிழிலக்கிய இரசிகர்களிற் பலர் நாட்டுப் பாடல்களை உதாசீனம் செய்வது வெறுமனே ஒர் இலக்கியப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு சமூகவியற் பிரச்சினையுமாகும்.

பொதுவாக எல்லாச் சமுதாயங்களிலும் வழக்கிலுள்ள நாட்டுப் பாடல்களிலே கணிசமான பகுதி குழந்தைகள் சம்பந்தமானவையாகும். இவற்றைப் பற்றுக் கோடாகக் கொண்டு, புதிய புதிய ஆக்கங்களைச் செய்வதற்கு ஏற்ற மனப்பக்குவம் வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் சமூகவியல்

அறிவுடையராய் இருத்தல் அவசியம். திரு.அழ.வள்ளியப்பா நாட்டுப் பாடல்களின் இன்றியமையாமையை வலியுறுத்தி வந்திருக்கிறார்.

புதிய குழந்தை இலக்கியத்தை ஆர்வத்துடன் வளர்க்கும் நாம், பரம்பரை பரம்பரையாக நம்மிடையே வாய் மொழியாக வளர்ந்து வந்த பழைய குழந்தை இலக்கியத்தை மறந்துவிடக் கூடாது..... விளையாடும் போதும் சாப்பிடும்போதும் பிராணிகளைக் காணும் போதும் இயற்கையை வர்ணிக்கும்போதும் குழந்தைகள் பாடி வந்த நாடோடிப் பாடல்கள் எத்தனை எத்தனையோ! அவற்றையும் தொகுத்து அழகிய வரண்ப்படங்களுடன் வெளியிட வேண்டியதும் முக்கியமானதாகும்.

வளர்ந்தோர் கவிதைகளும் சிறுவர் பாடல்களும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாமையும் விளங்கிக் கொள்ள முயலாமையுமே தமிழில் குழந்தை இலக்கியம் படைக்க முற்படுவர் பலர் தோல்வி காஸ்பதற்குரிய அடிப்படை ஏதுக்களாம். ஜேம்ஸ்றீவல் இரத்தினச் சுருக்கமாக இதனை விளக்கியிருக்கிறார்.

முதியோர் கவிதைக்கும் சிறுவர் பாடல்களுக்கும் இலகுவில் வரையறை செய்து காட்டக்கூடிய பிரதான வேறு பாடு ஒன்றுண்டு, அது என்ன வெனில், முன்னையது முதிர்ந்த மனங்களின் அக உலகினைத் துருவி ஆய்ந்தறி கிறது: பின்னது புலன்களுக்குப் புலனுகும் புறவுலகை, வெளியுலகினை நாடி அறிகிறது.

இத்தொடர்பிலேயே கதைப்பாடல்கள் சிறுவர்களுக்குப் பெரிதும் உகந்தனவாய் அமைகின்றன. கருத்துக்களிலும் பார்க்க நிகழ்ச்சிகளும் காட்சி வருணரைகளுமே கதைப் பாடல்களில் இயல்பாய் இடம் பெறுவன. ‘பிள்ளைப் பாட்டு, அம்பிப்பாடல், குழந்தைக் கவிதைகள்’ ஆகிய நூல்களில் சிறந்த கதைப்பாடல்கள் சிலவற்றைக் காணலாம். கதைப் பாடல்களைப் பற்றி எழுதும்போது ர. அய்யாசாமி அவர்

களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சென்னையில் வாசனை அண்ணுவாகப் பல வருடங்கள் பணிபுரிந்த அவர் நாட்டுப் பாடல்களைச் சேகரிப்பதிலும் குழந்தைகளுக்குக் கடைப் பாடல்கள் எழுதுவதிலும் தனித்துவமான பங்களிப்புச் செய்துள்ளார். ‘குழந்தைகளுக்கு நாடோடிப் பாடல்கள், என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். ‘பாலராமாயணம் (1967), ‘சிறுவர் சிலம்பு’ (1974) ‘மோகன் காந்தி’ என்பன தமிழில் குறிப்பிடத்தக்க சாதனைகள். இசையுணர்வும் இலக்கிய நயமும் வாய்க்கப்பெற்ற அப்யாசாமியால் தமிழில் குழந்தை இலக்கியம் பல வழிகளில் வளப்பம் அடைந்தது என்பது கூறப்பட வேண்டிய உண்மையாகும்.

கதைப் பாடல்கள் குறித்து பேராசிரியர் எஸ். வையா புரிப்பின்னொ பயனுள்ள கருத்தைக் கூறியிருக்கிறார்:

செய்யுட் பாக்களின் மீது குழந்தைகளுக்கு அவா வுண்டாகும்படி செய்தல்வேண்டும்.இது அழகான கதைப் பாட்டுக்களினாலேதான் இயலும். சரித்திர நிகழ்ச்சி களைப் பற்றிய பாடல்கள் மிகப் பலவேண்டும். சரித்திரம் பற்றிய ‘நாவல்களையும்’, ‘பாடல்களையும்’ தொடர்பு படுத்திக் குழந்தைகளைக் கற்கும்படி செய்தல்வேண்டும். இங்ஙனம் செய்தால் சரித்திரப் பாடத்தைக் குழந்தை கள் மிகவும் விரும்பிக் கற்பார்கள். இப் பாடல்களே யன்றி கடல், மலை, நாட்டுவளம் முதலிய இயற்கை வளங்களைப் பற்றி வரும் பாடல்களையும் பறவை விலங்கினர் பற்றி வரும் பாடல்களையும் குழந்தைகள் விரும்புவர்.

அண்மையில் இலங்கையிலே குழந்தைப் பாடல்களில் பல குக்கு மீண்டும் ஊக்கம் பிறந்துள்ளது. இதுவரை ஏறத்தாழ மூப்பது குழந்தைக் கவிதை நூல்கள் இலங்கையில் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. ச. அமிர்தநாதருக்கு சாகித்தியப் பரிசும் கிடைத்துள்ளது. ஆயினும் பொதுவான குறைபாடுகள் பல உள்ளன. இத்துறையில் திறனுய்வுக் கட்டுப்பகம்

உரைகளும் திறனாய்வு நூல்களும் அருந்தலாகவேயுள்ளன. ஆரவார இரசனைக் கட்டுரைகளே ஏராளம். பொதுவில் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் குழந்தையிலக்கியத் திறனாய்வு வெகு சிலரையோர் தத்துவாளர். பூவண்ணன் எழுதிய 'குழந்தை இலக்கிய வரலாறு' (1950), 'சிறுவர் இலக்கியச் செல்வர் கள்' (1976) என்பன தமிழில் எழுதியுள்ள குழந்தைக் கவிஞர்களின் சாதனைகளை ஒரளவில் மதிப்பீடு செய்திருக்கின்றன. பாடல்களின் சிறப்புகளை விளக்குவதே பூவண்ணனின் பிரதான நோக்கமாகும். அதாவது அவரே கூறியிருப்பதுபோல பரநவலன் பாராட்டும் முயற்சியையே அவர் மேற்கொண்டுள்ளார். குழந்தை இலக்கியக் கோட்பாடுகளை அவர் அதிகம் அலகியிருப்பதாய்க் கூறமுடியாது. 'குழந்தை இலக்கியம்' [1973] என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றும் வெளிவந்தது. அதில் கவிதை பற்றி எழுதிய கி. வா. ஜகந்நாதன் மேவோட்டமாகவே விஷயங்களைக் கூறிச் செல்கிறார்.

இலங்கையிலே குழந்தைப் பாடல்கள் குறித்துளமுதப்பட்டிருக்கும் விவரண விமரிசனக் கட்டுரைகளை நோக்குமிடத்துச் சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவாய்க் காணப்படுகின்றன. என் கண்ணில் பட்டவற்றுள் கணக் கெந்திநாதன் எழுதிய 'குழந்தை இலக்கியம்' (கவிதைகள்) (1966), 'பிரதம வகுப்புகளுக்கான ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' (1971), நியாஸ் பூர்கான் பீ எழுதியுள்ள 'சிறுவர் இலக்கியம்' (1971) என்பன படித்துப் பயன்பெறத்தக்கவை எனக் கூறுவேன். 1965ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலம் நடாத்திய குழந்தை இலக்கியம் பற்றிய கருத்தரங்கு குறிப்பிடத்தக்கது. அக் கருத்தரங்கில் 'இலங்கையிற் சிறுவர் (தமிழ்) இலக்கியம்' என்னும் பொருள் குறித்து செ. வேலாயுதபிள்ளையும் 'குழந்தைப் பாட்டு' குறித்துச் செல்வி அசாரியா ஜீமீல் என் பாரும் சமர்ப்பித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. திரு. வேலாயுதபிள்ளை பின்வருமாறு குறிப்பிட்டார்:

சிறுவர் பொருள் விளங்கிப் படிக்கும்போதே இலக்கியத்தில் சுவை கான்பார் சிறுவர் இலக்கியங்களில் அளவுக்கு மின்சி அறங்களையும் நீதிகளையும் புகட்டும் மரபொன்று தொன்றுதொட்டே தமிழில் இருந்துவருகின்றது..... குழந்தைகளின் உள்ளத்தை உணராமலும், குழந்தைகளின் வேட்கைகளை நிறைவேற்றிமலும், முதிர்ந்தவர்கள் தங்கள் மனம்போனவாறு குழந்தைகளுக்கு நூல் எழுதித் தங்கள் கருத்துக்களையும் நியதிகளையும் வலிந்து குழந்தைகளின் மனதில் தினித்து விடுகின்றார்கள்.

இக் குறிப்புரைக்கு எடுத்துக்காட்டாக ‘சிறுவர் செந்தயிழ்’ தொகுப்பைச் சுட்டலாம். இத் தொகுப்பிலுள்ள ‘கதிர்காமம்’, ‘நூரூண்டு வாழ்தல்’, ‘கலீயரசி ஜம்பருவம்’, ‘தாரமாய்த் தாயானான் கை’, ‘பஞ்சக் கூழ்’ என்பன எவ்வாறு நோக்கினும் சிறுவர் பாடல்கள் அல்ல; செந்தயிழ்ப் பாடல்களாயிருத்தல் கூடும். ஆனால் ‘குழந்தைகளின் உள்ளத்தை உணர்ந்தவர்’ தொகுத்தவையல்ல இவை. முதிர்ந்தவாக்களுக்கு ஏற்றன. பொருளாலும் பாடிய முறையாலும் கூட இவை சிறுவர்களுக்கென்று இயலாது. உதாரணமாக ‘உயிரினங்குமரன் நாடகம்’ என்ற நூலிலிருந்து பெயர்த்து ‘சிறுவர் செந்தயிழில்’ அமைத்துள்ள ‘பூஞ்சோலை’ என்னும் செய்யட்ட பகுதி ‘உலக முவப்ப வலனேர்பு திரிதரும்.....’ என்று தொடங்கும் ‘திருமருகாற்றுப்படை’ அடியை நினைவுட்ட வல்லதாய் இருங்கிறதேயன்றி குழந்தையின் உள்ளத்துக்கு உகந்ததாகக் கூறவியலாது.

இவ்விடத்திலே பேராசிரியர் எஸ். வையாடுபிள்ளை ‘சிறு குழந்தைகளுக்குச் செய்யட்ட பாடங்கள்’ என்ற கட்டுரையில் கூறியுள்ளது பொருத்தமாயுள்ளது;

குழந்தைகளின் மனதிலைக்குத் தக்கபடி அவர்கள் பாடு மகிழ்தற்கு உரியனவாய் அவர்களின் பொருட்டு இயற்றிய பாடல்களே பாடப் புத்தகங்களில் இடம்.

பெறுதல் வேண்டும். இப்படி அவர்களுக்கு உரியன வையன்றி, அவர்கள் பற்றி எழுதிய பாடல்கள் இடம் பெறத் தகாதலை. பின்னொத்தமிழ் பாடல்களால் குழந்தைகளை மகிழ்விக்க முடியுமா?

இச் சந்தர்ப்பத்திலே முக்கியமான செய்தி ஒன்று சிந்திக்க வேண்டியதாயுள்ளது. மேலே நாட்டு முன்னேற்றம் நம்மவரால் கூர்ந்து அவதாளிக்கத்தக்கதாயும் பல விஷயங்களில் பின்பற்றத் தக்கதாயும் இருத்தல் உண்மையே; ஆயினும் இது குறித்து நாம் விழிப்பாகவும் இருத்தல் இன்றியமையாதது. கலை, இலக்கியத்தின் பெரு வளர்ச்சியின் ஓர் அம்சமாகத் தவிர்க்க இயலாதவாறு வணிக நோக்கு குழந்தை இலக்கியத்தையும் ஆட்டிப்படைக்கிறது. பிரபல சோவியத் விமர்சகர் செர்கேய் மிகால்கோவ நாம் மனங்கொள்ள வேண்டியவற்றை விவரித்துள்ளார்.

குழந்தைகள் எதைப் படிக்க வேண்டும் என்று பெற ஞேர்கள் அறிவது மிகவும் அவசியமாகும். பல ஆண்டுகளாகக் குழந்தை இலக்கியத்தில் நான் ஈடுபட்டுள்ளேன். மேலே நாடுகளில் குழந்தை இலக்கியங்கள் வியாபாரப் பொருளாகவே கருதப்படுகின்றன. புத்தகத்தில் என்ன அடங்கி இருக்கின்றது என்பதுபற்றி வியாபாரிகளுக்குக் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் புத்தகம் நிறைய விற்பனையாகவேண்டும் என்பது தான். அதனால்தான் குற்றவாளிகள் நவநாகரிகத் திருடர்கள், பாங்கர்களைக் கவரும் இனம் அழகு மங்கையர் சொருசான வாழ்க்கை நடத்தும் பணக்காரர்க் கனவான் கள் போன்றவர்களைப் பற்றிய குழந்தைப் புத்தகங்கள் மேலே நாடுகளில் ஏராளமாக வெளிவருகின்றன. இம் மாதிரியான புத்தகங்களைப்படிக்கும் சிறுவர்கள் தவருண பாதையைத் தேர்ந்தெடுப்பார் என்பது தெளிவாகும்.

குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி, மொழித்திறன், ஆற்றல், ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற்கும் விரும்பும் பாடப்பகம்

கொண்டு சிரிய பாடல்களை எழுதியோர் பொதுவில் குறைவு என்பதை மேலே எடுத்துரைத்தேன். ஆயினும் எண்ணிக்கையை நோக்கினால் ஏராளமானாலும் எழுதியிருப்பது புலனாகும். பெரியவர்களுக்குப் பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவிஞர்கள் பலர் சிறுவர் பாடல்களையும் அவ்வப்போது எழுதினர். பாரதி சிறுவர்களுக்குப் பாடல்கள் எழுதியதைப் பின் பற்றி அவருக்குப் பின் வந்த சவிஞர்களும் குழந்தைப் பாடல்கள் எழுத முற்பட்டிருக்கின்றனர். பாரதி பரம் பரையில் பாரதிதாசன், கம்பதாசன், தமிழ்ளூளி, தமிழழகன் தமிழ்வேள், சுப்பு ஆறுமுகம், மின்னூர் சீனிவாசன், சக்திக்கணல், யாழிப்பாணன், தமிழன்னல் முதலியோரும் மற்றும் பலரும் குறைந்தது ஒரு தொகுதியாகிலும் வெளி யிட்டிருக்கின்றனர். இவற்றில் பல குழந்தை இலக்கியத்தின் பாற்கொண்ட “ஆசை பற்றி” இயற்றப்பட்டவை என்று கூறி அமைதி காண்பதே பொருத்தமாகும்,

இறுதியாக ஒன்று கூறலாம். சிறுவர் கவிதைகள் பற்றிச் சொல்லிய குறைபாடுகள் சிறப்பாகக் குழந்தை இலக்கியத் துக்குப் பொருத்துமாயினும், கூர்ந்து கவனிக்கும் பொழுது இவை பொதுவாகத் தமிழிலக்கியத்தில் நிலை கொண்டுள்ள குறைபாடுகளே என்பது புலனுகாமற்போகாது. அறவியல், பண்பாட்டுச் சமைகளைத் தாங்கும் வாகனமாகவே இலக்கியம் இன்னும் பலரால் கருதப்படுகிறது என்பதற்கு இது மறைமுகமான சான்று ஆகும்.

(1981) മല്ലികെ

முதலாக சிவாச்சுப்பி சீர்வேலைக் குழுமத்தைக் காண்டு என்ற நோக்கம் முறையை அடிக்காட்டுவது என்றும் கூறுகின்றன. ஆகவே முறையை அடிக்காட்டுவது என்றும் கூறுகின்றன. ஆகவே முறையை அடிக்காட்டுவது என்றும் கூறுகின்றன. ஆகவே முறையை அடிக்காட்டுவது என்றும் கூறுகின்றன.

11

மக்கள் இலக்கியப் பண்பு

பொது உடைமைச் சிந்தனைகளையும் இயக்கங்களையும் விஞ்ஞானபூர்வமாகவும் அனைத்துலக அடிப்படையிலும் முதன்முதலில் நிறுவ முற்பட்ட மார்க்கள் - ஏங்கள்லஸ் இரு வரும் 1872இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை என்னும் மகத்தான நூலில், ஒரிடத்திலே பின்வருமாறு கூறினர் :-

தேசங்கள் உலகரீதியாக ஓன்றையொன்று சார்ந்திருக்கின்றன. பென்சிகப் பொருளுற்பத்தியைப் போலவே, அறிவுப்பொருளுற்பத்தியிலும் இதே நிலைமை. தனிப்பட்ட நாடுகளின் அறிவுப்படைப்புகள் பொதுச் சொத்தாகின்றன. ஒருதலைப்பட்சமான தேசியப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் யென்மேலும் அசாத்தியமாகின்றன. மிகப்பல தேசிய இலக்கியங்களிலிருந்தும் தலை இலக்கியங்களிலிருந்தும் ஒர் உலக இலக்கியம் உதயமாகிறது.

உலக ரீதியாக நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியின்மீது எழுந்த முதலாளித்துவமும் தவிர்க்க இயலாத வரலாற்றியல் நியதிக்கு இயைய சோஷலிஸத்திற்கு இடமளித்துச் செல்லவே வேண்டும் என்று எடுத்துரைத்த மார்க்கிளீய முதல்வர்கள், உலக ரீதியான முதலாளித்துவத்தைப் பற்றி விவரிக்கையிலேயே இலக்கியத்தைப் பற்றியும் குறிப்பிட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தை வெளிவந்து ஒரு நூற்றுண்டிரு மேல் ஆகிவிட்டது. இக்காலப்பிரிவிலே, உலகப் பொதுவான முதலாளித்துவக் கண்ணேட்டத்தை உடைய இலக்கியங்கள் மட்டுமன்றி, அவற்றுக்கு மறுதலீயான சோஷலிஸ் நோக்குடைய இலக்கியங்களும் வெவ்வேறு நாடுகளில் வேறுபடும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு அளவில் வளர்ச்சியற்று வந்திருக்கின்றன. சோஷலிஸ் சமூக அமைப்புகள் நிறுவப்பட்டுள்ள நாடுகளில் சோஷலிஸ் யதார்த்தம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. சோஷலிஸம், ஐன்நாயகம்: தேசிய விடுதலை முதலியவற்றுக்கான போராட்டத்தில் உலகின் பல பகுதிகளில் ஈடுபட்டுள்ள சமுதாயங்களில், இயக்க ரீதியான இலக்கியமானது முற்போக்கு அணியைச் சார்ந்தவர்களால் தேசிய - சர்வதேசிய உணர்வுகளுடன் உருவாக்கப்பட்டு வந்துள்ளன; வருகின்றன! இந்த முற்போக்குப் படைப்பு களுக்கும் ஒரு வரலாறு உண்டு; வளர்ச்சிப்படிகள் உண்டு; பொதுப் பண்புகளுண்டு; போராட்ட மரபு ஒன்று உண்டு! அந்த வகையில், உலகின் ஒரு மூலையில் மக்கள் எழுத்தாளன் ஓருவன் எழுதிக்கொண்டிருக்கிறான் என்றால், அவன் தனித்தவன் அல்லன். அறிந்தோ அறியாமலோ தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் சமூதாயத்தில் வழிவழி வரும் மனிதாபியான மரபுகளுக்கு மாத்திரமன்றி, மார்க்ஸிம் கோர்க்கி, மயாகோவல்ஸ்கி, ஏஸ்ட்ராவல்ஸ்கி, பெட்டோஃபி, ஹாஷான், பெர்ட்டோல் பிரெஸ்ட், நெருடா, ஆந்த்ரேஸ்டில் முதலிய எத்தனையோ உலக இலக்கியப் போராளிகளின் மரபிற்கும் அவன் பாதியிடைத் தையை உடையவன்தான்.

இருபதாம் நூற்றுண்டிலே முன்னெக்காலத்தையும்விட இவ்வைன்த்துவக உணர்வு எழுத்தாளர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. அமெரிக்காவிலே கறுப்பு இன் மக்களும், மாணவர்களும். செவ்விந்தியர்களும், மற்றும் பல சிறுபான்றையினரும் கிளர்ந்தெழுந்து நடத்தும் உள்மைப்போர்களின் மத்தியில் இலக்கியம் படைக்க முற்பட்டதும் அதன் எதி

ரோவி உலகெங்கும் கேட்கிறது. பாலன்தீன் விடுதலை வீரர் கள் களத்தில் நின்று கவிதைகளும் சிறுகதைகளும் சிருஷ்டிக்கும் பொழுது அவை உலகின் பல பாகங்களில் பேரு பிடிப்பவர்களின் இதய ஒவியாக அமைந்துவிடுகின்றன. தென்னூபிரிக்காவில் மிருகங்களிலும் கேவலமாக மக்கள் நகக்கப்படுவதை எதிர்த்துப் போரிடுவோரின் தீதங்கள், வேறு பல நாடுகளில் மக்களின் ஆத்மராகங்களாக அமைந்து விடுவதைப் பார்க்கிறோம். இதுவே இலக்கியத்தின் சர்வதேசியத்தன்மை. “தேசிய இலக்கியங்களிலிருந்தும் தல இலக்கியங்களிலிருந்தும் ஒர் உலக இலக்கியம் உதயமாகிறது” என்று மார்க்ஸ் மொழிந்தது கண்முன் காணும்படியாய் இருக்கிறது.

இன்னொரு விதத்திலும் இலக்கிய சர்வதேசியத்துவம் எமக்குத் தேவையாயுள்ளது. என்னிலிருந்து என்னைய பிழிந்தெடுப்பதுபோல, இலக்கியங்களிலிருந்தே அவைபற்றிய ‘இலக்கணம்’ வரையறை செய்யப்படுகிறது. பல நூற்றுண்டு களாக வழங்கிவரும் மரபுவழிப் பாடல்களுக்கும் ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் விதிகளும் விளக்கங்களும் நிறைய இருக்கின்றன. கல்வி, கேள்விகளில் வல்லவராயிருந்து உர்கள் தம்மைப் போன்றவர்களுக்காகப் படைத்த இலக்கியங்கள் அவை ஆனால், புரட்சிகர இலக்கியம், எழுச்சி பெறும் மக்களின் இதயத்துடிப்பினை எழுத்தில் வடித்து வழிகாட்ட முந்படுவன. ஆகையால், அவற்றுக்குப் போதிய முன்மாதிரி களும் உதாரண விளக்கங்களும் ஒரு குறிப்பிட்ட மொழியிலேயே இருத்தல் சாத்தியமல்ல. உலகின் பல மொழிகளிலும் படைக்கப்படும் மக்கள் கலை - இலக்கியமெல்லாம் - முற்போக்கு ஆக்கங்களைல்லாம் - பொதுச் சொத்துக்கள். அவை பொதுவான களஞ்சியத்தில் இருப்பவை. அவை ஒன்றுக்கொன்று முன்மாதிரியாயும் வழிகாட்டியாயும் அமைந்து பரஸ்பரம் ஒன்றையொன்று தழுவிச்செல்வன. அவற்றிலிருந்துதான் முற்போக்கு இலக்கியங்களுக்கு ‘இலக்கணம்’ வகுக்கமுடியும்.

உதாரணமாக, கவியரங்கப் பாடல்களை எடுத்துக்கொள் வோம். வாய்மொழியாக இலக்கியம் வழங்கிவந்த பள்ளடைக் காலத்திலிருந்து, அரங்கக் கவிதைகளுக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்துவந்துள்ளது. ஆனால், ஓக்காலத்தில் அச் சிட்ட நூல்களைப் படிக்கும் வழக்கம் பெருகியிருக்கும் குழ் நிலையில் கவியரங்கங்கள் பல சமயங்களில் சம்பிரதாயமாகவே அமைந்துவிடுகின்றன. ஆயினும் மக்களைத் தொடும் பிரச்சினை களையும் இயக்கங்களையும் சார்ந்த கவிதைகளை இன்றும் அவர்கள் ஈடுபாட்டுத்தனும் பேரார்வத்துடனும் கவைப் பறதக் காண்கிறோம். ‘புதுக்கவிதை’ படைக்கும் சிலர், தற்காலக் கவிதை கண்ணால் மௌனமாக வாசிப்பதற்கே அன்றி குரலெடுத்துப் படிப்பதற்கல்ல என்று வாதிடுவர். கவியரங்கக் கவிதைகளைவிட, எழுதிப் பிரச்சிக்கும் கவிதை களே தரமுயர்ந்தவை என்று குதர்க்கம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை நமக்கு மட்டும் உரியதா?

அன்மையில் சிலைக் கவிஞர் பப்லோ நெருடாவின் சுயசரிதையைப் படித்தேன். ‘கவிதை ஒரு தொழில்’ என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு எழுதியிருக்கக் கண்டேன்:-

“ ஆரம்ப காலத்திலே தனிமையிலிருந்து எனது கவிதை நூல்களை எழுதியபோது கவிதை பற்றிக் கொண்டிருந்த எண்ணம் பிற்காலத்தில் முற்றிலும் மாறிவிடும் என்று நான் கணவிலும் கருதவில்லை. சதுக்கங்களிலும், வீதி களிலும், தொழிற்சாலைகளிலும், விரிவுரை மண்டபங்களிலும், நாடகக்கொட்டகைகளிலும், தோட்டங்களிலும் எனது கவிதைகளைப் பாருவேன் என்று அப்பொழுது நான் நினைத்திருக்கவில்லை. சிலி நாட்டின்

முலை முடுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன், அங்கெல்லாம் விடதூகளைத் தூவுவதுபோல மக்களிடையே எனது கவிடதூகளைப் பறப்பியிருக்கிறேன்.''

எமது கவிஞருக்கு இத்தகைய செய்தி கவையான தகவலை மட்டுமல்லாது, பயனுள்ள படிப்பினையையும் தர முடியும் அல்லவா? தன்னைப்பற்றிக் கூறுகின்ற அதேவேளையில் நமது காலத்தில் கவிஞர்தயின் பண்பையும் பணியையும் பற்றி நெருடா இரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்,

கோடி வழக்கான தொடரை (1982) புதிய கட்டுளை அவினாஸ்தாப்பிரம் என்றும் அழையப்படுகிறது. கே. ரகுநாதன் உதவியது. இதற்கிணக ஆர்ஜான் கூமரத்தொடரை என்றும் அழைகிறீர்கள் பிரேரங் பார்க்கிள்கில் மூலமாகவே செய்துகொண்டு வருகிறது. இதற்கிணக ஆர்ஜான் கூமரத்தொடரை என்றும் அழைகிறீர்கள் பிரேரங் பார்க்கிள்கில் மூலமாகவே செய்துகொண்டு வருகிறது.

12

ஒரே உலகம்

மனித சமுதாயம் நாகரிக வாழ்க்கை வாழுத் துவங்கிய காலமுதல் கண்டுவந்துள்ள பெருங் கணவுகளில் ஓன்று ஒரே உலகம் உருவாகுதல் வேண்டும் என்பதாகும். உலகியல் அடிப்படையில் மட்டுமன்றி ஆன்மீக அடிப்படையிலும் பேதங்கள் அற்ற ஒருமையை சமய தத்துவங்கள் இலட்சிய மாச்க குறிப்பிட்டு வந்துள்ளன. சமுதாய வரலாற்றை எடுத்து நோக்கினால் பெரியவொரு முரண்பாடு இருந்து வந்திருப்பது பலனாகும். ஒருபுறம் சகவிதமான எல்லைகளையும் வரம்புகளையும் வேறுபாடுகளையும் கடந்த பொதுமையை மனிதன் விழைந்து வந்திருக்கிறான்; மறுபுறம் குலம், சாதி, ஊர், நாடு, மொழி, இளம், நிறம் முதலிய எத்தனையோ ஊனர்வுகள் அவணைப் பாதித்துப் பேதித்து வருவதையும் காண்கிறோம். அபேதத்தை அவாவும் மனிதன்தான் பேதப் பட்டும் கிடக்கிறன. இது மனுக்குலம் அனுபவித்து எதிர் நோக்கும் மாபெரும் முரண்பாடு,

நயத்தகு நாகரிகம் கண்ட சமுதாயங்களிலெல்லாம் தத்தம் எல்லைகளைக் கடந்து உலகெலாம் தழுவும் உயர்ந்த குறிக்கோள் காலந்தோறும் எழுந்திருக்கக் கானுகிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற பழந்தமிழ்க் கவிஞரும்,
மனுக்குலம் ஓன்று; மானிடம் ஓன்று
என்று பாடிய கிரேக்கப் புலவனும் அகன்று விரிந்த கரட்சி

யுடையராகவே இருந்தனர். அவர்கள் அறிந்த உலகம் இன்றைய உலகம் அன்று. கணியன் பூங்குன்றன் கண்ட 'உலகம்' சிற்றுரார்களின் தொகுதியே. ஆயினும் சிற்றுரார்களி னாடாகப் பேருலகு ஒன்றனைக் கண்ட அற்புதுக் காட்சி அவனைச் சாரும். பிளேற்றேவும் அவ்வாறே கிரேக்கத் தீவு கஞ்கும் அப்பால் மாணிடத்தின் அடிப்படை ஒருமைப் பாட்டைக் காட்சியிற் கண்டான்.

மனுக்குவத்தின் வரலாற்றிலே ஒரே உலகத்தைப் பல நாற்றுண்டுகளாகச் சமய ஞானிகளே விவரித்து வந்தனர். ஒரு வகையான ஆண்மீகப் பொதுமையும் ஒருமைப்பாடும் அவர்களை உந்தியது என்பதில் ஜயமில்லை.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
என்ற குரல் அத்தகையதே. பல்வேறு சமயங்களும் தமது கோட்பாடுகளின் அடிப்படையில் பரந்த ஓர் உலக அமைப்பைக் கணவு கண்டன. எனினும் ஒவ்வொரு சமயமும் நாளைடவில் பிளவுபட்டுப் பின்னப்பட்டு பேதங்களைப் பெருக்கிக்கொண்டது. அந்த வகையில் சமயங்கள் விதந் துரைத்த ஒருவகை கோட்பாடு நடைமுறை சாத்திய மற்றதாயிற்று. தனிப்பட்ட ஞானியரின் மானதக் காட்சியாகவே அது இருந்துவந்துள்ளது. மனுக்குவத்தின் நாளாந்த வாழ்க்கைக்குரிய மார்க்கமாக அது மலரும் வாய்ப்பு உண்டாகவில்லை.

மதங்களைப் போலவே காலத்துக்குக் காலம் தோன்றிய பேரரசுகளும் தமது ஆணைக்குட்பட்ட பரந்த உலக அரசுகளையும் அமைப்புக்களையும் கணக்கெண்டன. அலெக்ஸாந்தர் முதல் ஆங்கிலேயர் வரையில் உலக சாம்ராச்சியத்தை உருவாக்க முயன்றனர். ‘‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம்’’ என்று பிரித்தானியப் பேரரசு ஒரு காலத்தில் உயர்வாகப் பேசப்பட்டது. நமது கண் முன்னேயே அது உருக்குலைந்து சிற்றரசாய்ச் சிறுமைப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

பிறரை அடிமைப்படுத்திப் பலாத்காரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட எந்த பேரரசும் உலக அரசாக உருவாக முடியாது.

இன்னெனுரு விதமாக நோக்கினால், உலகிலே முதலாளித் துவம் வளர்ச்சியற்ற காலப்பகுதியிலேயே பொருளாதார - பெளதீக - தேவைகளின் இன்றியமையாமையால் ஒரு பொது வான உலகத்தன்மை உருவாகியது. முற்பட்ட காலத்து ஒருவகுக் கோட்டாடுகள் கணவுகள்; முதலாளித்துவம் தோற்று வித்த நடைமுறைத் தத்துவம். கார்ல்மார்க்ஸ் தனக்கே யுரிய நடையில் இதனைச் சுவைபட விவரித்தார்:

உலகச் சந்தையைச் சுரண்டுவதன்மூலம் பூர்ண்ணவா வர்க்கம், ஒவ்வொரு நாட்டின் பொருளுற்பத்திக்கும் பொருள் உபயோகத்திற்கும் ஒரு பொதுவான உலகத் தன்மையை அளித்திருக்கிறது. புதிய தொழில்களின் உற்பத்திப் பொருட்கள் உள்நாட்டில் மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உபயோகிக்கப்படுகின்றன.... . தேசங்கள் உலக ரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன; பெளதீகப் பொருளுற்பத்தியைப் போலவே, அறிவுப் பொருளுற்பத்தியிலும் இதே நிலைமை. தனிப்பட்ட நாடுகளின் அறிவுப்படைப்புகள் பொதுச் சொத்தாகின்றன. ஒருதலைப்பட்சமான தேசி யப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மென்மேலும் அசாத்தியமாகின்றன. மிகப் பல தேசிய இலக்கியங்களிலிருந்தும் பிரதேச இலக்கியங்களிலிருந்தும் ஒரு உலக இலக்கியம் உதயமாகிறது.''

இவை முதலாளித்துவ சகாப்தம் தோற்றுவித்த வாய்ப்பான அம்சங்கள். ஆனால் முதலாளித்துவம் தனது உள்ளார்ந்த முரண்பாடுகள் காரணமாக மனுக்குலம் ஓற்றுமையாகவும் அமைதியுடனும் வாழ்வதற்குத் தடையாக அமைந்துவிடுகிறது. சுரண்டல் போட்டி, ஆக்கிரமிப்பு, யுத்தங்கள் முதலியனவும் முதலாளித்துவ சகாப்தத்தில் உலக ஸாவியனவாக உள்ளன. இந்நிலையிலேயே சோஷலிஸம் முத

லாளித்துவத்தின் கொடுமையை நீக்கிப் புதியதொரு சமூக அமைப்பை உருவாக்கும் மார்க்கத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியுள்ளது. சோஷவிலஸ்த்திலே “மனிதர் உணவை மனி தர் பறிக்கும் வழக்கம்” இல்லாமையால் பேதமும் குரோத மும் மறைய வாய்ப்புண்டு.

ஆனால் சோஷவிலஸ் மந்திரக்கோல் அன்று. அதன் பெயரில் அமானுஷ்ய சக்தி எதுவும் இல்லை. அதனையும் மக்களே உருவாக்கிச் சிறப்புற நடத்தவேண்டும்.

எல்லோருக்கும் உலகம் ஒன்று

இருஞும் ஒன்று ஓளியும் ஒன்று

என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடுவது சமத் துவத்தின் இலட்சிய நிலையைக் காட்டுகிறது. ஆயினும் அது ஏம் மனித முயற்சியினுலேயே மாண்புற அமைத்து நிறுவப் படவேண்டியுள்ளது. சோஷவிலஸ் புதிய சமூக அமைப்பை ஒரளவு எளிதாக உருவாக்கிவிடலாம். ஆயினும் புதிய மனி தன் உருவாகுதல் அத்துணை எளிதான் காரியம் அன்று. பல நாற்றுண்டுகள் பழகிப்போன எண்ணங்களும் உணர்வு கணும் சோஷவிலஸ் சமுதாயத்து மனிதருள்ளும் மன்றிக் கிடப்பதில் வியப்பெறுவியல்லை, அவை சோஷவிலஸ்த்தின் உயிருக்கே உலை வெங்கவும் கூடும். ஆயினும் சமத்துவத் தின் அடிப்படையிலேயே என்றே ஒரு நாள் ஒரே உலகம் சாத்தியப்படும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடால்களிலே பலவிடங்களிற் கூறுவதுபோல, அணவருக்கும் ஒரே நிதி, ஒரே கடவுள், ஒரே காற்று, ஒரே நீர், ஒரேவானம், ஒரே பூமி, ஒரே பாதை, ஒரே தீர்ப்பு என்பது போன்ற நிலை தோன்றப் பல காலமாகலாம். ஆயினும் முன்னெக்காலத் திலும் இருந்ததைவிட எதிர்காலத்தில், ஒரே உலகம் உதய மாருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதில் ஜயமில்லை. இன்றைய காலகட்டத்தில் தொடர்பு சாதனங்கள் ஒருவ கத்தை நடைமுறை சாத்தியமாக்கியுள்ளன. முதலாவித் துவம் தொழிற்கருவிகளையும், தொடர்பு சாதனங்களையும் ஏகபோக உரிமையின் அடிப்படையில் துஷ்பிரயோகம் செய்வது வெளிப்படை. ஆனால் ஒருமைப்பாடும், சமத்துவமும்

உண்மையாக உலக ரீதியாக ஏற்படும் போது, தொடர்பு சாதனங்கள் உலகத்தை ஒரு கிராமமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமி :லை. சகல எல்லைகளையும் வரம்புகளையும் கடக்கும் சக்தி இன்று தொடர்பு சாதனங்களுக்கே உரியது. ஆனால் அவை மனுக்குலத்தை ஆக்கப்பாதையில் நடத்திச் செல்லாமல் அழிவுப்பாதையிலே இட்டுச் செல்கின்றன. அதற்கான அடிப்படைக் காரணத்தை அகற்றி, சமத்துவம் பூரணமாக நிறைந்த புதியதோர் உலகினைப் படைக்கும் கட்டத்தில் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற வாசகம் கனவாகவன்றி நனவாகும், அதுவே ஒரே உலகின் உணர்வு வெளிப்பாடாகவும் இருக்கும். ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே’.

(1982) கிருதயுகம்

கிருதயகமும் கேடில்லா வாழ்வும்

13

நவீன தமிழிலே ‘பொற்காலம்’ என்ற சொற்றெடுப்பு
பெருமைக்காயிருப்பதைப் பலரும் அவதானித்திருப்பர்.
Golden Age என்ற ஆங்கிலத்தொடரின் தமிழாக்கமே
பொற்காலம் என்னும் தொடராகும். ஒரு நாட்டின் அல்-
லது இனத்தின் வரலாற்றிலே குறிப்பிட்ட ஒரு காலப்பகுதி
மகோண்னதமானதாக இருப்பதாகவும் அக்காலப்பகுதிக்குப்
பின்னர் வாழ்கின்றவர்கள் சென்றோமின்த அச்சிறப்பு மிகக்
காலப்பகுதியினைப் பொற்காலம் என பழங்குவதும் பல
இன மக்களின் வரலாற்றிலே நாம் காணுவதொன்றாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் தமது வரலாற்றின்
தொடக்கத்திலே உன்னதமான பொற்காலம் ஒன்று நில
வியது என்றும், அதன்பின் படிப்படியாக இழிநிலை வளர்ந்து
வந்துள்ளது என்றும் ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழ
மாகப் பதிந்துள்ளது. உதாரணமாக தமிழ் நூல் வரவாறு
என்னும் நூலிலே பாலூர் கண்ணப்ப முதலியார் பின்வரு
மாறு எழுதியிருப்பதைக் காணலாம். “பழங்காலம் பொற்
காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நவி நாகரிகராய் வாழ்ந
தனர். தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந
தனர். இலக்கிய வளத்திற் சிறந்து விளங்கினர்”. கண்ணப்ப
முதலியாரின் கூற்று வகைமாதிரிக்குப் பொருத்தமானது.
கடந்த ஒரு நூற்றுண்டுக்குள் ஆயிரக்கணக்கான தடவைகள்
இக்கூற்று வெவ்வேறு வடிவங்களில் ஒலித்துவந்துள்ளது.
பொற்காலம் எது என்பது குறித்துச் சிலவிடையே கருத்து

வேறுபாடு இருத்தல்கூடும்; ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த’ மூவெந்தர் ஆட்சிக்காலமே பொற்காலம் என்றும், ‘அவனி முழுதாண்ட’ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஆட்சிக்காலமே பொற்காலம் என்றும் இரு சாரார் வாதிடுவர். அது எவ்வாரூரினும், குறைகள் எவையும் அற்ற நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்காலம் ஒன்று முன்னர் ஒரு காலத்திலே இருந்தது என்பதே இவ்வாதத்தின் அடிப்படையாகும்.

இக்கருத்து நம்பிக்கையின்பாற்பட்டதாகும். ஆராய்ச்சி முடிபு அன்று ஆயினும் ஆராய்ச்சிகள் நிறைந்தனவாய்க் கொள்ளப்படும் நல்லை காலப்பகுதியிலேயே தமிழின் பொற்காலம் பற்றிய கோட்பாடு உறுதியும் வேகமூம் பெற்றது என்பதும் கருத்தக்கதே. சங்க நூல்களிற் பெரும்பாலன வும் சிலப்பதிகாரம், மணிபேகலை முதலிய காப்பியங்களும், தொல்காப்பியம், இறையனார் அகப்பொருளுரை முதலிய இலக்கண நூல்களும் அச்சிற் பதிப்பிக்கப் பெற்று வெளி வந்ததை அடுத்தே பழந்தமிழர் வாழ்ந்த பொற்காலம் பற்றிய எண்ணம் எழுந்தது. எனினும் இடைக்கால உரையாசிரியர்களும் வேறு சிலரும் பழங்காலத்தைப்பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தனமை மனங்கொள்த்தக்கதே. இலக்கிய மரபிலே முற்பட்ட புலவரைச் சான்றேர் என்றும், அவருக்குப் பின்வந்தோரைப் பிற்சான்றேர் என்றும் தர வேறுபாடு கண்டனர் உரையாசிரியர்கள்.

வடமொழி வாயிலாக வளர்ந்த பெளராணிக மதமும் காலப் பாகுபாட்டைக் கணக்கிட்டுக் கூறும்பொழுது நான்கு யுகங்கள் பற்றிக் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம். புராணங்கள் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய சதுர் யுகங்களையும் அவற்றின் இயல்புகளையும் இறங்குவரிசையிலே விவரிக்கின்றன, கிருத யுகத்தைத் தொடர்ந்து வரும் மற்றைய யுகங்களின் கால அளவுகள் குறைந்திருப்பது மட்டுமன்றி மற்றைய யுகங்களிலே அதருமழும் அதிகரிக்கும் என்பது பெளராணிக நம்பிக்கை.

மனுதர்ம் சாஸ்திரம் இது சம்பந்தமாகப் பின்வருமாறு பேசுகின்றது :-

“கிருத யுகக் கால எல்லை மொத்தம் நாலாயிரத்து எண் ஐநூறு தேவ வருடங்கள். திரேதா யுகம் மூவாயிரத்து அறுநூறு, துவாபர யுகம் ஈராயிரத்து நாலூறு, கலி யுகம் ஆயிரத்து இருநூறு தேவ வருடங்கள் எனக் கொள்க.

கிருதயுகத்தில் சத்தியமும் தருமமும் நான்கு காலங்களுடன் இருந்தன. இக்கால எல்லையில் அதருமத்தால் விளைகின்ற துன்பங்கள் மானிடர்களை அணுகுவதில்லை. மற்ற யுகங்களிலே மானிடர் அதரும் முறையில் ஈட்டும் பொருள், கல்வி ஆகியவற்றின் காரணமாக, சத்தியமும் தருமமும் ஒவ்வொரு காலமாகக்குறைநின்றன.

கிருதயுக மாந்தர் தருமமன்றி வேரேன்றையும் அறிய மாட்டாதவராய் வாழ்வதனால் அவர்கள் எண்ணியதெல்லாம் கைகூடப் பெறுகிறவராகவும், தம் மிச்சையாக நாலூறு வருடங்கள் உயிர் வாழ்பவராகவும் இருக்கின்றனர். மேலும் தவம் முதலான சாதனைகளால் நாலூற்றுக்கு மேற்பட்ட காலமும் சீவித்திருக்க அவர்களால் முடிந்தது. மூன்று யுகங்களிலும் மானிடர் வயதும் முறையே நூறுண்டுகள் வீதம் குறைந்து கொண்டே போகிறது.”

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலே, பாரத யுத்தம் நடந்த காலந்தொட்டு - அதாவது ஏறத்தாழ இந்திய வரலாற்றுத் தொடக்கம் முதற்கொண்டு - கலியுகம் நடப்பதாக நம்புகின்றனர். கலிகாலம் கெட்ட காலம். கிருத யுகத்திலிருந்து மனுக்குலம் மூன்னேறுவதற்குப் பதிலாக வளர்க்கி குன்றி வந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்ற தொக்க கவனிக்கலாம்.

இந்திய கலாசாரத்தைப்போல தொல்காலப் பெருமை வாய்ந்த கிரேக்க இதிகாச மரபிலும் இத்தகைய ஒரு நம் பிக்கை இருந்தது. தமது இனத்தின் ஆரம்ப காலத்தில் இயற்கையின் மத்தியில் மக்கள் இன்பமாக வாழ்ந்த பொற் காலம் ஒன்று இருந்தது என்று கிரேக்க ஆதி கவிகள் கருதி னர். ஆதி கவியாம் ஹோமருக்குப் பின்வந்த பெளராணிக்க கவிஞர்கள் ஹீசியட் ஜந்து யுகங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவை முறையே பொற்காலம், வெள்ளிக்காலம், வென்கலக் காலம், வீரபுருஷர் காலம், இரும்புக் காலம் ஆகியன. தான் வாழும் காலம் ஓளியற்ற - பெருமையற்ற இரும்புக் காலம் என்பது ஹீசியட்டின் கருத்து. முன்சுறிய காலங்கள் - யுகங்கள் படிப்படியாகத் தரங்குன்றித் தகைமையிழந்திருப்ப தாக அவன் நம்பினான். அவனது பாகுபாட்டின் அடிப்படையிலேயே மேற்குலக வழக்கிலே 'பொற்காலம்' என்ற கோட்பாடு உருவாகியது.

உலோகங்களின் பயன்பாட்டு வரலாற்றினை உலக ரீதியாக நோக்கும்பொழுது இலகுவில் உருக்கிப் பயன்படுத்தக் கூடிய பொன், வெள்ளி முதலிய உலோகங்களுக்குப் பின் னரே இரும்பு பயன்படுத்தப்பட்டது என்பது புலப்படும். அந்த வகையில், ஹீசியட்டின் பாகுபாடு நாகரிக வரலாற்றுச் செய்திகளை ஆதாரமாய்க் கொண்டது என்று சிலர் கருதுவார். நவீன தமிழ் ஆய்வாளர் சிலர், குறிஞ்சி, மூல்லை, மருதம், நெய்தல் என்ற நிலப்பாகுபாடும் அதனடியாகப் பிறந்த ஒழுக்கப் பாகுபாடும் புராதன வேட்டுவ நிலையிலிருந்து வாணிபம் வளர்ந்தோங்கிய பட்டின நாகரிகம் வரையில் தமிழர் கண்ட வாழ்வியல் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாகக் கூறுவதைக் காண்கிறோமல்லவா? இவை ஆராய்ச்சிக்குரியன.

இருபதாம் நூற்றுண்டிலே வாழும் நாம் இரும்பின் பயன்பாட்டுடனேயே மனித நாகரிக வரலாறு உறுதியாக முன்னேறத் துவங்கியதெனக் கருதுகிறோம். ஆனால் ஹீசியட் அவ்வாறு எண்ணவில்லை. நாட்களும் வேலைகளும் என்ற

புராண முறையிலமைந்த தனது நூலிலே, பின்வருமாறு கூறியுள்ளான்;

“ஜிந்தாம் காலப் பகுதியைச் சேர்ந்த மாந்த ரிடையே நாம் வாழ வேண்டுமென்பது தெய்வ சங்கற்ப மாயில்லாது போன்றது. நான் இக்காலத்துக்கு முந்தியோ அல்லது பிந்தியோதான் வாழ விரும்புவேன். ஏனெனில் இப்பொழுது இரும்பு இன் மனிதர் வாழ்கின்றனர். நமது யுகம் இரும்பு யுகம்.”

தனது காலத்து மக்கள் மீதும் விவகாரங்கள் மீதும் கவிஞருக்கிருந்த மன வெறுப்பு வெளிப்படை.

பொற்காலம் என ஒன்றை வருணக்கும்பொழுது அக்காலப்பகுதியிடன் சிறப்பெல்லாம் முடிந்துவிட்டது என்னும் என்னைம் உட்கிடை. அச்சிறப்பை மீண்டும் பெறத் துடிப்படகே பலருக்கு இலட்சியமாக அமைந்துவிடுகின்றது. இத்தகைய உணர்விற்கு இந்திய வைதிக சமயக் கோட்பாடு களும் ஆதாரமாய்மைந்தன. சமய உண்மைகளை ஞானிகள் இறை வாயிலாகப் பெற்றுவிட்டனர் என்றும், இனிப் பெறக்கூடியது இல்லை என்றும் வேத வழக்கினைப் பிரமாண மாகக் கொள்வோர் கூறுவர். ‘‘எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்’’ என்பதன் அடிப்படையும் இதுவே.

பொற்கால உணர்வானது போதிய செயற்பாடின்மையால், இயக்க மறுப்புக் கருத்துக்கள் நிலவுவதால் - சமூகத் திலே நிலைகொண்டிருக்கும் தேக்கத் தத்துவமாகும். பழைய பொற்கால மட்டுமன்றி, அதைக்காட்டிலும் சிறப்பான புது யுகத்தையும் மனிதனே தனது முயற்சியாலும் சமுதாயப் புரட்சியாலும், இயக்கத்தாலும் நிறுவலாம் என்ற உணர்வும் இக்காலத்திலேதான் வேகம் பெற்றுள்ளது. இந்த உணர்வின் வெளிப்பாடாகவே அமரகவி பாரதியாரும்,

வீழ்க் கலியின் வலியெல்லாம்
கிருத யுகந்தான் மேவகவே
என்றும்,

பொய்க்கும் கலியை நான் கொன்று
 பூலோ கத்தார் கண்முன்னே
 மெய்க்குங் கிருத யுகத்தினையே
 கொணர்வேன் தெய்வ விதியிஃதே
 என்றும்,

கிருத யுகத்தைக் கேடி ஸ்ரி நிறுத்த
 விரதம் நான் கொண்டான்
 என்றும் மன உறுதியுடன் பாடினார்.

சுருங்கக்கூறின், கிருதயுகம் என்ற தொடரில் கவிஞர் தமது காலத்து உயரிய இலட்சியங்கள் பலவற்றை அடக்கி விடுகின்றார்.

இலக்கிய கர்த்தாக்கானும், பெளராணிகர்களும் யுகங்களைப் பற்றிப் பேசிப் பாடுதல் ஒருபுறமிருக்க, மச்களும் பொற்காலத்தைத் தமக்குப் பற்றுக்கோடாகக் கொள்வதுண்டு. முடியுடையுமேந்தர் ஆட்சியும், உறந்தை போன்ற இடங்களிலிருந்த அறங்காறவையங்களும் அக்கால மன்னர்கள் மக்கள்மீது திணித்த வர்க்க ஆட்சியையே காட்டுகின்றன. இரத்த உறவினராய் ஒரு தாய் வயிற்றிலே பிறந்த நேசபாசத்துடன் இயற்கையின் மத்தியில் வாழ்ந்த குலமரபுக் குழுக்களின் அழிவின்மீதே அரசு - வர்க்க ஆட்சி - தோன்றியது. அந்த ஆளும் வர்க்கத்தின் வழிவழி வரும் இன்றைய அதிகார வர்க்கம், முவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற்காலமாகச் சித்திரித்துக் காட்டுவதைக் காண்கிறோம். ஆனால் சாதாரண மக்களோ அடிமனத்திலே பசிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடிவாழையாகப் பேணி வைத்துள்ளனர். ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்களின் இதயவேட்கையாகும். அந்த வகையில் பொற்காலம் என்ற கோட்பாடு புனித

மான சில குறிக்கோள்களைப் பாதுகாத்து வருகிறது என்றும் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களையுடையதாயிருப்பினும், மனதந்து போன, வள்க்க பேதமற்ற சமுதாயத்தை நினைவுக்கருவதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு,

“ இல்கூ என்ற கொடுமை உலகில்
இல்லையாக வைப்பேன் ”

என்று பாரதி பாடியபொழுது அவனது குரலிலே மக்கள் விழுப்பும் எதிர்காலப் பொற்காலம் இடம் பெறுகிறதன்கீரு! கிருதயகம் சென்ற காலத்தின் சிறப்பு அன்று. இனிலும் காலத்தில் நிறுவப்பட வேண்டிய புதுயுக்கத்தின் நாமம் ஆகும்.

14

கவிதையும் தத்துவமும்

அன்னமைக் காலத்தில் புதுக் கவிதை பெருகி வந்துள்ளது. அதன் வரலாறு குறித்து வாதப் பிரதிவிவாதங்கள் நிகழ்சின்றனவாயினும், அது கடந்த இரு தலைப்பதங்களாக எழுத்தாளர் பலரை ஈர்த்து வந்திருக்கின்றதென்பதில் எது வித ஜெயமும் இருக்க முடியாது. யாப்பமைதி, ஒசைநயம், சொல்வளம் இவற்றிலே புதுக்கவிதை மரபுவழிக் கவிதைகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. (இவ்வேறு பாட்டைப் பிரக்ஞா ழர்வமாக மிகுவிக்கும் புதுக்கவிதையாளரும் இருக்கின்றனர்.) எனினும் வரலாற்று அடிப்படையிலும், ஒப்பியல் அடிப்படையிலும் நுனித்து நோக்கினால், புதுக்கவிதைகளிற் பெரும்பாலானவை, தன்னுணர்ச்சிப் பாடல்களே என்பது புலனாகும். தன்னுணர்ச்சிப் பாடல் பாரதி காலத்திலிருந்து தனிச் சிறப்புடன் விளங்கி வந்திருப்பதைப் பலரும் அறிவர். அதன் ளார்ச்சியிலும் மேனாட்டு இலக்கியச் செல்வாக்குகள் தொழிற்பட்டுள்ளன என்பதும் மனங்கொள்ள வேண்டியது ஒன்றாகும். ஆயினும், பாரதியும் அவனையடுத்து வந்த மறுமலர்ச்சிக் கவிஞருரும் கையாண்ட பாவகைகளையும் யாப்பமைதிகளையும் புதுக் கவிதையாளர் அறிவு ழர்வமாக நிராகரிப்பதைக் காணலாம். (இது பொதுப்படையான ஒரு போக்கேயன்றி விதிவிலக்கற்ற நியதியின்று.) அவ்வாறிருப்பினும், பொருள், உணவு, தொளி முதலியவற்றில் புதுக் கவிதையாளர் தன்னுணர்ச்சிப் பண்பினையே முதன்மைப் படுத்துகின்றனர் என்பதில் தடையில்லை. இன்னும் சொல்

லப்போனால், நவீன இலக்கியத்தின் ஆரம்ப காலத்திலிருந்து பரிசையித்து வந்திருக்கும் தன்னுணர்ச்சிப் பண்பின் தருச்சு ரீதியான வளர்ச்சி நிலையையே பெரும்பாலான புதுக்கவிதை கள் குறித்து நிற்கின்றன என்றும் கூறுதல் பொருந்தும். முற்பட்ட மரபுகளிலிருந்து விடுபட்டுத் தனித்துவமான முறையில் சுருக்கமான அமைப்பில் எழுதுவதே புதுக்கவிதை எழுத்தாளரின் பிரதான பண்பு எனக் கொண்டால், அது தன்னுணர்ச்சிப் பாடலின் வரைவிலக்கணமாகவும் அமைந்து விடுகிறது.

புதுக்கவிதையின் வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டத் திலே, குறிப்பாக, எழுத்து சஞ்சிகையின் ஆதரவிலும், வழி காட்டவிலும் ‘புதுக்கவிதைகள்’ வெளிவந்த தஸாப்தத் திலே, அவற்றில் தன்னுணர்ச்சிப் பண்பு குறைவாகவே காணப்பட்டது. தமிழிலக்கிய வரலாறு அறிந்தோருக்கு, நாயக்க மன்னர் காலத்துக் கவிதைகள் என்றும் வரட்சி மிகுந்த கவிதைச் சூழலே நினைவுக்குவரும். அதைப் போலவே மேற்கூறிய தஸாப்தத்திலே அதீத நம்பிக்கை வரட்சி, அந் தியமயப்பாடு, பாலியற் பிறழ்ச்சி, மனைவிகாரம், போலி மேதாவித்தனம், வக்கரித்த அழிகயல் நோக்கு, வரலாற் றுணர்வின்மை முதலியவற்றால் பாதிக்கப்பட்டு மேனுட்டு இலக்கிய ‘அலீ’களை எதிரொலித்து அசட்டுத்தனமாக ‘ஓலி முறிவுக் கவிதைகளை’க் கண்முடித்தனமாக நகல் செய்த எழுத்து வட்டத்தினர், ஏறத்தாழ அளிவருமே வடிவ அமை தியும் உணர்வுச் செறிவும் பொருளாழமும் பொருந்திய தன் னுணர்ச்சிப் பாடல்களை எழுதும் ஆற்றல் அற்றவராய் இருந்து தமை வியப்பிற்கு உரியதன்று. தன்னுணர்ச்சி என்று இலக்கியத் தற்கொலை செய்தவர்கள் கவிதையிற் சிறந்து விளங்காமை எதிர்பார்க்கக் கூடியதே. தன்னுணர்ச்சிப் பாடலின் வெற்றிக்கு வீரூர்ந்த மொழியாட்சி இன்றியமையாதது. தமிழின் உயர்நிலையை உணர்ந்தவர்தாம் உண்மையான புதுக்கவிதையை எழுத இயலும். ஆனால் எழுத்து வட்டத்தினர் பெரும்பாலானேரின் பலவீனமே மொழித்திறன் இன்மை தான்.

ஆயினும், இலக்கிய வரலாற்றிலே நாம் அடிக்கடி காண்பதுபோல, எழுத்து வட்டத்தினரின் நலிவுப் போக்கிற்கு எதிர்விளைவாகவும் காரணமாகவும் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் சிற்றேஞ்சுகள் சில, புதுக் கவிதையை நெறிப்படுத்தத் துவங்கியதையுடுத்துப் பல புதுக்கவிதையாளர் தன்னுணர்ச்சிப் பாடல்களை இயற்றுவாராயினர். இலங்கையில் முருகையன், கைலாசபதி, சிவத்தம்பி முதலாயினாரும். தென்னகத்தில் சிதம்பர ரகுநாதன், நா. வானமாமலை, அக்கினி புத்திரன் போன்றேரும் அவ்வப்போது எழுதியகட்டுரைகள் புதுக்கவிதை ஆரோக்கியமான திசையில் இறங்குவதற்கு உதவின என்னாம். குறிப்பாக வானமாமலையின் விமர்சனங்கள் அறுபதுகளில் வந்து குவிந்த போலிப் புதுக்கவிதைகளை அம்பலப்படுத்தி அவற்றின் பலவீனங்களை எடுத்து விளக்கின. இவற்றின் பயனாக, தத்துவ லீச்சம், தமிழ்த் திறனும், தனித்துவமும், பொருள் தெளிவும், கருத்து அழுத்தமும், கலைநயமும் வாய்க்கப்பெற்ற புதுக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக வானம்பாடி இதழை மையமாகக் கொண்டு முகிழ்ந்த கவிஞர்கள் தத்துவார்த்த வேறுபாடுகள் உடையவராய் இயங்கின்றெனினும், மொத்தத்தில் செழுமையான கவிதைகள் பலவற்றைப் படைத்தளித்தனர் என்பதை எவரும் மறுக்க இயலாது. காமராசன் முதல் கணகராசா சாருகப் புதுக்கவிதையாளர் வரிசை இன்று குறிப்பிடத்தக்க தாய் உள்ளது. எழுத்து வட்டத்தைச் சார்ந்திருந்த இரண்டொரு புதுக் கவிதையாளர் எழுபதுகளில் நசி விலக்கியப் போக்கைவிட்டு விலகிச் சென்றுள்ளமையும் கவனிக்கத் தக்கதே. முற்போக்கு நெறியை நோக்கி நிற்கும் புதுக் கவிதையாளர் பலரது ஆக்கங்கள் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையில் எழுதப்பட்டு, பிரசடனப் பண்பினைப் பெற்றிருப்பினும் கூர்ந்து கவனித்தால், அவற்றிலே தன்னுணர்ச்சிப் போக்கு ஆழமாகப் படிந்திருப்பதைக் கண்டு கொள்ளலாம். மானுடத்தின் குரலே தன்னுணர்ச்சிப் பாடல்களாக ஒங்கி ஒலிக்கிறது என்பதில் ஜியமில்லை. தனிப்பாடல் என்ற பெயரில் பல நூற்றுண்டுகளாக நிலவி வந்த கவிதை வடிவமே, பத்தொன்பதாம் இருபதாம் நூற்றுண்டுத் தமிழிலே குழ்நிலை

களுக்கு இயைய மாற்றம் பெற்றுத் தன்னுணர்ச்சிப் பாடலாக விளங்கியது. தனிமனித வாதத்தின் தோற்றமும் எழுச்சியும் அத்தகைய உருமாற்றத்திற்கு முக்கிய ஏதுக்களாய்மைந்தன. அதன் தொடர்ச்சியான வளர்ச்சியில் மற்ற ரெருப படித்திலோ தற்சமயம் வளம்பெற்று வரும் புதுக் கவிதைகள் எனலாம்.

இவ்விடத்திலே ஒரு பிரச்சினை எழுகின்றது. கைத்தொழில் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளிலே சமுதாய உறவுகளின் பிரதிபலிப்பாகத் தனி மனித வாதம் உச்ச நிலையை அடைந்துள்ளது. மனிதருக்குப் பதிலாக யந்திரங்களும் கண்ணிகரும் பல கருமங்களைக் கவனிகின்றன. மனிதத் தன்மை மறந்து போகுமளவிற்கு யந்திர நாகரிகம் வியாபித்துள்ளது. மனிதருக்கும் மனிதருக்கும் உள்ள உறவைவிட மனிதருக்கும் கருவிகளுக்கும் உறவு முக்கியப்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்மைவிலே சூன்யத்தைக் கூட சில மேனைட்டுக் கவிஞர்கள் தன்னுணர்ச்சிய் பாடலாக இயற்றுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

ஆனால் நமது கவிஞர்கள் வாழுகின்ற சமுதாய அமைப்பும் உறவு முறைகளும் வேறு. அடிப்படையான ஐந்நாயக உரிமைகளுக்குக் கூட சமூக ரீதியாக அணிதிரண்டு, இயக்கங்கள் நடத்தி எத்தனையோ விஷயங்களைச் சாதிக்க வேண்டியுள்ளது. அதற்குத் தகுந்த தத்துவம் அத்தியாவசியமாய்ரிருக்கிறது. முதலாளித்துவ சமுதாயங்களிலே—நகர நாகரிகத்தின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டுள்ள மேற்கத்திய சமுதாயங்களிலே—தன்னுணர்ச்சிப் பாடல்களின் சமனற்ற வளர்ச்சியிலே, தத்துவங்களை நிராகரித்துவிடும் போக்கும் காணப்படுகின்றது. கோட்பாடுகள் மனித சிந்தனைக்குத் தளையாக அமைகின்றன என்பது அவ்வாறு கருதுவோரின் அடிப்படை வாதமாகும். அங்கு வியர்த்தவாதம் வெகு நாகரிகமான தாய்ப் போற்றப்படுவதிலும் வியப்பில்லை. அந்நிலையில் தத்துவச் சார்பற்ற பாடலே தலையாய தன்னுணர்ச்சிப் பாடல் என்று தருக்கம் புரிவோரும் உள்ளனர்.

இது குறித்துச் சற்றே சிந்தித்தல் தகும். பொதுவாய்க் கூறுமிட்டதுக் கவிதை வேறு, தத்துவம் வேறு என்பது பல ருக்கும் ஓப்ப முடிந்த ஒன்றே. தத்துவம் என்றதும் கருத்துப் படிவங்களையே நாம் நினைத்துக் கொள்வதுண்டு. கவிதை யென்றதும் அதன் விளைவையே சிறப்பாகக் கருதுகிறோம். நாம் என்னும் விளைவை உண்டாக்குவதிலே கவிதையின் உருவத்துக்கும் உரிய பங்கு உண்டு. இதனை மறுக்க முடியாது என்று சிலர் வாதிடுவர்.

நமது சமுதாயத்தில் எழுந்துள்ள பலவகைப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாடுகளில் அறிவுக்கும் உணர்ச் சிக்குமுள்ள பேதமும் ஒன்றாகும். நம் நாட்டிலே கல்விக் கூடங்களில் கலைப் பகுதிக்கும் விஞ்ஞானப் பகுதிக்குமுள்ள தாரதம்யியம் இத்தகையதொன்றே. (இன்றைய அரசாங்கம் சம்பள விஷயத்திற்கூட இயற்கை விஞ்ஞானிக்கும் சமூக விஞ்ஞானிக்குமிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கிறது) இரு கவர்ப் பிரிவாக—ஒன்றுக்கொன்று முரண்பட்டனவாக— அறிவும் உணர்ச்சியும், தூய அறிவியலும் தொழில் நுட்பமும், ஆய்வறிவும் உடலுழைப்பும் கருதப்படுதல் கண்கூடு. இவ்வடிப்படையில் எழுந்து சில விகற்பங்களுடன் வெளிவருவதே ‘இலக்கியத்தில் அரசியல் கலத்தல் கூடாது’ என்ற தூயமை வாதம். இதனை உரக்கக் கூறுவோர் கத்த இலக்கிய வாதிகள்.

அரசியலையும் தத்துவத்தையும் இலக்கியத்திலிருந்து விலக்கி வேண்டும் என்று கூறுபவர்கள்—கூக்குரல் எழுப்புபவர்கள்—உண்மையில் தமக்குப் பிடிக்காத தத்துவங்களையே தடுத்த நிறுத்த விரும்புகின்றனர். தமது வாதத் துக்கு வழித்துணையாகக் கலையழகின் முக்கியத்துவம் என்ற கருத்தை முன்கொண்டு செல்கின்றனர். உற்று நோக்கும் பொழுது இவர்களது கூற்று வெறும் பாசாங்கும் போலி நடிப்புமே என்பது தெளிவாகும். கலையின் பெயரால் கலைக்கே உலை வைப்பவர்கள் அவர்கள். ஆகவே கவிதைக்

குத் தத்துவம் பணக் என்ற பசப்பு மொழி எம்மைத் தடுத்து நிறுத்தக் கூடாது. தத்துவத்தைத் தொடாப் பொருளாக்கி உணர்ச்சி நலன் என்ற மாயையை கவிதைத் தவிசில் ஏற்றி வைப்போர், இறுதியில் அர்த்தமற்ற சொப்பனுவஸ்தைப் புலம்பல்களையும், தமது சொந்த மனக் குருங்களையும், சொற்சிலம்பம் ஆடுவதிலேயே சுகம் காண்கின்றனர். கண் முடித்தனமான கலைவாதம் யதார்த்தத்தில் கலையின் மறு தலிப்பு ஆகும்.

வர்க்கங்களாகப் பிளவண்டு கிடக்கும் சமுதாயங்கள் அனைத்திலுமே எல்லாக் காலங்களிலும் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ ஒரு கவிஞர்கள் தான் சார்ந்த வர்க்க கத்தின் தத்துவத்தையே வெளிப்படுத்துகிறார்கள். சங்ககாலப் புலவனுன் கணியன் பூங்குன்றனாரிலிருந்து சமகாலக் கவிஞர்கள் கண்ணதாசன் வரையில், தாமப்பஸ் கண்ணாலு : முதல் தலைப் பிங்கம் சுறைக்கத் தத்துவம் இன்றி எழுதியவர் இல்லை. சமரசம் பேசிய வள்ளுவருக்கும் அடிப்படையில் வர்க்கச் சார்பு இருந்தது. அதை அவரால் மீற இயலவில்லை. வர்க்கச் சார்பு இன்றிப் பாடியவர்கள் இல்லை என்பது உறுதி. ஆகவே தத்துவம், தத்துவப் பிரகடனம் என்பன வேண்டுமா வேண்டாமா என்பது அல்லப் பிரச்சினை. எந்தத் தத்துவம் வேண்டும் என்பதே எழுத்தாளன் எழுப்ப வேண்டிய இன்றியமையாக்கேள்வியாகும், அரையில் மாத்திரமன்றி கலை இலக்கியத்திலும் அராஜகம் அழில்.வயே கொண்டு வரும்.

சமுகத்திலிருந்து பெருமளவு விலகி, தனது சொந்த அகமன உணர்வுகளையும், உளவுகளையும் வெளிப்படுத்துவதே உயர் கலையின் பண்டு என்று சில நவீன கவிஞரும் (சட்டுரையாசிரியரும்) என்னுகின்றனர்.

இது விஷஷ் சமூலபோல் காரண காரியத் தொடர்பில் இயங்குகிறது. சமுக யதார்த்தத்திலிருந்து எழுத்தாளன் விலகுவதால் அவன் தனிமைப்பட்டுப் போகின்றன. தனி

மைப்பட்டு நின்று எழுதுவதால் சமூகத்தில் அவன் ஒன் றினைய இயலாமல் இருக்கிறது. இந்நிலையில் தனிமையை இலட்சியப்படுத்துவதாகவே அவனது படைப்பு அமைந்து விடுகிறது. கூடவே விரக்தி, வெறுப்பு, வசைபாடும் மனோ பாவம் எல்லாம் தோன்றிவிடுகின்றன. இந்த அவலமான எதிர்மறை நிலைமாறி கவிஞர் சமுதாயத்துடன் இயக்கங் களின் அடிப்படையிலே சங்கமப்பட்டு நிற்கும் வேளையிலேயே கவிதைக்குரிய இயல்பான பண்பு சமுதாயத்தின் மனச்சாட்டி யாகவும் குரலாகவும் அமையும் பண்பு-உயிர்த்துதிப்படின் விளங்கும். அப்பொழுதுதான் கவிதை முழுமை பெறும்.

(1980) മല്ലികൈ

மலை முயற் கிடைக்கும் தீவாசிகளை குன்றி உடையிலை
பாலாய்விலை பிள்ளையிலை எழுதினிலை கலையிலை அல்லது
நூல்களை குன்றி உடைய விளையாடும்போது சிரமம் ஏற்படுத்துவது
ஒரே விளையாடும் போதுமிக்க விளையாடும் போதுமிக்க
நூல்களை குன்றி உடைய விளையாடும்போதுமிக்க விளையாடும் போதுமிக்க
நூல்களை குன்றி உடைய விளையாடும்போதுமிக்க 15 விளையாடும் போதுமிக்க
நூல்களை குன்றி உடைய விளையாடும்போதுமிக்க விளையாடும் போதுமிக்க

நூற்றுண்டுகால வளர்ச்சியைக் கண்டுள்ள தமிழ் நாவலிலக்கியத்தின் வரலாற்றை முறைப்பட எழுதும் முயற் சிகள் கடந்த சில வருடங்களாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் நாவல் வளர்ச்சி குறித்து வெளிவந்திருக்கும் பெரும்பான்மை நூல்களில் வளர்ச்சியின் ஏதுக்கள், இயல்பு ஆகியவற்றிலும் பார்க்கத் தனிப்பட்ட நாவலாசிரியர் சிலருடைய பங்களிப்புகளே பெரிதும் பேசப்பட்டுள்ளன. நாவலின் வளர்ச்சியிலே காணப்படும் முக்கியமான போக்கு களும் உந்து சக்திகளும் பெரும்பாலும் பேசாப் பொருள்களாகவே இருந்து வந்துள்ளன. இந்திலையில் மனித உரிமைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் தமிழ் நாவல்களில் சித்திரிக்கப்பட்டிருக்குமாற்ற ஆராய்வது சாலப் பொருத்தமாயிருப்பதோடு பயன்தரக்கூடியதுமாகும்.

வழிவழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும். இடைக்கால இலக்கிய மரபின் கணக்காவிலேதான் ‘செந்தமிழ்’ இலக்கிய மரபு சென்று தேயந்திருந்த நிலையேதான் நடப்பியல் இலக்கியத்துக்கு முன்னறிவித்தல் கொடுப்பதுபோல நாவலிலக்கியம் எழுந்தது. ஆங்கிலத்தில் Novel என்ற பதம் புது மையைக் குறிப்பதுபோலவே நலீனம் என்ற சொல் தமிழ் மூலம் அதே பொருளைக் குறிப்பதை நாம் அறிவோம். உமது

ஆரம்பகால நாவலாசிரியர் கள் இதனை நன்கு ஜனர்ந்திருந்தனர். நாவலும் புது யுகத்தின் சில போக்குகளைத் தொடக்கத்தில் இருந்தே பிரதிபலித்து வந்துள்ளது. அதுமட்டுமென்று சமூ தாய மாற்றங்களின் உந்துதலினாலேயே நவீன வடிவமாகிய நாவல் படைக்கப்பட்டது என்பதும் மனங் கொள்ள வேண்டியதொன்றாகும்.

மனிதன் படைத்துள்ள கற்பனைக் கதைகள் யாவற்றி இலுமே—காவியங்களிலும் சரி, நாவல்களிலும் சரி, மாந்தருக் கும் சூழ்நிலைகளுக்குமிடையே தோன்றும் முரண்பாடுகளே கதையை நடத்துவதற்கு முக்கிய ஏதுக்களாகவும், சம்பந்தப் பட்ட மாந்தருடைய ஆளுமை வெளிப்படுதற்குரிய சந்தர்ப் பங்களாகவும் அமைகின்றன. கம்பனது இராகவன் முதல் இந்திரா பார்த்தசாரதியின் ‘கஸ்தூரி’ வரை கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் இடர்களும் இரண்டைக் நிலைகளும் அப்பாத் திரங்களுக்குச் சவாலாக இருக்கின்றன. அவற்றிற்குத் தீர்வு காண்பதிலேயே அப்பாத்திரங்களின் குணவியல்பு துலக்க மடைகின்றன. தம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான முற்படும் கதாபாத்திரங்கள், வெறுமனே அனுபவத்தின் அடிப்படையிலோ அல்லது கணச்சித்தங்களின் உந்துதல்களினாலோ மட்டும் செயல்களையும் முடிவுகளையும் மேற்கொள்வதில்லை. உணர்ச்சி வழிப்பட்டு ஒவ்வொரு காரியத் தையும் செய்பவர்போலச் சில கதை மாந்தர் தோன்றினாலும் கூர்ந்து நோக்கினால் அவர்களுக்கும் ஓர் உலக நோக்கு ஏதோ ஓர் அளவில் இருத்தல் புலப்படாமற் போகாது.

காலாகாலமாக வரும் புனைகளைத்தகளை ஆராய்ந்தால், பாத்திரங்கள் மேற்கொள்ளும் முடிவுகளை இருபெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம். தனிமனிதருக்கும் சூழ்நிலைகளுக்கு மிடையே தோன்றும் முரண்பாட்டை எதிர்நோக்கும் ஒருவர் சூழ்நிலையே பெருவழக்காயிருப்பதும், செல்வாக்குடன் விளங்கும்—விழுமியங்களுக்கும் மதிப்பீடுகளுக்கும் மதிப்புக் கொடுத்து அவற்றைப் பிரமாணமாக ஏற்றுக் கொண்டு தமது நிலைப்பாட்டையும் ஒழுக்கலாற்றையும் மாறிக் கொள்

ஞதல் ஒருவகையான தீர்வு ஆகும். அங்கே தர்மம் விதி; மரபு; முன்னேர் வழி முதலியனவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுத் தனி மனிதனே அல்லது பொதுவில் மனிதரோ அவற்றுக்கு அடங்கி நடத்தல் வேண்டும் என்னும் உணர்வு மேலோங்கி நிற்கக் காணலாம். இது ஒரு பிரிவு.

முரண்பாடு தோன்றுங்கால் இரு தரப்பையும் ஒப்ப நோக்கி சூழ்நிலையில் உள்ள குறைபாடு காரணமாகவே மனிதனுக்குப் பிரச்சினை எழுகிறது என்று கண்டு அச்சுழ் நிலையை மாற்றியமைக்க என்னுதலும் முற்படுதலுமே மற்றொரு வகையான தீர்வாகும். அங்கே சமத்துவம், சுதந் திரம், சகோதரத்துவம், முன்னேற்றம் முதலியன அளவு கோல்களாக அமைகின்றன. வழக்கிலுள்ள, ஆனால் கால வழுப்பட்ட கருத்தோட்டங்களை ஏற்றுக்கொண்டு அடங்கி விடாமல் அவற்றுக்கு முடிவுகாணவும், புதிய கோட்பாடு களை வழக்கிற்குக் கொண்டுவரவும் முயலுதலே இப்பிரிவைச் சேர்ந்த பாத்திரங்களின் பொதுபண்பு எனலாம்.

நாவல் உலகம் நன்வலகமாகும். தொடக்கத்திலிருந்தே நாவலின் உரைகள் ஆனது, அது | எந்த அளவிற்கு உலக அனுபவத்தோடு ஒத்துள்ளது என்பதைப் பொறுத்தே இருந்தது. குடும்பம், சாதி, சமூகம், அரசு இவற்றின் கட்டுப்பாடுகளை உள்ளவாறே ஏற்றுக்கொள்ளாதது மட்டுமன்றி, அவற்றிலிருந்து விடுதலை பெறவும் துடித்த பல மாந்தரையே நாவல் முக்கிய கதாபாத்திரங்களாகச் சித்திரித்தது இராஜா இராணிக் கதை வடிவிலே நாவல் எழுதிய வெதநாயகம் பின்னோட்ட சமூக சீர்திருத்தத்தையே நூலின் பொருளாய்க் கொண்டார் என்பது நினைந்துகொள்ள வேண்டியதாகும். அவர் பெண் கல்வியை வற்புறுத்தினார் என்றால் பெண் களுக்குக் கல்வி அவசியமன்று எனக் கருதப்பட்ட மனை பாவத்திற்கும், நடைமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்து, அவற்றை மாற்றி அமைக்க விரும்பினார் என்பதே அர்த்தமாகும். மாதவையா தமிழிலும் ஆங்கிலத் திலும் எழுதிய நாவல்கள் யாவும் ஒதோ ஒரு வகையில்

மாற்றத்தை வேண்டி - விழைந்து தீன்ற பாத்திரங்களையே சிறப்பாகச் சித்திரித்துள்ளன. அவர் படைத்த நாராயணன், திலலை கோவிந்தன் முதலிய ஆண் பாத்திரங்களும், சாவித் திரி, பத்மாவதி, முத்துமீனுட்சி முதலிய பெண் பாத்திரங்களும், ச. ம. நடேச சாஸ்திரியார் படைத்த தீனதயானு, ராதை முதலிய பாத்திரங்களும் தமது சொந்த முயற்சியாலேயே தமக்குப் பாதகமாக இருக்கும் சூழ்நிலைகளை வென்று தாம் முன்னேறுகின்றன. அவர்கள் பிறந்த சூழ்நிலையை மாற்றியமைக்க முயலவில்லை என்பது உண்மையே. ஆனால் அந்தச் சூழ்நிலையில் வாழ ஒருப்படாதவராய் அதிலிருந்து விடுபட்டுத் தமது மனதிற்கிணைந்த வாழ்க்கையை மேற் கொள்ள முற்படுகின்றனர் என்பது கவனிச்கத்தக்கூடுதல்; மாற்றமும் வளர்ச்சியும் உலகின் இயல்பு. மாற்றத்தின்டியாகவே — இயக்கத்தின் விளைவாகவே — வளர்ச்சி உண்டா கிறது.

தமிழ் நாவல்களை வரலாற்றுரீதியாக நோக்குகையில் இருபோக்குகளை அவதானிக்கலாம். மாற்றத்தின் தேவையை உணரும் மாந்தரின் மனேநிலையை இருபிரிவுகளாக வகுத்தல் கூடும். முற்பட்ட நாவல்களில் வரும் முக்கியமான பாத்திரங்கள் படிப்படியாக மாற்றம் ஏற்படும் என்று எண்ணுகின்றனர். பத்மாவதி சரித்திர நாவலிலே கதாநாயகன் நாராயணன் ஓரிடத்திலே கூறுவது இதனை எடுத்துக் காட்டுகிறது. ‘எல்லாம் நானுக்கு நான் அறிவு பரவிச் சொய் விடுமென்று நம்புகிறேன். அதுவரையும் தர்மசங்கடம்தான்.’ இத்தகைய கூற்றுக்கள் எங்கிருந்து பிறக்கின்றன? கல்வியினும், நகராவாழ்க்கைப் பரிச்சயத்தினாலும், நிரந்தரமான ஊதியம் சிடைக்கும் உத்தியோகத்தினாலும், ஓரளவு ‘முன் னேற்றம்’ கண்டவர்களின் கருத்தேயிது. ‘விபரவிலைம்’ எனக் கூறப்படும் தாராளக் கொள்கையின் எதிரொலியே இத்தகைய கூற்றுக்கள். ஏற்கெனவே வசதியான குடும்பங்களிற் பிறந்து பழையக்கும் உறைவிடமான கிராமங்களிலிருந்து புதுமை மலிந்த நகரங்களுக்குச் சென்ற துரைத்தன உத்தியோகத்தருடைய கூற்றுக்களே இவை. வாழ்க்கையில்

கஷ்டப்பட்டவர்களின் குரல் அன்று, சிராமத்திலும் இத் தகையோர் நண்ணிலையிலேயே இருந்தனர். ஆனால் நவீன வாழ்க்கை முறையும், அதிகாரமும் போதாத நிலையில் ஆங்கில அறிவும் சமூக அந்தஸ்தும் தேடி இவர்கள் குடிபெயர்கின்றனர். எனவே அதற்குமேல் அவர்கள் மாற்றத்தை வேண்டினர் அல்லர். தாம் முன்னேற்றம் கண்டதைப் போலவே தமது சமுதாயமும் அதீத போராட்டம் இன்றி நண்ணிலை அடையலாம் என்று கருதினார். இன்னொருவிதத்திற் கூறுவதானால், ஐம்பதுகளின் பிறபகுதி வரையில், சமூகத்தின் அடிநிலைகளில் உள்ள மாந்தர் நாவல்களிலே பாத்திரங்களாக இடம் பெறவில்லை. அதனால் இல்லாமையின் அடிப்படையில் உலகை நோக்கி மாற்றம் கோரியவர்கள் இலக்கிய உலகில் சஞ்சரிக்கவில்லை. மத்தியதர வர்க்கத்தினரே தத்தம் குடும்பம் போராட்டங்களிலும், போட்டா போட்டிகளிலும், மனப்போராட்டங்களிலும் ஈடுபட்டிருப்பதை நாவல்கள் சித்திரித்தன. அவர்களுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. குறிப்பாகப் பெண்கள் பலவிதமான அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டிருந்தனர். கூட்டுக் குடும்பம், சாதியாசாரம், கணவன் அதிகாரம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்தும் விதவை நிலை, சீதனக் கொடுமை போன்றவற்றினாலும் அவர்கள் வாழ்க்கை நரகமாயிருந்தது. அதிலிருந்து விடிவுகாணபதே அசாத்தியமாய்த் தோன்றியது. அதுபோலவே மத்தியதர வர்க்கத்து ஆண்கள் பலருக்கும் ‘ஸரடிநிலை’ இருந்தது. மரபு வழிவந்த நம்பிக்கைகளுக்கும். சம்பிரதாயங்களுக்கும், மனச் சாட்சிக்கும் இடையே பலவிதமான மேராதல்கள் தோன்றின. இவையெல்லாம் மனப் போராட்டங்களை உண்டாக்கின என்பதும் உண்மையே. லட்சமி, பி. எம். கண்ணன், அகிலன், அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன் முதலியோரின் நாவல்களில் இப்பண்பினைக் காணலாம். உண்மையில் இத்தகைய நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் போராட்டங்களும் அடிப்படையான வாழ்க்கைப் போராட்டமல்ல. உழைக்கவும், ஊதியம் பெறவும், சாதாரண மனித உரிமைகளுடன் வாழவும் அவர்

கள் போராடவில்லை. மனித உறவுகளின் அடிப்படையாகத் தோன்றும் உணர்ச்சிப் போராட்டங்களே அவர்களைக் கலக்குகின்றன.

இரண்டாவது பிரிவைச் சேர்ந்த நாவல்கள் காலத்தால் பிற்பட்டவை. ரகுநாதனுடைய பஞ்சம் பசியும் நாவலுடன் இவற்றின் காலம் தொடங்குகிறது என்னாம். அன்மைக் காலத்தில் வெளிவந்த நீண்ட பயணம், தாகம், கரிசல் என்பன இவ்வகை நாவல்கள் ஆழமும் அகலமும் பெறத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இத்தகைய நாவல்களில்,வர்க்க அடிப்படையில் சுரண்டப்பட்டு அடக்கி ஒடுக்கப் படும்மக்களிற் லெர் தமது அடிப்படை உரிமைகளை உணர்ந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காகப் போராடுவதும் போராட முனைவதும் பிரதான பொருள்களாக அமை வதைக் காணலாம். பல காரணங்களால் அவர்கள் ‘படிப் படியாக முன்னேற்றம் ஏற்படும்’ என்ற எண்ணத்தை நிராகரித்தவர்கள். பழைப் சமூகத்திலும் புதிய சமூகத்திலும் அவர்கள் மனிதராக வாழும் உரிமை மறுக்கப்பட்டவர்கள். எனவே கல்வி, உத்தியோகம், சூடிபெயர்வு, மேனைட்டுத் தொடர்பு முதலியவற்றுல், மேலும் சிறிது முன்னேறலாம் என்ற பிரமை அவர்களுக்கு இல்லை; மார்க்சிய வழக்கில் கூறுவதானால் அவர்கள் ‘இழப்பதற்கு எதுவுமே இல்லாத வர்கள்’. அது மட்டுமல்ல, போராட்டத்தின்போது மற்ற ஒரு உண்மையையும் அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர். ரகுநாதனின் நாவலிலிருந்து சின்னப்ப பாரதியின் நாவல்கள் வரை போர்க்குணம் வாய்ந்த பாத்திரங்கள் அணிதிரண்டு ஜக்கியப்பட்டு உரிமைக்குரல் எழுப்பு வடை உகந்தது என்று உணர்கின்றனர். இதுதான் முதற் பிரிவைச் சேர்ந்த நாவல்களுக்கும் பின்னையவற்றுக்கும் உள்ள பிரதான வேறுபாடு. முற்பட்ட நாவல்களைத் தனி மனிதர்கள் தமது வளர்ச்சிக்குத் தடையாயுள்ள சம்பிரதாயங்களிலிருந்து விடுபட்டுப் புதியபுதிய வாழ்க்கைமுறை களை நாடி.த் தேடிப்போக முற்படுகின்றனர். பழைய சமு

தாயத்திலும் ஓரளவு உயர் நிலையிலிருந்த அவர்கள் புதிய சமுதாயத்திலும் உயர்நிலை எய்த இன்றியமையாத பொருத்துவாய்களைச் செய்துகொள்கின்றனா. முதலாளித் துவ அமைப்பின் தருக்கரீதியான முடிவாக தனிமனித் வாதத்தின் சில அம்சங்களையே முற்பட்ட தமிழ் நாவல் களில் காண்கிறோம்:

‘தந்திரபூமியில் கஸ்தூரிக்கும், பாரிஸாக்குப் போவில் சாரங்கனுக்கும் விருப்பமானபடி நடந்துகொள்ள வாய்ப் புக்கள் உண்டு. ஆனால் மலரும் சருகும் நாவலில் மோசே, சுடலை, கன்னிமரியா முதலியோருக்குக் கூவிவேலை செய்யும் நிலத்தைவிட வேறு எங்கு போகவும் இயலாது. எத்தனை துணபங்களும், தடைகளும், அடக்குமுறைகளும் வந்தாலும், அங்கிருந்தே தமக்குரிய உரிமைகளைப் போராடிப் பெற்றுக் கொடும். நீதி யையும் நியாயத்தையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடியோரும் உயர் சாதிக்காரர் பக்கமே இருக்கும்பொழுது அவர்கள் எங்குதான் போகமுடியும்? குருதிப்புனில் நாவலில் அபலைகளான பலரை நாடிடுவின் ஆட்கள் ஈவிரக்கமின்றிக் குடிசையில் உயிரோடு கொளுத்தும் போது பொவிஸ் பார்த்துக்கொண்டு நின்றதாகவே காட்டப்பட்டுள்ளது. இத்தகைய சந்தர்ப்பங்களில்-காந்திமதி நாதபிள்ளை, கன்னியாநாட்டு, வேலுப்பிள்ளை (டானியிலின் பஞ்சமர்) முதலியோருக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

கால அடைவில் நோக்கினால், தனிநபர்களுடைய ‘விமோசனப்போராட்டங்களைச் சித்திரித்த நாவல்களும், சமூகரீதியான வெருஜனம் போராட்டங்களைப் பொருளாகக் கொண்ட பிறப்பட்ட நாவல்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுதந்திரப் போராட்டத்தைப் பின்னரியாகக்கொண்ட நாவல்கள் எழுந்தன. இதற்கு உதாரணமாகக் கல்கி, கு. ராஜவேலு முதலியோரின் படைப்புகளைக் குறிப்பிடலாம். ஆயினும் சுதந்திர வேட்கையும் அதற்கான போராட்ட உணர்வும்

தமிழ்க் கவிதைகளில் வெளிப்பட்ட அளவு நாவல்களில் புலப்படவில்லை என்றே கூறத் தொன்றுகிறது. கல்கியின் பெருநாவலான அலை ஒசையில்கூட காந்தியடிகளின் தலை மையில் நடந்த போராட்டம் முக்கிய பொருளாக அமைய விடுகிறது. வகுப்பாக் கலவரங்களைக்கூட நாவலிலே குறியீட்டுச் சொற்களால் குறிப்பிட்ட கல்கி சமகால நிகழ்ச்சிகளை நாவலில் சரிவரச் சித்திரிக்க முனைந்தார் எனக் கூறவியலாது. கல்கியின் புனைக்கதைகள் பலவற்றில் பொதுப்பண்பாகக் கணப்படும் மர்மவேட்கை இந்நாவலிலும் குறைவின்றிப் பொருந்தியுள்ளது.

காந்தியுக நாவல்கள் போராட்டங்களை விவரிப்பதிலும் பார்க்க ஓர் இலட்சிய வாழ்க்கையினையும் அதனால் ஈர்க்கப்படுகின்ற சிலமாந்தரையும் சிறப்பாகச் சித்திரிக்கின்றனவென்றாலும், ஒருவகையான தார்மீக அச்சில் அவை வார்க்கப்பட்டுவிடுகின்றன. இதற்கு இன்னொரு காரணமும் இத்திறது என்றே நினைக்கின்றேன். காந்தியடிகள் போராட்டத்தை ஆன்மீக மயப்படுத்தியவர், சத்திய சோதனையில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த அவர் போராட்டம் என்பது ஆன்மீக சக்தியின் வெற்றி என்று என்னினார். தன்னை வருத்தலே சத்தியாக்கிரகத்தின் சாராம்சம், சமூக ரீதியான போராட்டத்திற்கு அங்கு முதலிடமில்லை. காந்தியத்தின் முக்கியமான இலட்சியங்களில் தீண்டாமை ஒழிப்பும் ஒன்று. மனித உரிமை சம்பந்தமானது அந்த இயக்கம். ஆயினும் அதிலும் அடிகளின் ஆன்மீக அழுத்தம் ஓர் எல்லைக்குமேல் அவ்வியக்கத்தை வளரவிடாமல் தடுத்தது. காந்தியடிகளின் ஏனைய கோட்பாடுகள் ஆச்சிரமவாசிகளுக்கே உகந்தன. நடைமுறை உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவற்றை இயலாது. அதனாலேயே மனித உரிமைகள் உணர்வு சம்பந்தமாகவும், அவற்றுக்கான போராட்டங்கள் சம்பந்தமாகவும், காந்திய யுக நாவல்கள் ஆணித்தரமான வையாய் அமையவில்லை.

ஏறத்தாழ அறுபதுகளிலே மனித உரிமைக்கான போராட்ட நாவல்கள் பிரக்ஞை பூர்வமாக எழுத்தொடர்களை என்னாலும். தேசிய விடுதலைப் போராட்டங்களில் உள்ள முரண்பாடுகள் இருந்தபோதும், அந்தியருக்கு எதிரான எழுச்சியே மேலோங்கியிருந்தது. அந்தியர் ஆட்சியில் மாத்திரமின்றி நம்மவர் அரசிலும் நகக்குவோரும் நகக்கப்படுவோரும் என இருபிரிவினர் இருப்பது பிரத்தியட்சமாகிறது. இதன் விளைவாக வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து போராட்டங்கள் வெடிக்கின்றன. போராட்டங்கள், கீறல்கள் (1975) முதலிய நாவல்கள் எழுதப்படுதல் ஏதோ தற்செயல் நிகழ்ச்சியல்ல.

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளேயே நாவல் இலக்கியத்தில் அரசியல் 'அங்கீகரிக்கப்பட்ட' போருளாக வந்தமைந்துள்ளது. முற்பட்ட நாவல்களில் அரசியல் விலக்கி வைக்கப்பட்டது என்றே கூறுதல் வேண்டும் அரசியல்தத்து வங்களும், அத் தத்துவங்களினால் செயலூக்கம்பெறும் பிரதான பாத்திரங்களும் சமீப காலத்து நாவல்களிலேயே அதிகமதிகமாகச் சூருவாக்கம் பெறுகின்றன. இப்போக்குமேலாங்கி வரும் சூழ்நிலையில் உள்ளுணர்வுப் போராட்டங்களில் அமிழ்ந்திருந்த பாத்திரங்களைப் படைத்துவந்தநாவலாசிரியர் சிலர் 'அரசியல் நாவல்' எழுத முற்பட்டுள்ளைம் கவனிக்கத் தக்கது. எங்கே போகிறோம், காந்தியத்தை அவர்வழிவந்த ஆட்சியாளரும், கட்சியினரும் கைவிட்டமையைக் காட்டுவதாய் அமைந்தது. அதே பொதுக் கருத்தையே காந்தியம் மங்கி மதிப்பிழந்து கிடக்கும் அவலத்தையே ராஜம் கிருஷ்ணன், வேருக்கு நீர் (1972) நாவல்ல் பொருளாக எடுத்துக் கொண்டிருக்கிறார். கல்கியின் அலை ஓசை தொடக்கிவைத்த போற்கிற்கு இயைய இந்நாவலிலும் பாத்திரங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களுக்கும் போய்வருகின்றன. இதிலும் காந்திய இலட்சியத்திற்கு அமைய வாழ்முயலும் பாத்திரமான யமுனை, கம்யூனிஸ்ட் சுதீர், நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்பக் கொள்கைகளை மாற்றி அமைத்துக்

கொள்ளும் துரை முதலியோர் வருகின்றனர். ஜெயகாந்த னின் ஜயஜயசங்கர இத்தொடர்பில் நினைவுகூரத்தக்கது. அரசியலை ஆன்மீகப்படுத்தும் முயற்சியாகவும், காந்தீய ஆச்சிரம வாழ்க்கை முறைக்கும் புறவெலக நடைமுறைகளுக்கும் உள்ள பாரதூரமான வெறுபாட்டை அழுத்திக்காட்டுவதாகவும் இந்நாவல் அமைந்துள்ளது. நா. பாரத்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள், ர. ச. நல்லபெருமாளின் போராட்டங்கள், ராஜம் கிருஷ்ணனின் ரோஜா இதழ்கள் (1973) இந்திரா பாரத்தசாரதியின் குருதிப் புனல் (1975) முதலியன அடிப்படையில் காந்தீய நிலைப்பாட்டிலிருந்தும் புரட்சிகரசக்திகளை நிராகரிக்கும் போக்கிலும் எழுதப்பட்டவை. ஏறத்தாழ இதே காலப்பகுதியில் இலங்கையிலே செ. கணேசனிங்கள் (போர்க்கோலம், மண்ணும் மக்களும், செவ்வானம்) பெண்டிக்றபாலன் (சொந்தக்காரன்) அகஸ்தியர் (இருளி னுள்ளே) சுதந்திரராஜா (மழைக்குறி) செ. டானியல் (பஞ்சமர், போராளிகள் காத்திருக்கின்றனர்) முதலியோர் எழுதிய நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு எழுச்சிகளையும் இயக்கங்களையும் பொருளாகவும் பின்னணியாகவும் கொண்டவை. இந்நாவல்களிடையே அரசியல் வேகம், தெளிவு, கலைநயம் என்பவற்றில் ஏற்றத் தாழ்வுகளுண்டு. எனினும் அரசியலை முதன்மைப்படுத்திய அளவில் இவை ஒப்புடைமயுடையன. தமிழ்நாட்டிலே இவற்றின் சரிநேரபடைப்புகளாக டி. செல்வராஜ் எழுதிய மலரும்சருகும் (1957) தேனீர், கு. சின்னப்பாதியின் தாகம் (1975) பொன்னீலனின் கரிசல் என்பன விதந்துரைக்க வேண்டியன. அரசியல் அரங்கில் சாதிப் பாசுபாடு எவ்வாறெல்லாம் பிரச்சினையாயிருக்கிறது என்பதை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் நாவல்கள் அலசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனிமனிதப் பிரச்சினைகளையும் உள்ளுணர்வுப் போராட்டங்களையுமே முதன்மைப்படுத்திய நாவல்கள் காலப்போக்கிலே குறுகிய உலகில் சஞ்சிக்கும் பாத்திரங்களைக்கொண்டனவாய் அமைந்தன. உதாரணமாக ஜெயகாந்தனின் ஓரு நடிகை நாடகம் பார்க்கிறார் என்னும் நாவலில் மூன்று முக்

கியமான பாத்திரங்களே வருகின்றன. நடிகைக்கும் ரங்க னுக்கும் இடையிலான உறவே பிரதான விஷயம், ஆனால் அரசியல் நாவல்கள் அவ்வாறு இரண்டொரு பாத்திரங்களால் ஆக்கப்படமுடியாது. களம் பரந்து விரிவதைப்போல பாத்திரங்களும் பலதரப்பட்டவர்களாய் இருக்கவேண்டியதே வை உண்டு. மலரும் சருகும், குருதிப்புனல் முதலிய நாவல்களில் பஸ்வேறு பொருளாதார, கலாசார ஆய்வறிவு நிலையிலுள்ள மாந்தர் இடம் பெறுவதைக் கவனிக்கலாம். அத்தகை யோருடைய மோதல்களும் முரண்பாடுகளுமே நாவலுக்கு உந்து சக்தியாய் விளங்குகின்றன. பலதரப்பட்ட பாத்திரங்களைப் படைத்தல் நாவலாசிரியனுக்கு மாபெரும் சவாலாக அமைந்து விடுகிறது. சமூகத்தில் பரந்து வியாபித்திருக்கும் பாத்திரங்களை உயிர்த் துடிப்புடன் உருவாக்குவதிலேயே நாவலாசிரியனுடைய ஆற்றலும் ஆளுமையும் வெளிப்படுகின்றன. வரலாற்று அடிப்படையில் நொக்கும் பொழுது கடந்த சில தலைப்பங்களாக பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் உருவாகி வந்துள்ள முதலாளித்துவ வளர்ச்சியின் சிற்சில அம்சங்களை, அவை கூர்மையடைந்து வரும் கடந்த பத்துப் பதினைந்துவருடச் சூழ்நிலையில் நாவலாசிரியர்கள் அறிந்தும் அறியாமலும் பிரதிபலிக்கின்றனர் என்பது பொருத்தமாகும். இப்போது வரலாற்றுப்போக்கு இருவகையாக நாவல்களில் எதிரொலிக்கிறது. ஒன்று தனி மனித முயற்சியாலும் அரசாங்க நடவடிக்கைகளினாலும் கிராமங்களும் நாட்டுப்புறமும் நவீன கைத் தொழில் வளர்ச்சிக்கு உட்பட்டு வருகின்றனர். அமைதியாக இருந்த கிராமங்களும், வயல்வெளிகளும் குளங்களும் அடியோடு மாறிப்போய் விடுகின்றன. இதனடியாகத் தோன்றும் மாற்றங்கள் மாந்தர் வாழ்க்கையில் உண்டாகும் ஏற்ற இறக்கங்கள், சலனங்கள் என்பன நாவலுக்குகந்த பொருளாகக் கருதப்படுகின்றன. அண்மைக்காலத்தில் வெளி வந்த சில நாவல்களை உதாரண விளக்கத்துக்காக இங்கு கூறலாம். சா. கந்தசாமியின் சாயாவனம் (1969) சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை] 1966) தசுப் பிரமணியத்தின் வேரும் விழுதும் [1970) க. அருள் சுப்பிர

மனியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1973) முதலியவற்றில் இயற்கையும் மனிதரும் மாற்றமடைதல் சித்திரிக்கப்படுகின்றது.

விஷயங்கள் மரபுவழி நடைபெற்றுமல்ல புதிய சம்பவங்களும் வாழ்க்கை முறைகளும் சமுதாயத்திற் பரவலாகக் காணப்படுகையில் கால ஓட்டமும் கால மாற்றமும் துவக்க மாய்த் தோன்ற ஆரம்பிக்கின்றன. சமீபத்து நாவல்கள் சிலவற்றில் கால உணர்வு வெவ்வேறு வகைகளிற் புலப்படுகிறது. நீல பத்மஞைபன் எழுதிய தலைமுறைகள் (1968)பள்ளி கொண்டபுரம் [1970] இந்திரா பார்த்தசாரதியின் கால வெள்ளம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு [1964] முதலியன. காலவெள்ளத்தில் சிற்சில குடும்பங்கள் சிலைவு நுவததைச் சித்திரிப்பதன் மூலமும், தலைமுறைகளுக்குள் வேறுபாடுகளை விபரிப்பதன் மூலமும் சரித்திர ஓட்டத்தின் ஒரு பகுதியை இலக்கியத்தில் தேக்க முற்படுகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் கால உணர்வு இத்தகைய நாவல்களில் கூறப்படுகின்றது,

இந்திய சுதந்திரப் போராட்டம், இரண்டாவது உலகப் போர் முதலிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் பாத்திரத்தை மையமாக வைத்து எம். எஸ். கல்யாணசுந்தரம் எழுதிய இருபது வருஷங்கள் [1965] பல வழிகளில் நினைத்துக் கொள்ளவேண்டிய ஒரு படைப்பாகும். அயல் நாடுகளின் தொடர்பை ஆதாரமாகக்கொண்டு இரண்டாவது உலக யுத்தத்தின் பகைப்புலத்தில் சுலவயான இரு நாவல்களை எழுதி யிருக்கிறார் ப. சிங்காரம். கடலுக்கு அப்பால் (1963), புயவிலே ஒரு தோணி ஆகியன தமிழக்குப் புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஈழத்தில் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம் வரலாற்றுணர்வுடன் எழுதப்பட்டதென்ஸாம்.

அண்மைக் காலத்தில் சிற்சில புதிய போக்குகளை ஐயத்திற்கிடமின்றிப் பிரதிபலிக்கும் தமிழ் நாவலிலக்கிய உலகம் இரு துருவங்களாக பிளவுபட்டுக்கிடக்கிறது. அதீத தனி

மனித நாவல்கள் ஒருபுறம், வேகம் பெற்றுவரும் சமுதாய சக்திகளைக் கூட்டாக எடுத்துக்காட்டும் நாவல்கள் மறுபுறம். இவை ஒன்றுக்கொன்று முரண்படுவனவே. ஆயினும் நாவ லிலக்கியம் தனிமனிதரையும் சமூக இயக்கங்களையும் இணக்க வல்லது.

மொழிபெயர்ப்பு நாவல்களும் போராட்ட உணர்விற்கு உணவாயமெந்தன. காட்டாக நிரஞ்சனைவின் நினைவுகள் அழிவதில்லை குறிப்பிடவேண்டியது.

கவிதையிலும், நாவலிலும், நாடகத்திலும் ஏற்பட்டு வரும் இம் மாற்றங்கள் எமது எழுத்தாளருக்கு அடிப்படையான சவாலை முன்வைத்துள்ளன. பழமை, புதுமை என்ற முரண்பாட்டில் முகிழ்ந்தெழுந்த நாவலிலக்கியம் நூறுண்டு வளர்ச்சியின்போது உள்ளடக்கத்தில் பல மாற்றங்களையும் கண்டுள்ளது. மத்தியதர வர்க்கத்துப் பாத்திரங்களையே பெரும்பாலும் படைத்தளித்துவந்த நாவலாசிரியர்கள் விவசாயிகளையும், வாழ்வுவேண்டித் துடிக்கும் வேறு பலரையும் பாத்திரங்களாக்க முற்பட்டுள்ளனர். இவர்களையெல்லாம் மெய்ம்மை குன்றுத உயிர்ச்சித்திரங்களாக வடித்தல் இவகுவான காரியமன்று. பழைய மரபு இங்கு உதவிக்கு வராது. எனவே, இம்முயற்சிகளினாராகவே நம் காலத்துக்கு உகந்த அழியலையும் சிருஷ்டிக்கும் மாபெரும் பொறுப்பு இவ்வெழுத தாளர்களுக்கு இருக்கிறது. மனித உரிமைகளின் தன்மையை யும், போராட்டங்களின் ஊற்றுக்களையும் எவ்வளவு தூரம் உள்நின்று உணர்த்துகின்றனர் என்பதைப் பொறுத்தே அவற்றை அழியல் அடிப்படையில் ஆக்கும் சக்தியும் அவர்களுக்கு வந்து அமையும். அப்பொழுதுதான் உலக நாவல் இலக்கியவரிசையில் தமிழ் நாவல்களுக்கும் உரிய இடம் கிடைக்கும்.

[1980] சமர்.

16

**முற்போக்கு இலக்கியமும்
அழகியல் பிரச்சினைகளும்**

முற்போக்கு இலக்கியத்தின் வரலாற்றை நோக்கும் பொழுது அவ்விலக்கியத்தைப் படைப்பதிலும் பேணி வளர்ப் பதிலும் முனைந்து நிற்பவர்கள் பல வட்டாரங்களிலிருந்தும் தனங்களிலிருந்தும் அடிக்கடி தாக்கப்பட்டு வந்துள்ளமை பல னாகும். நமது நாட்டு முற்போக்கு இலக்கிய வரலாறு மட்டு மன்றி, ஏனைய நாடுகளிலே தோன்றி வளர்ந்து வந்துள்ள மக்கட் சார்புடைய இலக்கிய இயக்கங்களின் வரலாறும் இதனை எமக்கு உணர்த்துகின்றன. இடைவிடாத இத்தாக்குதல் பல வடிவங்களில் இடம்பெறுவதைக் காணலாம்.

“மரபு வழிவந்த இலக்கிய மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் நிராகரித்துவிட்டு எழுதுகின்றனர். போதிய கல்வி அறிவும் படிப்பும் இல்லாதவர்கள் இலக்கிய ஆக்கத்தில் ஈடு படுகின்றனர். அசப்பியமான, சுசப்பான, குசுரமான விஷயங்களைமுதுகின்றனர். இத்தகைய எழுத்தாளர்கள் கம்யூனிஸ்டுகள்! இவர்கள் மதம், இனம், மொழி முதலிய தூர்மையான விஷயங்களைப் பொருட்படுத்தாமல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். இவ்வெழுத்தாளர்களின் படைப்புக்களில் கலைத்துவம் அல்லது கலைநயம் இல்லை. எனவே இவர்கள் மட்டமான எழுத்தாளர்கள்.” இவையே முற்போக்கு இலக்கியம் “இழிச்சார் இலக்கியம்” என்று கூறப்பட்ட காலமும் இருந்தது. ஆனால்

அக்காலத்தில் அவ்வாறு பச்சையாகக் கூறுவோர் குறைவு. ‘நாகரீகமான’ தாக்குதல்களே பெருவழக்கு எனலாம்.

இக் குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் வசையுரை களையும் கூர்ந்து கவனித்தால் ஒருண்மை தெளிவாகும். நிலையான வாழ்க்கை நிலைமைகளும் சமுதாயத்திலே வாய்ப்பும் வசதிகளும் படைத்தவர்களின் கருத்தோட்டமே இக் கூற்றுகளுக்கு அடித்தளமாய்ன்றது. அடிப்படையான சமுதாய மாற்றத்தை விரும்பாது அதனை எதிர்க்கும் மனப் போக்கிற்குப் பின்னால் அரசியல் பிற்போக்குத்தனம் அமைந்திருப்பதை நுணுகிப்பார்த்தால் அறிந்துகொள்ளலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட கண்டனங்கள் யாவற்றுவன்றும் அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியதாய் பலருக்கும் ஒப்பு முடிந்ததாய், நன்னேக்குடையதாய் தோற்றமளிக்கும் குறிப்பு கலைத்துவம் சம்பந்தமானது. ஏனெனில் அதனைக் கூறுவோர் பக்கம் நியாயமிருப்பது போலவே எவர்க்கும் தோன்றும் மனிதனுக்கு நேர்மை, ஒழுக்கம், வாய்மை, கண்ணியம் முதலியன் வென்டும் என்று சொன்னால் அக் கூற்றை இலகுவில் மறுத்துரைக்கமுடியுமா? மேல் நோக்காகப் பார்த்தால் இப்பண்புகள் யாவருக்குமே இன்றியமையாதவை என்ற என்னமே மேலோங்கும். சற்று ஆழமாகச் சிந்தித்து நிதானமாக ஆராய்ந்தால்தான் நேர்மை, ஒழுக்கம், கண்ணியம் முதலியவற்றிற்கும் வர்க்கச் சார்பும் விசேஷ அர்த்தங்களும் உண்டு என்பது தெரியவரும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று நாவிலிக்கக் கூவிக்கொண்டே நாட்டுமக்களை மந்தைகளாக மதித்துப் பொதுப் பணத்தைச் சூறையாடும் தலைவர்களையும் தமிழ் நாட்டில் நாம் காணவில்லையா? முதலாளித்துவ சமுதாய ஏமைப்பிலே தொழிலதிபதி, மூலதனக்காரன் வரையறையின்றி பிறரைச் சுரண்டி இலாபத்தைக் குவிக்கிறான். கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறான். அது விடா முயற்சி, கடின உழைப்பு, விவேகம், முன்னோற்றம் என்றெல்லாம் சிலாகித்துப் பேசப்படுகின்றது. ஆனால் தனது உண்மையான கடின உழைப்பிற்கு உரிய ஊதியத்தை தொழிலாளி வற்புறுத்திக் கேட்ட மாத்திரத்தே அது அரா

ஜகம், பொறுப்பின்மை, முட்டாள்தனம், சமுதாய விரோதம், பலாத்காரம் என்றெல்லாம் பலவாருகப் பெயர் சூட்டப்பெறுகிறது. ஒருவர்க்கு ஒரு நீதி! வர்க்க சமுதாயத்தின் வழக்காறு இது.

அதுபோலவே கலைத்துவம், கலைநயம், கலையழகு முதலியன இலக்கியத்திற்கு இன்றியமையாதன என்று ஒருவர் சுற்றியதும் அது யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய வெளிப் படையான நியதி-உண்மை என்ற எண்ணமே முதலில் தோன்றும். ஆனால் சிறிது நுனித்து நோக்கும்போதுதான் முற்போக்கு இலக்கியத்தைக் குறைகூறி. அதற்கு மாசு கற் பிக்கும் கலைவாதிகள் முன்னுமுன்னுக்கும் ‘கலைத்துவம்’, ‘கலை நுணுக்கம்’, ‘கலைநயம்’ இவையெல்லாம் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பது தெரியவரும். அதாவது இச் சொற்றே டார்கனுக்கு முடிந்த முடிபான பொருள் கிடையாது என்பது புலனுகும். ‘கலைத்துவம்’ என்னும் கோட்பாடும் அதனைப் பயன்படுத்துவோருடைய வர்க்க நலன், அக்கறை, பிரமை முதலியவற்றுக்கு இயைய வெவ்வேறு பொருள் குறிப்ப தாய் அமையும்.

இவ்விடத்திலே நாம் நிதானித்துத் தெளியவேண்டியது ஒன்று உண்டு. இலக்கிய உலகிலே சில விஷயங்கள் ‘புத்தம் புதியன்’வாகப் பேசப்படக் கூடும். ஆனால் சாராம்சத்தில் அவை பழையனவாகவே இருத்தல் கூடும். நேர்மாருக சில கூற்றுக்கள் பழையனவாய்த் தோன்றக்கூடும். ஆயினும் புதிய அம்சங்கள் அவற்றில் பொதுவாயிருக்கக் காணலாம். எத் தொடர்பில் பழைய, புதுமை என்பன குறித்துச் சர்ச்சை செய்யப்படுகிறது என்பது சிந்தித்தற்குரியதாகும். துமக்குள் சில விஷயங்களில் முரண்படும் பழையவாதிகளும் (சில) நவீனரிகளும் வேறு சில விஷயங்களில் ஒருமித்த கருத்துடன் இயங்குவதையும் காணலாம். உதாரணமாக மார்க்சியத்தையும் அதனால் உந்தப்பட்டு வழிநடத்தப்படும் இலக்கியங்களையும் ஒரு புறம் பெரும்பாலான மரபுவழிக் கல்வியாளரும், பண்டிதர்களும்; சனதனிகளும், பழைய

விரும்பிகளும் எதிர்ப்பதைச் சர்வசாதாரணமாகக் காணலாம். மறுபுறம் நவீன இயக்கங்களில் ஈடுபாடுடையவர்களாகக் கருதப்படும் எழுத்தாளரும் புதிய புதிய பரிசீலனைகளில் ஈடுபட்டிருக்கும் 'நியூவேல்' எனப்படும் 'புதிய அலை, இலக்கியகர்த்தாக்கள் பலரும் அம் முற்போக்கு இலக்கியங்களை மூர்க்கத்தனமாகச் சாடுவதைக் காண்கிறோம். இது விஷயத்தில் பத்தாம் பசுவித்தனமும் அதி நவீனத் துவமும் கைகோர்த்துச் செல்கின்றன, எதிர்மறைகளின் ஒற்றுமைபோலும்! இந்நிலையில் 'புதிய அலை' யின் 'கலைத்து'வத்தைப் புகுந்து ஆராய்வது பயனுள்ள முயற்சியாக அமையும் என்று எண்ணத் தொன்றுகிறது.

குறிப்பிட்ட ஒரு முற்போக்கு எழுத்தாளனின் படைப் பிலேயோ அல்லது பொதுவில் முற்போக்கு இலக்கியங்களிலேயோ கலையம்சம் இல்லையென்று சில கலைவாதிகள் உயர்வு மனப்பான்மையுடன் உரைக்கும் பொழுது, அவர்களின் அடிமனத்திலே இருப்பது யாது? வேறுவிதமாகக் கூறுவதா னால் இலக்கியத்தின் கலையழகு பற்றி அவர்கள் கருதுபவை எவை?

- 1: எழுத்தாளன் படைப்பிலே தீர்க்கமான அபிப்பிரா யத்தை எடுத்துரைக்கக்கூடாது. அப்படிச் செய்வது பிரசாரமாகிவிடும். விஷயமல்ல முக்கியம். விபரிக்கும் முறையே முக்கியம்.
2. இலக்கிய ஆக்கத்திலே மொழிநடைக்கு முதன்மை அளிக்கப்படவேண்டும். அதிலேயே எழுத்தாளனது தனித்துவத்தை பூரணமாக அறிந்துகொள்ளலாம். தனித் துவத்தின் வெளிப்பாடே இலக்கியத்தின் உயிர்நாடு.
3. நித்தியம், சத்தியம் முதலியன பற்றிப் பேசும் தத்துவக் கோட்பாடுகளும், மறைஞானம், உள்ளொளி என்பன வுமே எக்காலத்திலும் இலக்கியத்திற்குச் சிறப்புடைய பொருள்கள். எழுத்தாளனது தரிசன வீச்சு அவற்றி ணடியாகவே புலப்படும்.

4. அரசியல் இடம் பெறக் கூடாது. அது கோவங்களுக்கே எழுத்தாளனை ஆட்படுத்தி விடும். அரசியலிலிருந்து விடுபடும் இலக்கியப் படைப்பே அழகுணர்ச்சி நிறைந்த தாக இருக்க முடியும்.
 5. உளவியல் பிரச்சினைகளே நவீன இலக்கியத்திற்கு ஏற்றவை. மனவியல்பு பற்றிய நோக்கே இன்றைய எழுத்துக்கு வாய்ப்பான பொருள். அதுவே தனிமனிதனை—குறிப்பாக அந்நியமாகி நிற்கும் மனிதனை—நன்கு சித்திரிப்பதாயுள்ளது. புற உலகிலும் பார்க்க அக உலகமே எழுத்தாளனது ஆற்றலையும் ஆருளமயையும் வெளிப்படுத்தி அவனது கலையுணர்விற்குச் சவாலாக அமைகிறது.
 6. எத்தகைய நிறுவனங்களையும், இலக்கியங்களையும், சாராமல், ‘சுதந்திரமாக’ எழுத்தாளன் இருந்தால்தான் உன்னதமான படைப்புக்களை அவன் உருவாக்க முடியும், சார்பின்மையே கலையின் தத்துவம், அடிப்படை இரகசியம்.
 7. வாழ்க்கையை உரைகல்லாகக் கொண்டு இலக்கியத்தை உரைத்துப் பார்க்க இயலாது. அது தன்னளவில் நிறைவானது. அதற்கு அளவுகோல் அதுவே. வாழ்வோசிறிது வளர்கலையோ பெரிது. கலையாவற்றையும் கடந்தது.
- கலைவாதி பொதுப்படையாக ‘இலக்கிய சிருஷ்டியில் கலையழகு இருத்தல் அவசியம்’ என்று ஆரவாரத்துடனும் தன்மேட்டிமைத் தணத்துடனும் கூறுப்பொழுது அக்கூற்று அறிவாழிக்கதாகத் தோன்றுகிறது. அதனையே பகுத்துச் சிறு கூறுகளாகப் பார்க்கையில் அதன் சுயரூபம் அம்பலமாகி விடுகிறது. மேலேயுள்ள ஏழு கூற்றுக்களைத் தனியாகவும் தொகுத்தும் நோக்கினால் கலைவாதியின் கண்ணேட்டம் துலாம்பரமாகத் தெரியவரும்.

1. எழுத்தாளன் பிரசாரம் செய்யக் கூடாது என்ற வாதமே மிகப் பெரிய பிரசாரமாகும். ஊன்மையில் அவ்வாறு கூறுவோர் பிரசாரத்தைக் குறைகூறவில்லை. குறிப் பிட்ட சில கருத்துக்களின் பரம்பலையே வெறுக்கின்றனர். ஏனெனில் கருத்துப் பிரசாரம் கல்வியில்வத்திற்கு ஊறு செய்கின்றது என்று இவர்களால் நிருபிக்க இயலாது. இவர்களே கொண்டாடும் பழைய காவியங்களும் பிரபந்தங்களும் பல்வேறு சமய, தத்துவ அமைப்புக்களைப் பிரசாரஞ் செய்ய எழுந்தனவே. உதாரணமாக முத்தமிழ்க் காப்பியம் என்றும் நெஞ்சையள்ளும் நூல் என்றும் பாராட்டப்படும் சிலம்பதிகாரம் மூன்று அடிப்படையான கருத்துக்களை எடுத்துரைப்பதற்காகவே எழுந்தது யாவருமறிந்த செய்தி. ஊழ்வினை விடாது பற்றிக் கொண்டு வரும்; பத்தினிப் பெண்டிரை உலகத்தோர் போற்றுவர்; அரசியல் பிழைத்தோருக்கு அறமே யமனுக அமையும். இம்மூன்று கோட்பாடுகளையும் நிலைநாட்டவே தாம் காப்பியம் பாடியதாக ஆசிரியர் சூறியுள்ளார். என்றால் வாழ்ந்து இளங்கோ போகட்டும். எமது காலத்தில் வாழ்ந்து எழுதிய எழுத்தாளரை எடுத்து நோக்குவோம். கலைவாதிகள் பரவசப்பட்டுப் பாராட்டும் ஓர் எழுத்தாளர் மு. தலையசிங்கம், விஞ்ஞானம், சமயம் இவை இரண்டையும் இனைத்து மார்க்சியத்திற்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச யதார்த்தத்தை அவர் தனது இலக்கியக் கொள்கையாக வரித்திருந்தார்,

மார்க்சியத்துக்கு மாற்றுக, அதைவிடச் சிறந்ததாக ‘சர் வோதயம்’ என்ற தத்துவத்தை முன்வைத்தார். இவற்றையெல் லாம் தனது கட்டுரைகளில் மட்டுமன்றி களதகளிலும் எழுதினார். ஆனால் கலைவாதிகள் அது பற்றிப் பேச்செடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட தத்துவத்துடன் நின்றுவிடாமல் இடைவிடாது தேடிக் கொண்டிருந்தார் என்று கூறிவிட்டு, அதிலே ‘கலையம்சம்’ தேடுவாகள். ஆயினும் உண்மை என்ன? தலையசிங்கம் மார்க்சியத்தை ‘விமர்சித்து’ அதனையும் கடந்து சென்ற

மைக்காகவே அவரது பிரசாரத்தை மூடிமறைத்து விட்டு, அவரது படைப்புக்களில் கலையழகு இருக்கிறது என்று கூறுவர். கூந்து கலனித்தால் கலைவாதிகள் வியந்தும், விதந்தும் பாராட்டும் எழுத்தாளர்கள் மார்க்சிய எதிர்ப்பாளராகவோ, அல்லது அதுபற்றி அக்கறை அற்றவராகவோ இருக்கக் காணலாம். இதுதான் உண்மை.

2. நடை பற்றிய பேச்சு உண்மையில் பழைய காலிய, இலக்கணங்களின் செல்வாக்கையே காட்டுகின்றது, ‘அலங்காரம்’ பழைய அரசவை இலக்கியங்களில் பல காரணங்களுக்காக வேண்டப்பட்டது. சமத்காரம், வித்துவத் தன்மை சாதுரியம் முதலிய பண்புகள் போற்றப்பட்ட காலத்தில் அணி கவிதைக்கு இலக்கணமாக விதிக்கப்பட்டது. நடைச் சிறப்பு அத்தகைய அணிசம்பந்த மானதே. சப்த ஜாலங்களில் ஈடுபட்டுக் கிணுகிணுப்பை ஏற்படுத்தும் படைப்புகளுக்கு அது ஒருவேளை தேவைப்படலாம். ஆனால் கலையழகு நடைச் சிறப்பிலேயே இருக்கிறது என்பது விபரீதமான வாதமாகும். அது ஒருவகையான இலக்கியப் பிரபுத்துவத்தின் வெளிப்பாடு என்றே கூறுவேண்டும்.

3. இனி, புற உலகிலும் பார்க்க அக உலகமே நலீன் இலக்கியத்திற்குச் சிறப்புமிக்க பொருள் என்ற வாதத்தை நோக்குவோம், தமிழ் நாட்டிலே எழுத்து சஞ்சிகை வெளிவந்த காலத்திலே பாலியியல் தொடர்பான பல் வேறு பிரச்சினைகளையும், பிறழ்ச்சிகளையும் மனவிகாரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து பலர் புதுக்கவிதைகள் எழுதினார்கள். அவற்றை நவகவிதை, அற்புதக் கவிதை, கலை நயமிக்க படைப்புக்கள் என்று ஏகோபித்த குரவில் கலைவாதிகள் பாராட்டிக் கட்டுரைகள் எழுதினார் ன். பின்னர் வானம்பாடி சஞ்சிகை வெளிவரத் தொடங்கிய காலப் பகுதியில் புதுக்கவிதைகளின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்படலாயிற்று. மன

வெளி மானைகளை அன்றி மனிதப் பிரச்சினைகளையும் சமுதாயக் கொடுமைகளையும் பெரிய மனிதர்களின் சிறு மைகளையும் சின்னத்தனங்களையும் வர்க்க மோதல்களையும் முரண்பாடுகளையும் கவிஞர்கள் தமிழிலேயே பலருக்கும் புரியும்படியும் எழுதினார்கள். ஆனால் கலைவாதி கள் என்ன கூறினார்கள்? வானம்பாடி கவிஞர்கள் கோஷங்கள் எழுப்புகிறார்கள் கவிநயம் அற்ற கவிதை கள் எழுதுகிறார்கள் என்று பிரலாபித்தார்கள்.

இவ்வாறு உதாரணங்கள் பல காட்டலாம். இங்கு கவனிக்க வேண்டியது இதுதான். கலைவாதிகளின் சொல்லும் செயலும் ஒன்றையே மையமாகக் கொண்டுள்ளன. பெளதீக—யதார்த்த உலகின் பிரச்சினைகளுக்குச் சமுதாயரீதியான தீர்வு காட்டும் சித்தாந்தமும் அதன்வழி படைக்கப்படும் இலக்கியங்களும் எவ்வகையிலும் கண்டிக்கப்பட வேண்டியன. மாருக மாண்சீகமான தனிமனித விவகாரங்களையும் விகாரங்களையும் விபரிக்கும் இலக்கியங்கள் பாராட்டப்படவேண்டியன. இதனை வெவ்வேறு வகையிலும் வடிவத்திலும் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவார்கள். ‘அழகியல்’ என்பது அவர்களின் பிரம்மாள் திரம். ஆழமாக நோக்கினால் கலைவாதிகள் அறிந்தோ அறியாமலோ சமுதாயமாற்றத்துக்காகப் பாடுபடும் எழுத்தாளரின் ஆக்கங்களையே அழகியலின் பெயரில் நிராகரிக்கின்றனர். இது தற்செயல் நிகழ்ச்சியல்ல. வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பாகவே உள்ளது. முற்போக்கு அணியைச் சேர்ந்த விமர்சகர் ந சன்முகரத்தினம் கூறியிருப்பது இவ்விடத்திற் பொருத்தமாயுள்ளது.

‘பிற்போக்கு அழகியல் வாதிகளின் அளவுகோல் களோ முற்றிலும் பொருந்தாதவை. ஆனால் வர்க்கத் தின் அழகியல் இரசனைகளை அடிப்படையரக்கக்கொண்ட அளவுகோல்களினால் முற்போக்கு இலக்கியத்தை மதிப்பீடு செய்யும் அபத்தம் முற்றுக எதிர்க்கப்படவேண்டியதாகும். சமுதாயத்தின் ‘அசிங்கங்களை’ அழுபடித்து

வதும், அநீதிகளை மூடிமறைப்பதுமே முதலாளித்துவ அழியல் வாதத்தின் அரசியல் கடமைகளாகும்.''

முற்போக்கு இலக்கியத்திற்கு அழியல் பிரச்சினைகள் இல்லை என்பது எமது கருத்தல்ல. மாருக அது எதிர்நோக்க வெண்டிய அழியல் பிரச்சினைகள் அநேகம் உண்டு. ஆனால் அவற்றை முற்போக்கு உள்ளடக்கம் மக்களது இரசனை இயக்கங்களின் வர்ஸர்சி அநுபவம் இவற்றின் அடிப்படையிலேயே எதிர்நோக்கித் தீர்க்கமுடியும். கலைவாதிகள் நிலைபேற்றதுதுள்ள அளவுகோல்களைக்கொண்டு முற்போக்கு இலக்கியத்தை அளக்க முற்படுகிறார்கள். ஆனால் முற்போக்கு இலக்கியமோ புதியதோர் உலகத்தை உருவாக்க விழைவது போலவே அதற்கு உதவவேண்டிய இலக்கியத் தினடியாகப் புதிய அழியல் அளவுகோல்களையும் உருவாக்கி அளிக்கவேண்டிய கடமையை எதிர்நோக்குகிறது. முற்போக்கு இலக்கியகர்த்தாக்கனே அதனையும் செய்வதற்குரிய வர்கள். அவர்களுக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அவை தனியே விரிவாக எழுதப்படவேண்டியவை.

[1977] சமர்.

17

போராட்டமும் வரலாறும்

சாதிப் பிரச்சினை பற்றிப் பேசுகின்ற சிலர் பழந்தமிழிலக்கியங்களிலே ஆங்காங்கு காணப்படும் சில ‘மனிதாபி மான’க் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, பெரும் பெரும் புலவர்கள் எல்லாம் சாதி முறையை எதிர்த்தே வந்திருக்கின்றனர் என்று தமக்குத் தாமே ஒருவகையான மன அமைதியைத் தேடிக்கொள்வதைக் காணலாம். சங்கப் புலவர்களிலிருந்து இராமவிங்கர் வரை “சாதி சமயச் சமூக்கு களை” கண்டித்துப் பாடியவர் பலர் உள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அக்கண்டனத்தின் தன்மையே கூர்ந்து நோக்கத்துக்கது. சாதிமுறை கூடாது என்பதை எடுத்துக் கூறுவதற்குப் பெரும்புலமையோ, பேரறிவோ தேவையில்லை. நிலைமையை மாற்றுவதற்கு ஏற்ற வழிவகைகளைக் கூறுவதிலேயே முந்தையோர் பெரிதும் வேறுபடுகின்றனர்.

“கொடிது கொடிது வறுமை கொடிது” என்று ஓளனவக்கிழவியும் பாடினால். ஆனால் வறுமை சமுதாய நிதர்சன மாக இருந்துவந்திருக்கிறது. “இல்லை என்ற சொல்லை உலகில் இல்லை என்ன வைப்பேன்” என்று பாரதி முழங்கிய போது வறுமை வெறும் வருணணையாக அன்றி மாற்றப்பட வேண்டிய பொருளாகக் காட்சித்துத்து. சாதிமுறையும் அவ்வாறுதான்.

மனிதனை மனிதன் அடக்கி அடிமைப்படுத்தும் எல்லா விதமான முயற்சிகளும் பலவேறு காஸ்களில் போராட-

டங்களினாலேயே மாற்றப்பட்டுள்ளன என்பது வரலாற்று உண்மை. யனமாற்றத்தால் அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாது. மந்திரத்தால் மாங்காய் விழாததுபோல சாதிக்கொடுமையைப் பற்றியும் சாதி முறையைப் பற்றியும் எமது பழைய இலக்கியங்களிலே எடுத்துரைத்தவர்கள் ஆக்குடிய பட்சம் மனமாற்றத்தையே எதிர்பார்த்தனர். உடைய வனும் இல்லானும் இருந்த - வணிக வர்க்கச் செல்வாக்கு ஓங்கிய சமுதாய அமைப்பிலே - “வறியார்க்கு ஒன்று ஈவது” பற்றி விரிவாக எடுத்துரைத்துப் ‘பகுத்துண்டு பஸ்லுயிர் ஒம் பும்’ இனக்கமுறையை வகுக்க முயன்றார் வள்ளுவர். வறுமையை அதிகப்படவிடாது அதைக் குறைக்க முயன் ருல் செல்வனுக்கு அதுவே உதவியாயமையும் என்று உபதேசம் பண்ணினார் வள்ளுவர், ‘அறம்’ உரைத்த வள்ளுவர் எவர் பக்கம் நிற்கிறார் என்பது வெளிப்படை. ஆனால் சமூக சிந்தனையாளனாகிய அவர் வர்க்கப்போராட்டத்தைத் தடுக்கவும் - ஈர் மழுங்கச் செய்யவும் முயன்றார்.

சிறப்பால் பெறும் பேதத்தை பேச்சளவில் மறுத்த பொய்யாமொழியார் செய்தொழில் வேற்றுமையை அடிப்படையாக ஏற்றுக்கொண்டு, மனிதரிடையே ஏற்றத்தாழ்வை அமைத்து அமைதி கண்டார். வள்ளுவர் புத்துலகு அமைக்க முயன்றவர் அல்லர். பழைய உலகை புத்திசாலித்தனமாக நடக்கும்படி புத்தி கூறியவரே. தார்மீக புனருத்தாரண இயக்கத்தினர், முதலாளிக்கும் (முதலாளித்துவம் அல்ல) தொழிலாளிக்கும் நட்புறவும் நல்லெண்ணமும் உருவாக வேண்டும் எனப் பிரசாரங்கு செய்து கலைவடிவங்களில் அக்கருத்தை முக்கியப்படுத்துவது போலவே, தனது காலத்துச் சமூக முரண்பாட்டிற்கு “அமைதியான்” நிவாரணம் காண முயன்றார் வள்ளுவர். ஆனால் அவர் அதில் எள்ளளவும் வெற்றி பெறவில்லை என்பது சரித்திரச் செய்து.

அருளும் அன்பும் ஆருயிர் ஒம்பலூம் வள்ளுவர் தனது வர்க்கத்தவராகிய வணிகருக்குக் கூறியவை. நேர்மையாகப் பொருள் கொடுத்து நீதியாகப் பணம் பெறு

மாறு வள்ளுவர் இடத்து இடத்துக் கூறினார். ஆனால் வாய்ச் சொல்லால் வர்க்க இயல்புகள் மாறிவிடுமாயின் வரலாறே வேறுயிருக்குமே! வள்ளுவர் பலவாறு கூறி எச்சரிக்கை செய்திருக்கவும் வணிக வர்க்கம் தனது ஈவிரக்கமற்ற சுரண்டலைத் தொடர்ந்து நடத்தியதை சிலப்பதிகாரம், மனிமேகலை முதலிய காப்பிபங்களும் பிற நூல்களும் எமக்கு ஓரளவு காட்டுகின்றன. அச்சுரண்டலையும் அதன் விளைவாகச் சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட துனப துயரங்களையும் எதிர்த்து மூன்றெடுமுந்ததே ‘பக்தி இயக்கம்’ எனப்படும் வர்க்கப்போராட்டம், தமது முன்னேற்றப்பாதையில் அடியெடுத்துவைத்த பெருநிலக்கிமாரும், பிரபுக்களும் சைவம் என்ற பெயரில் “ஆவரித்துத் தின்றுழலும் புலைய” ரையும் உடன் காட்டி - அணிதிரட்டி, எதிர் வர்க்கத்தினரின் ‘தலையை அறுக்கும்’ அறத்தொழிலைச் செய்ய முற்பட்டனர்.

நாயன்மாரும் ஆழ்வாரும் சாதிமுறைமையை எதிர்ப்ப வராயினர். இறைவன் முன் யாவரும் சமம் என்று குரல் எழுப்பினர். வேடர் முதல் பறையர் வரை இறை பக்தர் களாயின் ஒன்றே என்ற கருத்து உருவாகியது. ஆனால் இதே வைதிக சமயங்கள் தனியுரிமையும் சிறப்புச் செல்வாக்கும் பெற்று விளங்கிய சோழப் பெரு மன்னர் ஆட்சியிலே முன்னிருந்ததைவிடச் சாதி முறை மிகக்கடுமையாக அனுஷ்டிக்கப் பட்டது. அவரவர் போகம் பாவத்துக் கேற்பவே சாதியும் வாழ்க்கைத் தகுதியும் என்ற சமாதானம் கூறப்பட்டது. இறைவன் முன் யாவரும் சமம் என்ற குரல் மறைந்தது. உயர்ந்த குலமக்களே தெய்வங்களாக உலாவினர். தெருக்களிலே ‘உலாப்பவனி’ வந்த மாணிட மன்னன் இறைவன் ஆனான். எனவே பக்திமான்கள் இழித்துப்பாடிய சாதி முறை சாதிச்சமூக்கு சமூக நிறுவனத்தின் கூறுகளில் ஒன்றுயிற்று. சைவம் மேணிலே எய்திய பிற்காலச் சோழர் ஆட்சியிலும் மடங்கள் செழித்து வளர்ந்த காலத்திலும் வருணைசிர தருமே தலையாய தருமமாகப் பேணப்பட்டது.

எனவே மக்களது அபிலாணங் மீண்டும் தலைதூக்குகிறது. இம்முறை, சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் எதிர்த்துக் குரல் எழுப்பிய சித்தர்கள் சாதியெதிர்ப்பையும் தமது கொள்கையில் இணைத்துக்கொண்டனர். ஆனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி, புறவாசிகளாக - வெறும் கண்டனவாதிகளாக மட்டும் - சித்தர்கள் வாழ்ந்தனர். மக்களது அபிலாணங்கு ஆக்கழுப்புவரமான உருக்கொடுத்து எதிர்ப்பை நடைமுறை இயக்கமாக நெறிப்படுத்தும் ஆற்றலும் அறிவும் அவர்களிடம் இருக்கவில்லை. தமக்குப் பிடிக்காத சமுதாயத்திலிருந்து தாமாகவே விலகிக்கொண்டனர். அவ்வளவில் அவர்கள் எதிர்ப்பு நின்றது. அந்தவளவிலேயே அவர்கள் மக்களைக் கவர்ந்திருந்தமையை நோக்குமிடத்து மக்கள் இன்னும் முன்னேறத் தயாராயிருந்தமைய புலப்படுகிறது. இன்னேன்று. சித்தர்கள் சமுதாய உணர்வு நிறைந்தவராய் இருந்தும் அவர்களது “தத்துவம்” சமய சம்பந்தமானதாயும் - அகநிலைப்பட்ட தாயும் குறுகிய வரம்புற்குள் அமைந்தது. எனவே ஒரு குறிப் பிட்ட எல்லைக்கு அப்பால் அதன் செல்வாக்கு இயங்க முடியாது போயிற்று.

இந்த வரலாற்று உண்மை சற்று ஆழமாக நோக்கத் தக்கது. ஏனெனில் சமயப்போர்வையிலேயே இதுகாலவரை சாதிப்பிரச்சினை நோக்கப்பட்டு வந்தமையால், மிகச் சமீப காலம் வரை அதாவது நவீன காலப்பருதியிலும் பலர் சமய அடிப்படையில் இப்பிரச்சினைக்கு விடிவுகாண என்னினர். சிறித்துவம், பெளத்தும் முதலிய சமயங்களைச்சேர்வதால் சாதிப்பிரச்சினைக்குத் (தம்மளவிலே) தீவு காணபதாகப் பலர் கருதியிருக்கின்றனர்.

பிரச்சினை என்பது ஒரு முரண்பாட்டின் உருத்தோற்ற மாகும். அம்முரண்பாட்டை இயக்கத்தினால், அதாவது செயலினால் போராட்டத்தினால் தீர்க்கலாமேயன்றி-அதிவிருந்து நழுவுவதால் தீர்க்கவியலாது. அவ்வாறு வேறு மதங்களைச் சார்ந்த பின்னரும் வேறுவகையான ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் தொன்றக்காணகின்றோம். எனவே நிலாரணம் தவறாக இருந்திருக்கிறது என உணர்கிறோம்.

ஆகவேதான் முற்றிலும் புதிய நடை முறையில் இப் பிரச்சினையை அணுகும் தேவை இப்பொழுது உணரப்பட்டு வருகிறது. இப்பிரச்சினையைத் தனித்தெடுத்து சாதிப் பிரச்சினையாகவும், சமயப் பிரச்சினையாகவும் மாத்திரம் நோக்காது, பொதுவான தேசப் பிரச்சினையாகவும், வர்க்கப் பிரச்சினையாகவும் கருதிச் செயலாற்றும் நிலைமை தோன்றியுள்ளது. பல்வேறுவகைகளிலும் பல்வேறு நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களது அடிப்படை உரிமைகளுக்காகக் கிளர்ந்து எரியும் போராட்டங்களில் இதுவும் ஒன்று. பழைய சமூக அமைப்பில் சிலர் “தீண்டாதார்” என ஒடுக்கப்பட்டது போலவே பெண்கள் பின் புத்தி உள்ளவராகவும் பேதை களாகவும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இனானுரோ அநுபவம் அற்றவராகவும் பெசியோர் பின் செல்லுவேண்டியவராகவும் குறைத்துமதிக்கப்பட்டனர். இங்கெல்லாம் ஏற்றத் தாழ்வும், பேதமும் ‘தீண்டாமையும்’ வெல்வேறு அளவில் உள்ளன. இவையாற்றுக்கூம் அடிப்படையாகப் பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. இது தேசத்துக்கு உள்ளே, சமூக அமைப்புச் சம்பந்தமானது; பொருளாரம் சம்பந்தமானது; அரசியல் சம்பந்தமானது. சாதி முறையைப் பாலித்துப் பல உரிமைகளை மறுத்து மக்களை அடக்கும் அதே வர்க்கந்தான், அந்திய ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன் பாட்டாளி களையும் உண்மையான விடுதலை வீரர்களையும் அடக்கி ஒடுக்குகிறது. ஆகவே போராட்டம் என்பது ஒன்றுதான். அதன்களமும் காரணமும் தான் மாறுபடுகிறது.

பழைய இலக்கியங்களைக் காட்டி ‘காந்தியும் சமாதானமும்’ போதிப்போர் உண்மையில் மாற்றத்தை எதிர்ப்பவர்கள்; போராட்டத்தை விரும்பாதவர்கள். அவர்கள் இலக்கியத்தைத் தமது நோக்கிற்கு ஏற்பப் பயன்படுத்துகிறார்கள். வள்ளுவன் முதல் வள்ளலார் வரை, சோலா முதல் ஷாலொக் கொல் வரை மனிதாபிமானம் பேசியோர் தொகை பெரிதுதான், ஆனால் மனிதனது அடிமைத் தலைகள் தான் பலவிடங்களில் இன்னும் அறுபடவில்லை. மார்க்ஸ் சொன்னார்: இதுகாலவரை தத்துவ வாதிகள் உலகை விளக்

கவே முயன்றனர்; ஆனால் நாமோ அதனை மாற்ற முற்படு கிடௌம். எவ்வளவுதான் இலட்சிய உணர்வும், இரக்க சிந்தையும் இருந்தவராயினும் பண்டைய இலக்கிய கர்த்தாக்கள் அல்லது எமக்குக் கிண்டக்கும் நால்களின் ஆசிரியர்கள் உலகை விளக்கியவரே. பாரதிதான், ஓரளவேனும் “புதிய தோர் உலகு செய்வோம்” என்று பாடினான். எமது காலஞ்சென்ற யாழிப்பாணக் கவிராயுர் பசுபதியும்.

“புதுவுலகம் காணபதற்குப்

புரட்சி வேண்டும்

இநு உலகம் எமக்களித்த பாடம்”
என்றும்,

“விடிவு காலம் இங்கு எமக்காம் - இதை

வெற்றியோ அட்டித் தருவோ”

என்றும் புதுக்குரலிற் பாடினார். இப்புதுக் குரல் பொரக் குரல் ஆகும். “நல்லா ஒருவர் உள்ரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பது பழைய இலக்கியக்குரல். எல்லோரூருயும் உழைத்துண்ணும் நல்லவராக்கும் புரட்சியை நாடி நிற்கிறது இன்றைய உலகம். அந்நாட்டத் தின் ஒரு சிறு பொறியே சாதிப் போராட்டம்.

(1969). தீண்டாமை ஒழிப்பு சிறப்பு மலர்:

பூர்வமுறைகளை நிறைவேண்டும் என்று கீழே கொடுக்கப்படுகிற முறையை அந்த நிலையில் நமது முறையாக செய்ய வேண்டும். அதை நமது முறையாக செய்ய வேண்டும் என்று நமது முறையை அந்த நிலையில் நமது முறையாக செய்ய வேண்டும் என்று நமது முறையை அந்த நிலையில் நமது முறையாக செய்ய வேண்டும்.

18

நவீன உலகும் இலக்கிய உணர்வும்

பாரதியாரின் நூற்றுண்டு விழாவைத் தமிழுலகம் எதிர் நோக்கியிருக்கும் இவ்வேலையில், நவீன இலக்கிய வளர்ச்சி யைப் பின்னேக்கி மதிப்பிடுதல் சாலப்பொருத்தமாகும். அந்நியர் ஆட்சிக்காலத்திலேயே நமது இலக்கியம் சமுதாயப் பார்வை பெற்றது. அந்நியராட்சியின் பாதிப்புக்களை நோக்கி எழுந்த இப் பார்வை அடிப்படையில் மூன்றுவகையாகச் செயற்பட்டது. இம்மூன்று நோக்குகளும் ஏறத்தாழ இன்றுவரையில் நமது சமுதாயத்திலும் அதன் விளைபொருள்களில் ஒன்றுன இலக்கியத்திலும் உந்துசக்திகளாய் இருந்து வருகின்றன.

மேனூட்டு நாகரிகமுறைகளையும் இலக்கிய இயக்கங்களையும் போக்குகளையும் அப்படியே மின்பற்ற முனைதல் முதலாவது போக்காகும். மேனூட்டு நாகரிக முறைகள், பணபாட்டுக் கூறுகள் என்பனவற்றை முழுமையாக நிராகரித்து அயல்வாவற்ற, திணைப்பிறந்த அடிப்படைகளை விடாப்பிடியுடன் கைக்கொள்ளுதல் இரண்டாவது போக்காகும். அந்நியராட்சியின் விளைவாகவும், மேற்குலகத் தொடர் பாலும் வந்துசேர்ந்த சில பல நாகரிகக் கூறுகளையும் திணைப்பிறந்த பண்பாட்டுக் கூறுகளையும் ஒன்றிணைத்துச் சமரசமும் அமைதியும் கானுதல் மூன்றுவது போக்காகும். பின்பற்றல், மறுத்தல், ஒன்றிணைத்தல் என இம்மூன்று செல் நெறிகளையும் கருக்கமாக விவரித்தல் பொருந்தும். இவையே நவீன தமிழிலக்கிய கதியைப் பாதித்து வழிநடத்தும் பிரதான போக்குகள் எனக் கருதலாம்.

சென்ற நூற்றுண்டின் நடுப் பகுதியளவில் தொடங்கி இன்றுவரை இம்முன்று அடிப்படைப் போக்குகளுமே விகற் பங்களூட்டனும், வண்ண வேறுபாடுகளுடனும் இலக்கியத்தில் உருவரையறை செய்யும் காரணிகளாய் இருந்து வருதல் கண்கூடு. நல்லீலநகர் ஆறுமுகநாவலர், இராமலிங்க சுவாமிகள் முதலியாபுவர் பெருமக்களிடமிருந்து இன்றைய ‘புதுக்க விதை’ எழுத்தாளர்கள் பரியந்தம் எந்த ஒரு தனிநபரையோ அல்லது இலக்கியக்குழுவினரையோ எடுத்துநோக்கினாலும், அவர்கள் இம்முன்று போக்குகளில் ஒன்றினையோ ஒன்றுக்குமேற் பட்டவற்றையோ சார்ந்தவர்களாகவே இருக்கக் காணலாம்,

இன்னும் சொல்லப்போனால், கடந்த நூற்றுண்டின் பிறப் பகுதியில் இந்தியாவில் முகிழ்த்த முக்கியமான மூன்று சமய இயக்கங்களை ஆராய்ந்தாலும் இவ்வண்மை உறுதிப் படும். சிறித்துவ தனியொருமைக் கோட்பாடு, ஐரோப்பிய தாராளக் கொள்கை, ஆங்கிலக் கல்வி முதலிய அம்சங்களினால் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பெருமளவிற்குப் பின்பற்றிய பிரம் சமாஜத் தீர்மானம் முதலாவது பிரிவினர்க்குச் சிறந்த தாரணமாய்க் காட்டலாம். ஒரு விதத்தில் பிரம சமாஜத் திற்கு எதிர் விளைவாக, பரமதக் கோட்பாடுகள், நாகரிகக் கூறுகள், பண்பாட்டுச் சின்னங்கள் ஆசியவற்றை முற்றுக மறுத்தும் அந்தியராட்சியை உள்ளூர வெறுத்தும், தமது பாரம்பரியத்திலுள்ள சிந்தனைகளையும் நம்பிக்கைகளையுமே பிரதானப்படுத்திப் பிரசாரங்க்கெய்த ஆரிய சமாஜத்தினரை இரண்டாம் பிரிவினருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் கொள்ளலாம், வடக்கே தோன்றிய தயானந்த சரஸ்வதி [1824—1883] முதல் நல்லூர் நாவலர் [1822—1879] வரை மீட்டுயிர்ப்புக் குரல் எழுப்பிய அனைவரும் இப்பிரிவில் அடங்குவர். சபாபதி நாவலரிலிருந்து இன்றைய நவ தொல்காப்பியவாதிகள் வரை இத்தகைய மீட்டெழுச்சிக் குரலையே இலக்கிய உலகில் ஓலிப்பர்.

மேற்கூறிய இருமுனைப் போக்குகளுக்குச் சிறிது வேறு பட்ட முறையில் எங்கும் எதிலும் காணப்படும் விழுமிய

அம்சங்களைத் திரட்டி ஒன்றினைத்தலையும், இயைபுகாண்டலையும் உன்னதமான வாழ்க்கைத் தத்துவமாகவும் சமயநெறியாகவும் உருவாக்கிய இராமகிருஷ்ண மடாலயத்தினரை மூன்றும் பிரினருக்குத் தக்க எடுத்துக்காட்டாய்க் கருதலாம். இம்மூன்று போக்குகளும் முறையே ராஜாராம் மோதனராய், தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகிய முவராலும், சிறப்பாகச் சமயத் துறையில் தோற் றுவிக்கப்பட்டனவாயினும் பின்பற்றல், மறுத்தல், ஒன்றினைத் தல் என்னும் பண்புகள் இலக்கியம் முதலாய் சுலப துறை களுக்கும் பொருந்துவனவாய் உள்ளன,

இவை ஆய்வு வசதிக்காக வேறுபடுத்திக் கூறுத்தக்க போக்குகளாய் இருப்பினும்; நடைமுறையில் பல இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங்களில் விரவிக் காணப்படுவதும் உண்டு. அதுமட்டுமன்று, இம்மூன்று பண்புகளில் ஒன்றை மாத்திரம் சார்ந்து பற்றிக்கொள்ளும் எழுத்தாளர்கள் நமது யுகத்தின் ஆற்றல் மிகக் எழுத்தாளராய் அமைந்து திகழ்ந்ததும் இல்லை. மீட்டுயிர்ப்புக் கொள்கையை நாவலர் பின் பற்றினார். வைதிகத்தை வைராக்கியத்துடன் கட்டப்பிடித் தார். தமிழோடு சைவமும் சேர்ந்தே செழித்துவளருதல் வேண்டும் என நம்பினார். பிரதித்திபெற்ற பரசமயக் கோளரியாயும் விளங்கினார். அந்த வகையில் தயானந்த சரஸ்வதி யை நிகர்த்தவர் நாவலர். ஆயினும் தனது சொந்த மதத்திலும் சமயச் சடங்குகளிலும் காணப்பட்ட பல பண்புக் கேட்களையும் சீர்கேட்களையும் நீக்கியே புத்துயிர்கூட்டும் பணியை நிறைவேற்றமுடியும் என்பதை உணர்ந்திருந்தார். “யாழ்ப்பாணத்துச் சமய நிலை” என்ற கட்டுரையில் இவ்வளர்வைக் கண்டு தெளியலாம். இதைக் கவனிக்கும் பொழுது நாவலர் மீட்டுயிர்ப்புவாதியாயும் சீர்திருத்தவாடுயாயும் இயங்கியதைத் தெளிந்துகொள்ளலாம். இரு. வி. கல்யாணசுந்தரரை எடுத்துக்கொண்டால், சமய, சமுதாயத் துறைகளிலே பல சீர்திருத்தங்களை எடுத்துரைத்த அதே வேளையில், சித்தாந்தம், வேதாந்தம், வள்ளுவம், மாந்திரம்,

மார்க்ஷியம் முதலியவற்றை ஒன்றினைத்துச் சமரசம் காண வும் அவர் விழைந்தமையைக் காண்கிறோம். சி.என்.அண் ஜெதுனர் அவர்களை எடுத்துக்கொண்டால் பகுத்தறிவு, நாத் தீகம், வைதீக மறுப்பு, வர்ணங்கிரம எதிர்ப்பு முதலியவற்றை வலியுறுத்தி இயக்கம் நடத்திய சீர்திருத்தவாதியாய்த் தோற் றமளித்த அவர், மழந்தமிழ்க் கொள்கைகளையும் நாகரிகத் தையும் மீண்டும் நிலைநட்ட விரும்பிய மீட்டுயிர்ப்புவாதி யாயும் இயங்கினார் என்பது மறஞ்க இயலாததொன்றாகும். உண்மையில் இருபதாம் நூற்றுண்டிலேயே மார்க்ஷியம் தமிழில் பயிலத்துவங்கியாயின்னரே மேற்கூறிய மூன்று செல் நெறிகளினின்றும் விடுபட்டு வரலாற்றுணர்வுடனும் இயக்க வியல் அடிப்படையிலும் பிரச்சினைகளை நோக்கி நடைமுறைக் குத் தேவையான மார்க்கங்களைக் காறும் போக்கு ஓரளவு வளர்ந்துவந்திருக்கிறது.

இலக்கியத்துறையை, குறிப்பாக சிருஷ்டி இலக்கியத்தை ஆராயும்பொழுது இவ்வுண்மையைக் கண்டுகொள்ள அதிக நேரம் செல்லாது. உதாரணமாக, நமது நவீனர்களில் ஒரு வராய் விளங்கிய பாவலர் தெ. அ துரையப்பாபிள்ளையை எடுத்து நோக்கினால் ஒன்றினைக்கும் நோக்கும் போக்கும் அவரிடத்துக் காணப்படும் யாற்ப்பாண கவுதேசக் கும்பி என்ற நூதனமான படைப்பில் மரபு வழிவரும் மதிப்பீடுகளுக்கும் புதிய ஆசாரங்களுக்கும் இடையே நோன்றும் முரண்பாட்டைக் காண்பதோடு, அதற்குப் பரிகாரம் காண முற்பட்ட மையையும் அவரது எழுத்துக்களில் காணலாம்,

சிற்கில ஜோப்பிய யழக்க வழக்கங்களை விடு
சிறந்ததென் பதற்காட் சேபமில்லை
முற்கிந்தனையின்றி நந்தேசா சாரங்கள் விடு
முற்றும் விடலாமோ?

எம்முன்

நல்லாயிருக்கும் பழக்க வழக்கந்தாத
நாம் விடலாகாது.

என்று பாவலர் பாடுகையில், அவரது இலக்கியதோக்கின் அடிப்படை வெளிப்படையாகின்றது,

உண்மையில் சுப்பீரமணிய பாரதியாரின் கவிப் படைப் புக்கள்வேலேயே இப்போக்குகள் முன்றையும் வெவ்வேறு அளவிற் காணக்கூடியதாய் இருக்கிறது. முரண்பாடுகளின் பிரதி பலிப்பே மேற்கூறிய செல்நெறிகள். அதே நேரத்தில் கிருஷ்டிகர்த்தா முரண்பாடுகளை நேர்மையாகப் பிரதிபலிக்கும் பொழுது ஒன்றையொன்று ஈர்த்தும் எதிர்த்தும் தழுவியும் மறுத்தும் நிற்கும் வளித்திமுப்பு நிலையிலேயே முரண்பாடுகள் சங்கமமாகும் அழுர்வ ஆற்றல் பிறக்கிறது. உயர் இலக்கியம் இத்தகைய சங்கமநிலையிலேயே உண்மையின் நாதத் துடன் பிறக்கிறது,

குருட்டுத்தனமான ஆங்கிலக் கல்வியைப் ‘பேடிக்கல்வி’ என்றும் ‘ஹணர் கல்வி’ என்றும் ஒரு கணம் கண்டிக்கும் கவிஞர், ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்றும், ‘புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதத்தின் நுட்பங்கள் கூறும் மெத்தவளருது மேற்கே’ என்றும்கூறினார். ஒரு பரிமாண இலக்கியம் அல்ல பாரதி இலக்கியம்.

நலீன உலகிலே. குறிப்பாக விஞ்ஞானமும் கைத்தொழிலும் உலகை எத்தனையோ வழிகளில் பிணைத்து இணைக்கும் யுகத்திலே, கிழக்கு — மேற்கு, பழைய—புதுமை, ஆன் மீகம்—அறிவியல் முதலாய பல்வேறு தளங்களிலிருந்து முரண்பாடும் போக்குகள் எழுவது இயல்லே. அது புறநிலை நிகழ்வு. அவற்றை ஏற்று இனங்கண்டு, அவைக்கேற்ற அகநிலை உணர்வினை உருவாக்கிக்கொள்வதே நலீன இலக்கியத் தின் இன்றியமையாத் தேவையாய்வள்ளது. அத்தேவையைப் பொருளுணர்வுடனும், கலைநுணுக்கத்துடனும் நிறைவேற்றும் இலக்கியகர்த்தாக்களே ஆற்றல் நிறைற்தோராகக் கணிக்கப்படுகின்றனர். ஏனையோர் கஷணப்பித்த அலைகளினால் எறியப்பட்டு அடிப்பட்டுச் செல்வோரேயாவர்,

(1981) கிருதயுகம்.

இங்கிருந்து எங்கே.....?

இலக்கிய உலகிலே காலத்துக்குக்காலம் புதிய பிரச்சினைகள் தோன்றுவதுண்டு. அதேபோல, காலங்காலமாக எழுப்பப்பட்டும் சில வினாக்களும் உண்டு. அத்தகைய நித்தியமான வினாக்களில் ஒன்று, 'இலக்கியம் எதற்காக' என்பதாகும். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வினாவிற்கு வேறுபடும் விடைகள் அளிக்கப்படலாம். ஆயினும் இலக்கியம் சம்பந்தமான அடிப்படைக் கேள்விகளில் மேலே குறிப்பிட்டதும் ஒன்றாகும்.

இலக்கியத்தின் குறிக்கோள் பற்றிக் கருத்துறையாக விடை கூறுவதினும் பார்க்க, இலக்கிய கர்த்தாக்களின் நோக்கையும் போக்கையும் விவரிப்பதனால் விளக்கம் தெடு தல் விரும்பத்தக்கதாகும். தனிப்பட்ட ஒரு எழுத்தாளன் காதல், புகழ், பணம், சமய நம்பிக்கை, அரசியல் சடுபாடு முதலிய பல்வேறு காரணங்களில் ஒன்றே பலவோ உந்துவ தால் எழுதுகிறுன் எனக் கூறலாம். எனினும் எழுத்தாள ரைப் பொதுவாக நோக்குமிடத்து மூன்று நிலைப்பாடுகளைக் கவனிக்கலாம்.

எழுத்தாளன் தனித்து இருந்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப்பிராணி. சமுதாயத்தில் எல்லாக்காலங்களிலும் முரண்பாடுகளும், போராட்டங்களும், இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மத்தியிலே எழுத்தாளனும் வாழ்கின்றன். இந்

நிலையில் மூன்று நிலைப்பாடுகளைப் பொதுவாக எழுத்தாளரிடையே காணக்கூடியதாய் உள்ளது.

ஓரு பிரிவினார், பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும் எதிர்நோக்காதவராய், அவற்றுடன் சம்பந்தப்படாமல், இன்பழுட்டுவதையே எழுத்தின் தலையாய நோக்கமாய்க் கொண்டு அதற்கிணையக் கற்பணைச் சம்பவங்களையும், கதைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியமாக்குபவர்கள். இவர்களிற் சிலர் கூறும் வாதம் சலவயானது. “வாழ்க்கை பலருக்குத் துன்பமயமாயுள்ளது என்பதை நாமும் அறிவோம். எனவே துன்பமயமாயமெந்த வாழ்க்கைக்கு மேலும் துயர் கூட்டுவதுபோல, சஞ்சலத்தையும், அவலத்தையும், அருவருப்பையும் இலக்கியத்தில் எதற்காகப் புகுத்தவேண்டும்? ஆகவே, துன்பத்தின் மத்தியில் துளிநேர மாற்றத்தை அளிப்பதாய், கற்பணையிலேனும் களிப்பையும் கவர்ச்சியையும் நாம் கொடுத்து உதவ விரும்புகிறோம்; முயல்கிறோம்”. இவ்வாறு அவர்கள் தமது நிலைப் பாட்டிற்குச் சமாதானமும் விளக்கமும் கூறுவர். நடைமுறையில் பெரு வணிக நிறுவனங்களின் குரலாகவே இது இருப்பதைக் கண்டுகொள்ள அதிக நேரம் பிடிக்காது, தென்னிந்தியாவிலே பெரும் தொழில் துறையாக வளர்ந்துள்ள சினிமா இத்தகைய வாதத்தின் துணையுடனேயே, ‘அபினி’யாக மக்களுக்கு ஊட்டப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். பல இலட்சக்கணக்கில் வெளியிடப்படும் குழுதம், ஆனந்தவிகடன் முதலிய சஞ்சிகைகளும் “துன்பப்படும் மக்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவே” வெளிவருகின்றன எனக்கூறப்படுவதுண்டு. “எனது குறிக்கோள் மக்களை மகிழ்விப்பது ஒன்றே” என்றுதான் ஜெமினி அதிபரும் ஆனந்தவிகடன் வெளியீட்டாளருமான வாசனை எப்பொழுதும் கூறிவந்தார்.

இப்பிரிவினர் அனைவருமே பெருவணிகர் என்றே, திட்டமிட்டு மக்களை ஏமாற்றிப் பண்ண சம்பாதிப்போர் என்றே நாம் கூறவேண்டுவதில்லை. இலக்கியம் தூய்மையானது,

பேருண்டச்சிகஞ்சு வாகனமாய் அமைய வேண்டியது, கற்பனை சார்ந்ததாய் இருக்கவேண்டியது என்று உண்மையாகவே நம்பும் எழுத்தாளரும் இருக்கக்கூடும். எவ்வாறு யினும் சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்காமல் மானசிக உலகில் இருந்துகொண்டு எழுதுவோர் ஒரு பிரிவினர் எனலாம்.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, மன்னராட்சிக் காலங்களிலும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பிலும், பாராட்டப்பெற்ற ‘அவை’ இலக்கியங்கள் இத்தகையன என்று பொதுப்படக் கூறலாம். குறிப்பாக உயர் மட்டத்தினரின் காதல் வாழ்க்கை, இன்பக்கேளிக்கை, உல்லாசப் பொழுதுபோக்கு என்பவற்றை மையமாகக்கொண்டு எத்தனையோ சிற்றினப் தூல்கள் தோன்றின. இவற்றின் மிச்சசொச்சத்தை நவீன காலத்திலே ஜயத்துக்கிடமின்றி நாம் காணக்கூடுமாயினும், முதலாளித்துவ சமுதாயத்திலே, வாழ்க்கையை முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும் இலக்கியங்கள் தோன்றுவது குறைவு என்றே கூறவேண்டும்.

இன்னென்று பிரிவினர், மேலே நாம் விவரித்த சமுதாய முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் ஒரளவுக்கு நோக்கி அவற்றைத் தமது எழுத்தின் பொருளாகக் கொள்பவர்கள். சமுதாயத்திலே பரவலாயக் காணப்படும் துன்ப துயரங்களை உணர்ச்சியின் அடிப்படையிலே அனுதாபத்துடன் பார்க்கும் இப்பிரிவினர், முந்திய பிரிவினரோடு ஒப்புதோக்கு மிடத்து தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை எதிர்நோக்கு கிண்ணனர் என்பதில் ஜயமில்லை. எனினும் சமுதாய நிலை மைகளைப் பிரதிபலித்தாலே போதும் என்னும் எண்ணம் இவர்களிற் பெரும்பாலானேரைப் பற்றிக்கொண்டிருக்கிறது என்பதிலும் ஜயமில்லை. அதாவது முதற்பிரிவினர் பிரச்சனைகள் இருப்பதையே எழுத்தில் பிரதிபலி க்கவில்லை; அதனால் அப்பிரச்சினை இலக்கியத்துக்கு உகந்த உரிய பொருள்கள் அல்ல என்னும் கருத்தைக்கொண்டவராய் உள்ளனர். இரண்டாவது பிரிவினரோ இதற்கு மாருக, சமுதா

யப் பிரச்சினைகள் இலக்கியத்தில் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் தமது கடமை, அல்லது பொறுப்பு அவற்றைத் தத்துப்பாகச் சித்திரித்து விடுவதே என்று கருதுகின்றனர். காலப்போக்கில் சுபு தாயம் திருந்தும் என்ற நம் பிக்கையும் இவர்களுக்குண்டு.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தையடுத்து வந்துள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், சந்தைக்குப்பொருள் தயாரிப்போருள் ஒரு வகை மாற்றப்பட்டுள்ள எழுத்தாளன், வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் வேலைத் தட்டுப்பாடு, மோசடி, ஏற்றத்தாழ்வு, சுரண்டல் முதலிய கொடுமைகளை அநுபவரீதியாகவும், அறிவு ரீதியாகவும் ஓரளவு கண்டு அவற்றை இலக்கியத்திலும் பிரதிபலிக்கிறார்கள். ஆயினும் இவற்றையெல்லாம், அவன் எழுத்தாளன் என்னும் வகையில் தனிப்பட்ட முறையிலும், தனிப்பட்ட மாந்தரின் அவலங்களாகவுமே எழுதுகிறார்கள். இதன் விளைவாக துணப் துயரங்களை கண்டு கண்ணீர் வடித்து, இரங்கி ஏங்கும் நிலைக்குப் பெரும்பாலும் அவன் தள்ளப்படுகிறார்கள். யதார்த்தத்தைக் கண்டு மனம் நொந்து வெம்புகிறார்கள்: சில சமயங்களில் சினங்கொண்டு சீறவும் செய்கிறார்கள்; எனினும் அதற்குமேல் அவன் நோக்குப் பெரும்பாலும் போவதற்கிணங்கும்.

நவீன உலகிலே பரவலாகப் பொதுமைச் சிந்தனைகளும், சோஷிலிக் கருத்துக்களும் நிலவுவதால் அவற்றை இரண்டாம் பிரிவு எழுத்தாளர்கள் சிலர் ஈர்க்கப்படுவதுண்டு. எனினும் அவர்களத்தும், இலக்கியத்தைப் ‘பிரசார’ மாக்குதல் கூடாது என்னும் சில ஜயங்களும், அச்சங்களும் ஆழமாக வேறுள்ளியிருப்பதைக் காணலாம்.

பஸ்வேறு வரலாற்றுக் காரணங்களினால், கடந்த கால நூற்றுண்டு காலத்தில், மழுத்துத்தமிழ் இலக்கியத்தில் இப்போக்கு கணிசமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது எனலாம்.

எனினும் சமீப காலத்தில் பல இளைஞர்களிடையே குறிப்பாக கிராமப் பக்கங்களில் வாழும் எழுத்தாளர்களிடையே பிரச்சினைகளை இன்னும் நுணுக்கமாகவும், துலமாகவும் ஆராய்ந்து அவற்றுக்குப் பரிகாரம் கூறும் இலக்கியப்படைப் புக்கள் வேண்டும் என்னும் கருத்து வேகம் பெற்று வருதலைக் கவனிக்கக் கூடியதாய் உள்ளது. இதற்குத் தருக்கரீதியான காரணங்களும் இல்லாமல் இல்லை. மனிதாபிமான உணர்வுடன் நடைமுறைப்பிரச்சினைகளித்திரித்தலேற்றதேன்னும் கோட்பாடு ஒரளவு வழக்காகிய சின், அடுத்து என்ன? என்னும் வினா எழுதல் இயல்லே. அதுமட்டுமன்று, பிரச்சினைகளை மேலும் கூர்ந்து நோக்கி, ஒவ்வொன்றினதும் காரண காரியத் தொடர்புகளை விளங்கிக் கொண்டு எழுதும்போது அவற்றை நீக்கவேண்டிய அவசியத்தையும் அதற்கான வழி வகைகளையும் விவரித்தல் தவிர்க்க இயலாததே. நோயை நுணுக்கமாக விளக்கி விவரித்தால் மட்டும் போதுமா? நோயாளியின் மீது இரக்கப்பட்டால் மட்டும் போதுமா? நோயின் வரலாற்றை ஆதியோடந்தமாய்க் கூறி ஒன்று மட்டும் போதுமா? நோய் தீர் மருந்தும் மார்க்கமும் வேண்டாமா?

இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இரண்டாவது பிரிவைக் கேர்ந்த எழுத்தாளர்கள்புதுமையின் பெயரிலும் பூரட்சியின் பெயரிலும் இலக்கியத்தில் புகுத்திய பொருள்களும் சித்திரிப்பு முறைகளும் இன்று வர்த்தக வெளியீடுகளிலும், சாதாரணமாக இடம்பெறத் தக்கவையாகிவிட்டன. ‘அரங்கேற்றம்’ போன்ற திரைப்படமும் “யதார்த்த”ப் படைப்பு எனப் பலர் கருதுமளவிற்கு, பொருள் எடுத்தாளப்படுகிறது. அதாவது, இனங் காணபது கடினமாகிவிட்டது எனவாம்.

இந்நிலையில், சமுதாயத்திற் காணப்படும் முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும், போராட்டங்களையும் உதிரி யான தனிமனிதர்களின் பிரச்சினைகளாக மாத்திரம் கண்டு காட்டாமல் அவற்றை வர்க்கங்களுக்கிடையே நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடுகளாக காணபது இன்றியமை

யாத்தாகிறது. இரண்டாவது பிரிவிலே தொடங்கியபோதும், வர்க்க அடிப்படையிலே பாத்திரங்களை அனுகாமல் விசேஷமான தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராக்க கொண்டமையாலேயே, ஒரு காலத்து “மற்போக்கு” எழுத்தாளர் ஜெயகாந்தன், இன்று ‘பிரம்மோப தேசம்’ செய்பவராக உருமாறியுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று. அவன் பற்றிக் கொண்டிருந்த இலக்கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீனமாய் இருந்த அமசத்தின் பரிஞுமைம் என்றும் கூறலாமல் வரவா? ஜெயகாந்தனை விதிவிலக்கான “வில்லஞகு” நாம் விவரிக்க வேண்டியதில்லை. பல எழுத்தாளரைப் பிரதிநிதித் துவப்படுத்தும் எடுத்துக்காட்டு என்றே கொள்ளவேண்டும். வர்க்க ஆய்வின் அடிப்படையில், தூலமான சந்தர்ப்பங்களில் பாத்திரங்களைச் சித்திரிக்கத் தவறும் எந்த எழுத்தாளனும் ஜெயகாந்தன் ஆவதற்கு அதிக நாள் பிடிக்காது.

இதை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக்கூறும் “யதார்த்த”ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனி தாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக்கூறவியலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கே உள்ளது என்று கவனமாய்த் தேடவேண்டும்.

இந்த இடத்திலேதான் மூன்றாவது பிரிவினர் முக்கியத் துவம் பெறுகின்றனர். சமுதாயத்தை நுணுக்கமாகப் பிரதிபலிப்பது மட்டுமன்றி, அதனை மாற்றி அமைக்கும் பணியில் பங்குபற்றுவதுடன், அப்பணி வெற்றி பெறுவதற்குரிய மாற்றங்களை இலக்கியப் பொருளாகத் துணிந்து ஏற்றுக் கொள்வதும் இன்றைய தேவையாகும் என இப்பிரிவினர் வற்புறுத்துகின்றனர். இவ்வாதத்தை இலக்குவில் ஒதுக்கிவிட முடியாது. அநுபவமும். அனைத்துலகப் போக்கும் இவ்வாதத்துக்கு அரண் செய்வனவாகவே உள்ளன.

வரலாற்று அடிப்படையில் நோக்கும் பொழுது, தொழிலாளர், விவசாயிகள் ரெக்கத்திலிருந்து தோன்றும் கலையிலக்கியக் கோட்பாட்டின் காத்திரமான குரல் இது என்பது வெளிப்படை. எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பெரும்பணிக்கு அவர்கள் தலைமைதாங்குபவர்கள் ஆதலின் அக்குரல் வலிமையுடையது என்பதில் ஜயமில்லை. இக்கோட்பாடு இலக்கியத்தில் செயற்படுகையில் சிறப்பான பிரச்சினைகள் தோன்றும் என்பது உண்மை. கலையழகு, உருவம், நம்பகத்தன்மை, ஏற்புடைமை, மொழி நயம் முதலிய பல் வேறு அம்சங்கள் இணைதல்வேண்டும். புதிய நெறிமுறைகள் வருக்கப்படல் வேண்டும். ஆயினும் இவை எதிர்நோக்க வேண்டிய சவால்களே. இந்தக் காலகட்டத்தில் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் வந்து நிற்கின்றனர். தருக்கரீதியாக வளர்ந்துவந்துள்ள இப்போக்கைத் தக்கபடி முன் ஜெடுத்துச் செல்வதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.

(1974) தாயகம்

கலாநிதி க. கைலாசபதி (1933 - 1982) இல்லை, பேராதனைப் பஸ்கலைக்கழகத்தில் எம். ஏ. முடித்து பர்மிங்காம் பஸ்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். தாம் வாழ்ந்த காலத்தில் இலட்சக்கணக்கான மாணவர்கள், நண்பர்கள், எழுத்தாளரின் சிந்தனையிலும் இதயத்திலும் குடிகொண்டவர். தம் காலத்தில் ஒரு தனி நிறுவனமாகவே விளங்கினார். கல்வி, ஆராய்ச்சி விமர்சனம், பத்திரிகைத்தொழில் ஆகிய நுறைகளிலேல் ஸாம் புதுமைவேண்டி உழைத்தவர்.

கலை, இலக்கிய வரலாற்றில் அவர் பங்களிப்பு மலை போன்றது. அவரது பெயரில் பத்து அரிய நூல்கள் வரையும் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன. அவற்றில் 19 கட்டுரைகளை இந்நூலில் காணலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தையும் நலீன எழுத்துகளையும் விஞ்ஞானபூர்வமாக அனுரூபம் போக்கின் முன்னேடியாகவும் முதல்வராகவும் அவர் விளங்கினார். “விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று. அது உலகத்தை மாற்றியமைப்பதற்கு..... ஓய்காது பயன் படுத்தும் ஆயுதமாகவும் இருக்கவேண்டும்” என்ற அவரது கலை, இலக்கிய விமர்சனம் பற்றிய உயர்ந்து கோட்பாடு இந்நூலிலுள்ள கட்டுரைகளிலேயும் ஊடுருவி நிற்பதைக் காணலாம்.